

வி. கோ. சூரியநாராயண சால்திரியார், பி.எ.,  
அவர்கள் இயற்றிய

நா ஹ் ரே ரூ கு தி



இரண்டாம் பகுதி

5

த மி ஹ் வீ யா சங் கள்

## உலகளாவிய பொதுக் கள உரிமம் ( CC0 1.0 )

இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை <https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode> என்ற முகவரியில் காணலாம்.

### பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு கலை வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

\*\*\*

இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் (<https://ta.wikisource.org>), தமிழ் இணையக் கல்விக் கழகமும் (<http://tamilvu.org>) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டுமுயற்சியைப் பற்றி, <https://ta.wikisource.org/s/4kx> என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.



### Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human-readable summary of the legal code found at  
<https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode>

### No Copyright

The person who associated a work with this deed has **dedicated** the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law, including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work, even for commercial purposes, all without asking permission.

\*\*\*

This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community (<https://ta.wikisource.org>) and Tamil Virtual Academy (<http://tamilvu.org>). More details about this collaboration can be found at <https://ta.wikisource.org/s/4kx>.

## ஆக்கிரோன் பெயர்

இஃது திருமயிலை வித்துவான்  
மகா-ா-ா-ஸ்ரீ சண்முகம்பிளொயவர்கள் சொல்லியது.

அழகர்க்கந்தி நேடிலடி யாசிரிம விநுத்தம்.

பொலம்பூத்த தற்காப்பு நியம மெனும் விடயமரும் புலவோர்  
நாடு, கலம்பூத்த சுவைசெறிசெக் தமிழ்வசன நடையினனி கலக்கத்  
தந்தான், குலம்பூத்த பிறப்பொழுக்கங் குன்றுத நான்மகையோர் குலத்  
துட்டோன்றி, வலம்பூத்த வேற்கு கற்றுத் தூயினா ராயணாவலவ  
CETC.

(x)

## PREFACE

NEARLY two decades have elapsed since the lamented demise of V. G. Suryanarayana Sastriar whose life in its brief compass had been so full of promise and performance for the restoration of the glory of Tamil Literature and the revival of Tamil studies. During these two decades, strange to say, the student of Tamil in our University has had little chance of becoming acquainted with the works of that scholar, with almost the single exception of **The History of the Tamil Language** which has often been prescribed as a text-book. One of the greatest votaries of the Deity of Tamil Culture is thus rapidly passing into oblivion, very possibly because, in spite of the eminence of his literary productions, there are few of them capable of being used as text-books. That such an excuse is poor and ridiculous goes without saying. But even such a halting excuse will become impossible with the publication of this small volume of essays culled from various magazines to which they had been contributed by the author. Written in elegant prose, brief in compass, and replete with those excellences which are demanded of the best literature and which are known in Tamil as செல்லயம் and பொருள்கூடம், these essays are in every way of remarkable and worthy of close study. We would commend, in particular, to the reader's attention the ability with which scientific ideas (of reputed Western growth and modernity) have been expounded in Tamil without any violence to sense or sound. This must serve as an eye-opener to the opponents of vernacular medium of instruction. But the object of the publisher-who, by the way, will feel extremely grateful to Editors of magazines and reviews who will bring to light any more essays of V. G. Suryanarayana Sastriar not yet published in a collected form-will be more than achieved, if this volume serves to familiarise students of Tamil in our University with the name and something of the work of this great scholar, who did so much for our Literature, but alas! was not spared by unkind Fate to do more.

S. S. Suryanarayanan.

*Reader in philosophy, Limbidis Garden, Royapettah*

## மு க வு ரை

இவ் வியாசத்தால் செல்லை கிற்பில்தவக் கலாசாலையில் தலைமைத் தமிழ்ப்புலமை நடாத்திய பிரும்மஸி வி. கோ. சுரியங்காராயன் சாஸ்திரி யார் பி.எ., அவர்கள் சில பத்திரிகைகளுக்கு எழுதிவிடுத் தகட்டுரைத் தொகுதியாகும். சாஸ்திரியாவர்களுடைய தமிழ்மொனமும், தமிழ்ப்புலமையும் அவர்கள் இயற்றிய அரியபல நூல்களாலும், தம் மாணவருள்ளத்து எழுப்பிய கீளர்ச்சியாலும் தமிழுலகம் நன்கறிந்ததே. ஆங்கிலமுறையிற் கல்வி பயின்று, தமிழுலகுக்கு இக்காலத்து வேண்டற்பாலன வாகிய தமிழ்மொழி யின் வரலாறு, நாடகவியல் ஆகிய துறைகளிற் புது நூலியற்றிப் புகழ் படைத்தவரும் இவரே.

இச் கலைவல்லார் மேற்கூறியவாறு தனி நால்களியற்றியதோடு மையாது, அவ்வப்பொழுது அவகாசப்பட்டபோதெல்லாம், சபைகளிற் பிரசங்கமூலமாகவும், பத்திரிகைகளில் வியாசநுபமாகவும் நல்லை சாஸ்திரக்கருத்துக்களையும், தமிழ் மொழி சம்பந்தப்பட்ட சிற்கில ஆராய்ச்சிகளையும் வெளியிட்டு வந்துளர். இவை அக்காலத்துப் (30, 35 வருஷங்கள்க்கு முன் னர்) படிப்பார் மனத்தைக் கவர்த்த பொருள் விளக்கத்தாலும் சொற்றெல்லாக்கத்தையும், பெரிதும் மதிக்கப்பெற்றன.

இத்தகைய தனி வியாசங்கள் பழும் பத்திரிகைகளிற் பொதியுண்டு படிப்பார்க்குக் கிடைத்தற்கியன வானமைகண்டு, சாஸ்திரியார் குமாரன் ஆண்டில் இளைஞரையும், தமிழ்மொனம், செய்தொழிலுக்கம் இவற்றிற் சிறந்தவனுகியவி. சூ. சுவாமிநாதன் தம் தக்கையரது வியாசங்களை முயன்று திரட்டி ஒருநாளாக வெளியிட்டிருக்கின்றனன். தமிழில் பல்வகைய வசன நால்கள் பல்கிவரு மிக்காலத்தில், அதிலும் ஸ்கல்களிலும், காலேஜ்களிலும் தமிழ் வியாசம் கட்டாய பாடமாயிருக்கும் நிலைமையில் இந்நால் வெளிவருவது சாலவும் வேண்டற்பாலது.

இதனைக் கலாசாலைகளில் உரியவர்கள் பாடுபுத்தகமாகத் திட்டஞ் செய்து நற்பயணம்த முன் வருவார்களென்று நம்புகிறேன்.

வே. முத்துசாமி ஜயர், எம்.ஏ., எல்.டி.,

டிப்டி இன்ஸ்பெக்டர் முசிரி ரேஞ்சு.

## முன் மூரை

எங் தந்தையார் அப்போதைக் கப்போது எழுதி, பல பத்திரிகைகளின் மூலமாய் வெளிவிடுத்தபல தமிழ்வியாசங்களை யொருங்கு சேர்த்து, “தமிழ்வியாசங்கள்” என்ற தலைப்பின்கீழ் வெளிவிடவேண்டுமென்ற பேரவர வெகு நாட்களாக எனக்கு இருந்து வந்தது. அப் பேரவா ஒகூடும் காலம் இப்போது, வாய்த்ததைப்பற்றி யான் பெரிதும் மனமுவக்கின்றேன்.

இவ்வியாசங்கள் பல பெரியோர்கள் கூறிய முறைப்படியே வகுக்கப்பட்டுள்ளன. அதுபற்றி அன்னாருக்கு என்னுடைய மனமார்ந்த வந்ததைச் செலுத்துகின்றேன். மற்றும் இதனைத் தங்கள் பத்திரிகைகளினின்றும் எடுத்துப் பிரசரிக்க உத்தரவளித்த பத்திராசிரியரவர்களுக்கும், எந்தங்கையாரது நண்பர்களுக்கும் மாணவர்களுக்கும் என் நன்றியைச் செலுத்துகின்றேன்.

இன்னும் எந்தந்தையார் எழுதிய வியாசங்கள் அநேகம் உள்ளதேன் அறிகிறேன். அவ்வாறு உள்ளதன் பிரதியாரிடமாவது இருப்பின் அதை எனக்குத் தந்து உதவும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்.

இப் புத்தகத்திற்கு ஆங்கில முகவரையெழுதி உதவிய மகா-ா-ஷ-ஆ<sup>தி</sup> எஸ். எஸ். குரியாராயன் கால்தீரியார், எம். ஏ., பி. எஸ்வி., அவர்கட்டும், தமிழ் முகவரை யெழுதியும், மற்றும் பிழைத்திருத்தியும் உதவிய மகா-ா-ஷ-ஆ<sup>தி</sup> வே. முத்துசாமி ஜயர், எம்., ஏ., எல்.டி., அவர்கட்டும் என் மனமார்ந்த வந்தனம் செலுத்துகின்றேன்.

இங்ஙனம்,

வி. சூ. சுவாமி நாதன்.

1-10-'85  
மதுரை.

## பொருள்க்கம்

1. தற்காப்பு நியமம்
2. பொய்த் தோற்றங்கள்
3. ஜீவராசிகளின் நானாவித வர்ணங்கள்
4. மனவழமதி
5. உயர்தனிச் செம்மொழி
6. பதினெட்டாம் நூற்றுண்டின்  
தமிழ் பாஷாபிலிர் த்தி
7. சொற்பொருளாராய்ச்சி
8. ஓர் நண்டித்தெறுக்கால்
9. தமிழ் நாலாராய்ச்சியின் தற்கால நிலைமை
10. வறுமையுங் தமிழ்ப் புலமையும்
11. தமிழ்ப் புலவர் பொருமை
12. தமிழ் அகராதி
13. தமிழ் நாலாதரிப்போர்
14. சுதேச பாலை நீக்கம்
15. சர்வ கலாசாலை விசாரணை
16. சுதேச பாலை யாக்கம்
17. தமிழ்ப் பாடசாலைகள்
18. இந்தியர் ராஜபக்தி

பொங்கும் மங்களம் எங்குங் தங்குக

## தமிழ் வியாசங்கள்

### I. தற்காப்பு நியமம் \*

கடவுள் வரழ்த்து

நேரிசையாசிரியப்பா

திருவளர் செல்வத் தருள்வளர் தவத்தின்  
அகத்தியர்க் குத்தமிழ் மகத்துவங் தெரித்த  
நற்காப் பரங்கிரி நாயகற் பணிகுதும்  
தற்காப்பு நியமங் தன்னை  
எடுத்தினிது விரித்து முடித்தற் பொருட்டே. (2)

செந்தமிழ்ப்பயின்ற செல்வர்காள்!

யாழிண்டு எடுத்து உபநியகிப்பான் புகுஞ்ச விஷயர் \* தற்காப்பு நியமமென்பது. இஃது நீவி ரஹியாததன்று. அங்குனமாகவும் எளியேம் இத் தீண்கையாடுதல், ஒப்புயர்வில்லாத் திப்பிய குணத்த, அருமையாம் பாலைக ளாவிலவற்றித், பெட்புடன் பலநூ வூட்பயேனோர்ந்த அக்கிராசனுதிப்பியர் கூறும் பொற்றுபுற பற்பல அற்புத நற்பொருள் கற்பது கருதியன்றே! ஆதவி னெம்மைகோக்கி ‘என்னே விவர்தம் புலமை’யென எள்ளி நகைபாடாது அண்புடன் போற்றுமின்!

தற்காப்பு நியமத்தின் போதுவியல்பு

தற்காப்பு நியமமென்பது ஒரு பிராணி தன்னைத் தானே பற்பல அபாயங்களினின்றுந் துண்பங்களினின்றுந் தப்புவித்துக் காத்துக்கோடன் முறையாம். இங்கங்க் கூறிய தற்காப்பினை இவ்வுலகின்கணுள்ள ஒவ்வொரு ஜீவராசிகளிடத்துங் காணலாம். காட்டிலுள்ள புலிகள் உயிர்த்தி

\* தற்காப்பு நியம மென்னும் பெயரிய இவ்வியாசம், சென்னைத் தமிழ்ப் பாஷாபிலிர்த்தி சபையாரது வேண்டுகோட்டினங்கிச் செய்யப்பட்டுள். சென்னை இராஜதானிக் கல்சாலைச் சமஸ்கிருத பட்டாசாரியாராகிய மகா-ஈ-ஈ-ஆரீ. தி. யி. சேஷ்கிரி சால்திரியாரவாகன், எம்.எ. சபாநர்யகராக வீற்றிருந்துழி, வருஷாந்தர வந்தனப்பிரசங்கமாகவாகிக்கப்பட்டது. இஃது பல்க்கும் பயன்படுமாறு கணபர் விரும்பியவண்ணம் பிரச்சிக்கப்பட்டது. வி. கோ. கு. \* Law of Self Preservation.

ருப்பதும், தீக்கோழிகள் வேட்டைக்காரர்களினின்றுங் தப்பித்திரிவதும் யான்னனம்? ஆழ்து விளைமின்! சிறுபான்மை தத்தமது அறிவினாலும் பெரும்பான்மை இயற்கையினாலுமா மென்பது வெளிப்படும். “ஆம், அவை தத்தம் அறிவினால் காச்சுறைவதையறிவேம்; மற்று இயற்கையினால் பிழைத்துத் திரிய மென்றே; அஃதென்னை?” என்பிரேஸ்:—புலிகள் தம்முடலின் மஞ்சள் வரிகளுக்கு கருநிறக் கீற்றுக்கனு மிருப்பத்தினால் போந்த பயன்தா வென்னை? அவை ஒங்கிவளர்ந்த கோரைப்புற்கிடையில் நிற்குமாயின், நம் கண்ணிற்கு அப்புலிகளினிருப்பிடம் எளிதிற் புலப்படமாட்டாது. ஏனை னிற் கோரைப்புல், மூங்கிற் புதர் ஆகிய இவற்றின் நிறமும் புலியின் நிறமும் ஏறக்குறையப் பார்வையிலுக்கு ஒன்றுயிருத்தல்லப்பறி யென்க. இவ்வாறு ஒன்றுயிருத்தலின் மான்கள் புலிகளிருத்தலை யறியாது உலாவுகையிற் புலிகள் அம் மான்களின்மேற்பாய்ந்து இரையெழித்துக் கொண்டும்வேடரி வின்றுங் தப்பிக்கொண்டிர் திரிகின்றன. இனித் தீக்கோழிகள் மணல் வனங்களிற் சற்றுத் தூரத்து நிற்குமாயின் அவை ஆண்டி நிற்றல் நடந்தாலன்றிக் கண்ணுக்குப் புலப்படாது. ஆதலின் அவை வேடர்களது கணைக்கு இலக்காகாது பிழைத்து வாழுகின்றன. இவ்வண்ணம் புலிகளுக்கு தீக்கோழிகளும் பிழைத்துத் திரிவதற்கு முக்கிய ஏதுவான அவ்வவற்றின் நிறப்பேறு தத்தஞ் செயலினுலோ, அன்றீஇயற்கையினுலோ? கூறுமின். இயற்கையினாலென் பதற்கு ஓராக்கேப்பைனையு மின்றும். இவ்வலகின்கண் எப்பொழுதும் பயனுள்ளனதாம் இயற்கையாகவே நிலைத்து நிற்கும். இங்னனம் பூயுலள்ளன நிலை நிற்றலைத்தான் இயற்கைப்பிரிநிலை (Natural Selection) யென்றும், தகுந் தலை தங்கின்ற (Survival of the Fittest) வென்றும் மேன்மொழி உயிர் நூலேர் (Western Biologists) கூறுவர். இஃது சுபாவ நியமங்களுக்கெல்லாம் (Laws of Nature) முதன்மைதாப் விளக்கலு முன்றக.

தற்காப்பின் இன்றியமையாமை

இதுகாறும் மனிதர்குக் கீழ்ப்பட்ட பிராணி சம்பந்தமாகவே கூறிப் போந்தோம். இனி மனித சம்பந்தமாகவே கூறுவோம். கடவுளாற் சிருஷ்டிக்கப்பட்ட பொருள்களெல்லாவற்றிலும் ஒருவித ஒழுங்குளது. அவ்வொழுங்கினைத்தான் தற்காலத்திலுள்ள சான்றேர் இயற்கையொழுங்கு (The order of Nature) கென்றரைப்பர். இவ்வியற்கை யொழுங்கிற் காணப்படும் பிராணிகள் யாவற்றிலும் மனிதனேமேதக்கானுயினும் மற்றைப் பிராணி களைப்போன்றே இவனும் வாழ்க்கை நியமங்கள் (Laws of Life) கட்டு உட்படடிருத்தல் வேண்டுதலின் இவனுக்குங் தற்காப்பு. இன்றியன்ம்பாததாகின்றது. அங்கனமின்றேல், தமக்கும் பிறர்க்கு மின்பம் பயப்பனவாகிய ஏனையகடமைகளைச் செய்தல் அசாத்தியமாய்வுடிமென்க. “சுயநயவிரக்தி யுள்ள வன் அன்றே முக்கி யெய்துவான்; அங்கனமிருப்ப நிவிர் தற்காப்பு மனி தற்கு இன்றியமையாததென்று கழறுவதென்னோயா?” என்று சங்கிப்

பேரேல்:—கூறுவாம். நம் உடலுயிர்களைப்பற்றி ஜாக்கிரதையா யிருக்குமாறும், ஒரு பயனுமின்றி நம்முடலை வருத்தாமலும் நம்முயினைப் பசியிடாமலு மிருக்குமாறும் ஒழுக்கநூல் (Ethics) விதிக்கின்றது. இதனை உதாரண முசுத்தால் விளக்குவோம்:—தெப்பவைக்கு யுடையானேருவன் ஒரு பயனுமின்றிக் கடவுள் முத்தி தந்தருளுவாரென்றும் கருத்தினாலும் நகங்கள் வளர்ந்து தொளைத்துக்கொண்டு புறங்கைக்கு வருமட்டும் அகங்கைபினை விரல்களோடுசேர்த்து மூடிக்கரங்களை வான்த்தைநோக்கி கீட்டாக்கொண்டிருப்பானாலேயின், பயன்கருதிக் கடவுளால் மனிதர்க்குக் கொடுக்கப்பட்ட அங்கங்களிற் கையென்ற மகா அற்புதமான ஒன்றினை நாசப்படுத்துகின்றால் நதவின் அவன் பாடியேயாவா னென்பதற்கு ஐயமின்றென்க. இத் தற்காப்புக்கடமையினுடு சாலச்சிறந்த கடமைகளை மூன்வாம்: இஃது அவற்றூடு முரானுங்கால் அக்கடமைகளைபே செய்தல் வேண்டுமென்பது ஒழுக்க நூல் விதியாம். தனது குடும்ப சமர்க்கணைக்காகத் தலைவன் தன்னுடைய சத்திக்கு அதிதமாயு முழுமூத்து வருந்துதல் வேண்டும். நாடுகாப்பின் பொருட்டுப் போர்வீரர் யுத்தத்தில் உயிர் துறக்கவும்வேண்டும். இவ்வமயங்களில் அவர் தற்காப்பினைக்கருதி நடப்பராயின், அவர் குற்றவாளியரே யாவார் என்பதும் ஐயுற்றப்பாலதோ? ஆகவே ஒரு பயனுமின்றித் தன் உடலுயிர்களை ஒருவன் வருத்துகிறபானாயின், அவன் ஆன்மத் துரோகியென்றனழக்கப்படுவானேயன்றி, ஒருநாளுஞ் தான் கருதிய வண்ணம் முத்தியெய்தான். தற்கொலை புரிவது மாபாவும் என்ற நந்தமக்கு இது மாத்திரம் பாவச் செயலாகாததேனோ? சாற்றுமின்!

#### தற்காப்பினைக் குறித்து ஒழுக்கநூலோர் கோள்கை

மனிதரின் பொது நன்மைாடுதல் ஒழுக்கநூல் இலக்காம்; ஆதலின், ஒவ்வொருவனது நன்மையினை நாடுதலுந் தக்க இலக்காம்; ஆகவே, ஒவ்வொருவனுந்தன் நன்மையினை நாட்டும் கேளிய இலக்காம். பிறன் உற்ற நலமானது மனிதரின் பொதுநலத்தில் எவ்வளவினதாகுமோ அவ்வளவினதேயாம். ஒருவன் தானுற்ற நன்மையும்; தன்னின்பம் நாடப்படாதாயின், பிறனது இன்பந்தான் நாடப்படுதலேனினு? தன்னின்பம். பிறால் நாடப்பட்டுழித் தான் பிறனதின்பம் நாடுதலினுற் பொதுநன்மை யதிகப்படுமாயின், யாவும் செவ்வளே செல்லும். அங்கானமின்றி, ஒவ்வொருவனும் தன்றன் நன்மையினைப் பிறப்பென்றான் என்பது நினைத்தே, தன் தன் நன்மை நாடும் அப்பிறநுக்கே இவ் வொவ்வொருவனும் நன்மை நாடுவானதலாலும், நம்மின்பங்களிற் பெரும்பாலன நமது சரீரகள்க்கியத்திற்கு ஆவசிகமான செயல்களோடு ஒற்றுமைப்பட்டிருக்கின்றன வாதலா அம், இச் சரீர சம்பந்தமான இன்பங்களையொப்பாமையிக்கத் தாழ்ந்தரமான வாழ்க்கையினையும், பலவினத்தினையும், செய்யவேண்டிய கடமைகளைச் செய்வதற்கு

ஏலாஸைபிளையும் விளைவிக்கின்றதாதலாலும் ஒவ்வொருவனும் பிறர் இன் பத்தையே நாடுதல் அசம்பாவிதமாம் என்க.

### தற்காப்பின் பகுதிகள்

தற்காப்பின் பகுதிகள் பலவித்தப்படும். அஃதெப்பாடியெனில்:—என்டுத் தான் என்று இவ்வுகை இன்பத்திற்கு முக்கிய சாதனங்களாய் சரீரத் திணையும், மனத்திணையும், குணத்திணையும், குறிப்பதனேடு நின்றுவிடாமல், பேரின்ப சாதனமாகிய ஜீவான்மாவினையுக் குறித்து கிற்றனவின், தற்காப்புப் பலவகைப்படுகின்றது. அவைதாம் சரிராபிலிர்த்தி, மநோபிலிர்த்தி, குணைபி லிர்த்தி, மோட்ச சாதனப்பேறு, என்றுங் தலைச்சாத்திட்டீப் பின்னர் விரித்துக் கூறப்படும். இது நிற்க, சிலமேற்கு புலவிஞ்ஞானிகள் தற்காப்பென்னாங் தொடரின் கண்ணுள்ள தான் என்பது மெய்ம்மனங்களையே குறிக்குமெனக் கூறுவாராயினுங், தென்புலக்கலைஞர்கள் ‘தன்னையற்றல்’, ‘தன்னைத்தான் காண்டல்’ என்பனவற்றள், தான் என்பது ஜீவான்மாவினை யுணர்த்து கிற பதுபோலத் தற்காப்பின்கணுள்ள தானென்பதுறு ஜீவான்மாவினைக் குறிக்கு மெனக் கூறுதல்பற்றி யாழும் அவ்வாறே கூறுகின்றும்.

### சரிராபிலிர்த்தி

இனி மேற் பெறுகிறதுச் சுட்டியவற்றை வகுக்குத்துக் காட்டுவான் தொடங்கி நிறுத்த முறையாலே முதற்கட் சரிராபிலிர்த்தியினைப் பற்றிப் பேசுகின்றும். நன்றாயுமூத்து வேலைசெய்பவனே சரிராபிலிர்த்தி யடைந்து தேக்கெளக்கிய முறுவான். அங்குமல்லாதவன் சரிராபிலிர்த்தி யடையாது வாழ்நாள் முழுவதும் பினியினால் வருங்கி வீணாய்க் கழிப்பான். இக்கருத்தினை யுட்கொண்டனரே “போதுமான மட்டுஞ் சுறுசுறுப்பா யிருப்பவனே பிரரணதாரணப் பிரயத்தனத்தில் (Struggle for existence) ஒழிந்துகிடாது தங்கி நிற்பான்” என்று உயிர் நால் (Biology) முறையிடுகின்றது. ஆயினும் அவ்வாறு சுறுசுறுப்போடு வேலை செய்பவனுக்கு வேலைக்கிடையிற் சிறிது ஓய்வும், இரவிலுறக்கமும், சின்னாட் பின்னர் ஒரு நாளொளி யிவும் பன்னாட்ட பின்னர்க் கின்னாள் விடுமுறையு மிருத்தல் வேண்டும்; இன்றேல் தேகம் வலியிழந்து கட்டமிக்கு போய்விடும். அங்கும் இவன் செய்யும் வேலையும் பிரியகரமாகவே இருத்தல்வேண்டும். அது பிராரது கட்டாயமின்றிச் சுபேச்சையாற் செய்தலும்வேண்டும். இல்லையேல், மனவருத்தத்திற்கு இடனுகி அஃதவளைத் துண்புறுத்து மென்க.

வேலைசெய்ய வேண்டாதவன் உடல்விருத்தி விளையாட்டுக்களாகிய உதைபந்தாட்டம் (Foot-ball) சல்லடைப்பந்தாட்டம் (Tennis) மரச் சட்டப் பந்தாட்டம் (Cricket)முதலியனவாதல் ஆடல்வேண்டும். ஒருவன் தனதுங் தன் குடும்பத்தினாதுமான சுகலீவனங்கட்டு ஆவசியகமும் உபயோகமுள்ள எல்லாவிதப் பயிற்சியும் அறிவும், திரவியசம்பாதனமும் அடைந் திருத்தல் வேண்டும். அவ்விதப் பயிற்சிகளுள் முதன்மையானது கைச்சாதுரி

யப் (Manual dexterity) பேறு. இவ்வகைகளைக் கணப்படும் பற்பல சுகருமங்களையும் உபயோகித்தற் கேற்றவர்களாய்ச் செய்யுங் தன்மையை திறத் தினை யொவ்வொருவனும் முதிருமாறு செய்தலும் வேண்டும்; அன்றேற் சுகாதுபவம் அசாத்திய மாய்வீடு மென்க. “ஏந்த விஷயங்களிலும் ஏகீதீயானது (Monotony) வேண்டற்பால தன்று; மேலும் து வாழ்க்கையினுக்குக் கேடு விளைப்பதாகவும் காணப்படுகின்றது” என்று உடல்நுளோர் (Physiologists) கூறுவர். இவ்வெல்லாவற்றிலும் மிகச் சிறந்ததும், தற்காலத்தில் விசேஷமாய்க் கவனிக்கப்படாதது மாயிருப்பது மிதமான உண்டி கோடலாம். போதிய உணவுகோடலானது சரீர சுகத்திற்கு மூலமந்திரமா மென்பதை யுணர்ந்திருந்தும், பலர் சிவப்ரியானது மூத்தபிள்ளையார்க்கும் தம யனுராய்த் தின்னத் தலைப்பட்டு அஜீரணமாதிய பலவித நோயினாலும் வருந்து கிண்றனர். ஆதலின் இது விஷயத்தில் நாம் மிகக் கவலையெடுத்துக் கொள்ளல் வேண்டும். கள்ளருந்திக் கழிபெருங் களியாட்டியாகவதும் உடற்கேடு விளைத் தலின் வேண்டப்படாததாம். உண்டாட்டிலும் களியாட்டிலும் வீணை கைப்பெருளினைச் செலவிட்டுக் கடன்பட்டு உழல்வதும் கேவல அறியாமை யாதலின் அதினின்றும் ஒவ்வொருவனும் தவிர்தல்வேண்டும். இவ்விஷயங்களிலெல்லாம் இயற்கை ஒழுங்கிற்கு விரோதப்படாமல் நடத்தல்வேண்டும் என்பது ஒரு பெரிய நிட்சேபம் போனும்! இதுகாறுஞ் சரீராயிர்த்தியினைக் குறித்து எம் சிற்றறிவினுக் கெட்டியவாறு கூறிப்போர்தாம். இனி மௌனாயிர்த்தியினைப் பற்றி யுபநியசிக்கப்படுகிறாம்.

#### மானோபிலிர்த்தி

மானோபிலிர்த்தியினுக்குப் பிரதான சாதனங்களாயுள்ளன, முறைப் பட்ட சாத்திரக்கல்வி (Scientific culture)யும் இலக்கியப் பயிற்சியும், நற்கலைத் (Fine arts) தேர்ச்சியுமெயாம். இவ்வயிற்றினை முறைவழுவாது விரித்தரைப்பாம். உலகத்தின் கலூர்ஸ் பொருள் களின் தக்துவங்களையுணர்தற்கேற்ற மனப்பயிற்சி முக்கியமாம். இச்சுபாவ விஷயங்களுள் ஒரு பகுதி யினை, மற்றைப் பகுதிகளின் நூனாக்கம் சிறிதே தூமின்றி யறிதல் கூடாமையாம். அஃதாவது சுபாவ விஷயங்களுள் ஒரு பகுதியினை யறிய விரும்புகின்றவன் அப்பகுதியின் பூரணங்கானத்தினையும் பெறவேண்டுவானுயின் அவனுக்கு மேற்குறித்த சுபாவ விஷயங்களுள் ஏனைய பகுதிகளின் ஏகதேசப்படு முனைர்ச்சியாதல் இருத்தல்வேண்டும். இத்தகைய மனப்பயிற்சி அசாத்திய மென்த தோற்றுவதாயினும், ஒழுங்குபெறக் கல்வி கற்பிக்கப்படுமாயின் ஒவ்வொரு நூலின் தத்துவார்த் தங்களும் தெளிவாய்ப் பரவப்பட்டு உறுதி யாய் மனத்தின்கண் பற்றிக்கொள்ளப்படும். ஈண்டுக்குறித்த நால் என்பது உயிர் நால், உள்நால், (Psychology) மனிதநால், (Anthropology) ஒழுக்கநால், செல்வதால், (Political economy) பெளமியதால், (Geology) முதலியவற்றின் பொதுப்பெயர், இந்தாலறிவுள் மனிதசமூக

(Sociology) நூலிலும் அடங்கும். இதுதான் சாத்திரக்கல்வி யென்று சிறப்பிட்டுச் சொல்லப்படுவது.

இனி இலக்கிய வளர்ச்சியினைக் குறித்துக் கூறுகின்றும். இவ்விலக்கிய வளர்ச்சியானது, கற்பளைச் செல்வமும், சொல்வனமையும், மன வறுதியும், பிரர்மனங்களும் ஆற்றலுமாகிய இன்னேரன்ன பயன்களைப் பெல்லாம் விளைகின்றது. இஃதின்றேல் சம்பாஷனை பயனின்றுப் பிடிதல் காணக், நற்கலை ஞானமும் வேண்டற்பாலதென்று முன்னர்க்குறின்றும். நற்கலைகளாவன யாவை? அவைதாம் கானம், கவிதை, நாடகம், சிற்பம், மதுரபாஷணம் (Eloquence) என்பன முதலியவாம். கானம் மனிதனது கழன் சபாவத்தை மிருதுவாக்கும். கவிதை உற்கரிஷ்டமான மீனாதர்மங்களையும், நாடகம் மனிதனது அந்தஸ் ஸ்பாவத்தையும், சிற்பம் கூரிய அறி விளையும் ரசிகசக்தியினையும், மதுரபாஷணம் வசீசர வன்மையினையும் மெய்க் கீர்த்தியினையும் கொடுக்கும். இயற்கைப்பொருள் வனப்பின் காட்சியினாற் போதரும் ஆகந்தம் அளந்துரைக்குஞ் தன்மையதன்றுதலின் ஒருவர்க்கு இயற்கை வனப்பு (Aesthetics) நாற்பயிற்சியும் இருத்தல் வேண்டும். கதைகள் படித்தலும், நாடகம் பார்த்தலும், சதுரங்க முதலியன விளையாட ஆம் இன்பலுற்றுதல் (Fountain of happiness) பற்றி விரும்புதற் பாலனவாம்.

இனிச் சீராபினிர்த்திக்கும் மீனாபினிர்த்திக்கும்பொதுவாகிய இல்லாழ்க்கை யினைக்குறித்து எமக்குத் தோன்றியவற்றை யெடுத்து இயம்புகின்றோம்.

நித்திய பிரமசாரித்துவத்தினுடைய உண்டாகுஞ் சீரக் கேடுகளைக் காட்டி அம், நித்தியக் கன்னிக் தன்மையாகிய அபரிபூரண வாழ்க்கையினின்றும் போதருஞ் சீரக்கேடுகள் மிகவுமதிகமாம் என்பது பெரும்பாலார் கொள்கை. இதனேடு சிறு பான்மையோர் கொள்கை முரணினும், மகோதத்துவ விஷயத்தில் அங்கையும் ஆடவரும் மாதரும் பிரிந்து வாழ்தலினின்று உண்டாகுஞ் கேடுகள் மகா நாசகரமானவேயாம் என்பதனேடு எத்தகையோர் கொள்கையு முரணுதென்க. இதுபற்றி யறிவு முதிர்ச்சியினாலும் மீனாவி காரத (Emotions) தினதுமுண்டாகும் சுற்பயன்களையதுபவியாமையாகிய தூர்ப்பாக்கியத்தினுக்கு அவர் ஆளாதல் ஒரு தலைப்பியாம். ஸ்திரிபுமான்களாய் வாழுதல் ஊக்கத்தை யிர்த்தித் தொழில்புரியுமாறு தாண்டி அவ்விருவர்க்கும் மனக்களிப்பினைத் தருகின்றது. இதுபற்றியன்றே,

“மாசிலா வையகத் திவ்வுயிர் வாழ்க்கை  
யாம்பெருஞ் சடதுஅட் போ(ம்)மரக் கலனும்  
ஆடவர் செஞ்சம் அறத்துறை யகன்று  
நீடிசை சமூற்று விலையிலாக் காற்று

நின்னைய மற்ற வெண்ண மியக்கச்  
சென்றழிச் சென்று தன்றி வின்றி  
அலையா வண்ணம் அரத்துறைக் குடாவின்  
நிலைபெற நிறுத்துங்க் கூரமாய்ப் பின்னுஞ்  
செய்வினை முயற்சியிற் பொய்வகைப் புன்னெறிக்கு  
எற்றுண் டகன்று பற்றிருன் நின்றி  
ஆசைபாங் திசைபொறு அலைந்து திரிந்தும்  
கெடாவணங் கடாவிக் கெழுமிய வன்புசீர்  
அறப்பிடி கடைப்பிடி யாகக்காட்டிச்  
சிறப்புயர் சுகத்துறை சேர்க்குசுக்கானுய்  
நின்றது மங்கையர் நிலைமை” யன்றியும்  
“மெள்ள மெள்ளத்த னுள்ளம் விரித்துப்  
பொறையுஞ் சாந்தியும் படிப்பாடி புகட்டிச்  
சிறிது சிறிதுதன் சித்தந் தெளித்துப்  
பக்குவஞ் செய்யுந் பள்ளிச் சாலை  
இல்லறமென்பது” சொல்லவும் வேண்டுமோ? (ந.)

என்று தற்காலத்திலுள்ள \*பெரியோர் கூறியதால் மென்க.

இவ்வில் வாழ்க்கை நலத்தினால், எப்பொழுதும் விளையாட்டிலேயே கருத்துப் பதிந்து ஆலோசனையென்பது சிறிது மில்லாது கருவுமே உருவ மாயிருந்த எத்தனை மாதார் பத்தியு நேசமுமூள்ள தலையியரும் அன்புள்ள தாயரும் ஆகின்றனர்! இரக்க மற்றுக் கோபமென்பதே குடிகொண்டிருந்த எத்துணையாடவர் தாம் உயிர்த்துகின் யுற்ற பின்றை, அமைதியுஞ் சாந்த மூம் உள்ள தலைவரும் கவலையுள்ள தந்தையருமாகின்றனர்! காண்மின்! மேலும் இவ்வில்லாழ்க்கையினால் தலைவி தலைவரது ஆராய்ச்சிவன்மை சால வும் பலப்படுகின்றது.

இதுகாறுங் கூறிப் போந்தனவெல்லாம் நாசகாரணமாய் நேசமில் லாட் வாணிபவுதுவை யானவிடத்தினால்லாது, நேசம் பற்றிச்செய்த வதுவையான இடத்தீடு யாடுமென்க. ஆதலின் ஸ்திரீபுமான்க விருவரும் தமக்குள் பரஸ்பரம் அன்பில்லையாயின் விவாகஞ் செய்துகோடல் ஒருநாளுங்கூடாது. அன்றியும் ஒரு குடும்பத்தினைக் காப்பாற்றும் ஆற்றல் இல்லாதவர் மன மாடக் கருதுதல் பெருங் குற்றமாம். அவ்வாறு காப்பாற்றும் வரியிலார் மணப்பாராயின் அவர் செயல் காசுகொடுத்துத் தேள் கொட்டிக் கோடல் போலும். இதன்பின்னுங் தாம் துண்புறுவதேயன்றி ஒன்று மறியாத தமது மனைவி மக்களையும் அவர் வறுமைக் கடவில் ஆழ்த்தித் துண்புறுத்தலையுங் காண்க. இன்னும் இவ்வளவோடு நின்று விடாமல் அவர் தமது மக்களை

அதெனக்கிப்பு படுத்துவதினால் குருபிகளாக்கித் தற்காப்பினுக்கும் அநருக ராக்குதலின் மாபாதகரோ அல்லரோ? அந்தோ? இவரதறியாமைக் கென்? செய்வது? தமிழ்வல்லீர்! மொனஞ்சாதியாதீர்! வாய்திறந்து கூறுமின்! பெற ரேர்க்குச் சிறுபிராயத்திற் பிறக்கும் பிள்ளைகள் கேடெய்திச் சீக்கிரத்தில் அழிவுறுமாதலின், அப்பருவத்து மனமாடுவது அசங்கதமாம்.

### குணைபிலிருத்தி

மனிதன் ஜனசமூகத்திலிருப்பவனுதலின் குணைபிலிருத்தியும் ஆவசியகம் ஆகின்றது. சிலர் சீராயிலிருத்தி மாநோயிலிருத்தி யாகிய விவற்றினும் இக்குணைபிலிருத்தி மிகவும் முக்கியமானதென்று கறுவாராயினும் குணைபிலிருத்தி அவற்றிற்குப் பிறப்பட்டதாகவே கொள்ளப்பாற்றென்பது எம்மட்டும் கொள்கையாம்: குணைபிலிருத்தியினால் உண்டாம் பெரும்பயன் எந்நானும் மழியாத புகழ்ப்பேறும். புகழ்க்குதிச் சற்குணமுடையவனு யிருத்தலினும், சற்குணமுடையவனுதலே கடமையென்ற எண்ணைத்தோாகி சற்குணமுடைய வனுபிருத்தல் மேன்மையானது. சற்குணச் செல்வத்தினுக்குக் காவலாயிருப்பன கற்பெனப்படும் பதிவிரதா தர்மமும் ஏகபத்தினி விரதமுகீமையாம். இவ் விரதங்களை அனுசரியாதவர் தேக செளக்கியமும் புகழும் பெறுதல் “ஒப்பிலா மலதிபெற்ற மகனென்று முயற்கொம் பேறித்தப்பிலா காயப்பூவைப் பறிப்பது” போலுமன்றே! வாய்மையும், சுகையும், அன்பும், பரோப்காரமுமாகிய இவை முதலியனதாம் சற்குணங்கள் எனப்படும். பிறக்குத்துன்பஞ்செய்யாது தான் சுகானுபவமுடைய ஞதலும், தான் துன்பமடையாது பிறக்கு இன்பம் தரத்தக்கனவற்றைச் செய்தலுமே, நம் தற்காப்புநியமத்தோடு மாறுபடாத சற்குணங்களாம். இவற்றையுடையவனே நல்லொழுக்க முடையானென்றும் நீதிமானென்றும், புண்ணியவானென்றுஞ்சுகப்புருடனென்றஞ்சு சிறப்பித்துச் சொல்லப்படுவான்.

### வெளகிக விஷயங்கானம்

உகை சம்பந்தமான விஷயங்களின் உணர்ச்சியே வெளகிக விஷயங்கானம் (Knowledge of the worldly affairs) எனப்படும். பிறது ஒழுக்க வழக்கங்களை ஓர்தலும், அவ்வொழுக்க வழக்கங்கள் கேற்ப நடத்தலும், வசிக்கும் நாட்டினது சட்டத்திட்டங்களின் உணர்ச்சியும், அவற்றின் படி பொழுகலும், சுவாதினமென்பதி னியல்பினையறிதலும், அது பெற்றவாழலும், மிருகசபாவவனர்ச்சியும், இவை போல்வன பிறவும் சுங்குக்கூற்று வெளகிக விஷயங்கானம் எனப்பதின் கண் அடங்கும். இவ்வுலகத்திற் சுகஜீவனத்திற்கு இவ்வித ஞானம் ஆணிவேர் போன்றதாம். இஃதில்லையாயின் இன்ப வாழ்க்கையென்பது பூதகால சமாசாரமாகே யன்றி, வேறில்லை. ஆகவே அவ்வித இன்பமற்ற வாழ்க்கையானது தற்காப்பினுக்கிடையூறுப்பிற்றலின், அவ்விடையூறு ஒழியுமாறு வெளகிக விஷயங்கானம் பெறுதல் ஆவசியகமாகின்றது.

### மோட்ச சாதனப்பேறு

இவ்விஷயத்தில் மனிதர்களது கொள்கை பல்விதப்படுகின்றது. முற்காலத்திலும் தற்காலத்திலுமிருள்ள சிற்சிலரை (நீர்ச்சரவாதியரை)த் தவிர்த்து, மற்றொவரும் இம்மோட்சசாதனப் பேற்றினை அவாலி, அதற்குரியனவாய முயற்சிகளுக்கு செய்துவருகின்றனர். பேரின்ப மெய்துவதற்கு மூலகாரணங்களாயுள்ள பொருள்களை யடைதலே மோட்சசாதனப்பேறு என்று கூறப்படும். இந்த விஷயத்திலன்றே சில்லாண்டுகளின் முன்னர், மனிதர்கள் பல பிளவுபட்டு ஒருவரை பொருவர் விரோதித்து நிர்ப்பாத்தப்படுத்தி உண்மையுணராது மாட்கினர்! அக்காலங்களோடு இம்மதவாதம் நின்றுவிட்டதோ? அம்மம்ம! என்சொல்வேம்? இவ்வளவு நாகரிகமுஞ் சீர்திருத்தமுமெய்திய இக்காலத்திலுமிருள்ள அம்மதவாதத்தின் கொடுமையினைக் கூறுதற்குச் சேடனும், எழுதுதற்கு அந்தக்கார்த்த வீரியமூம் வேந்தும், பார்த்திடற்கு அமர்கோனும் வல்லால்து ஏனையோரால் ஆகற்பால்வே? இயம்புமின்!

இவையெல்லா மொருபுற மிருப்ப, இங்ஙனங் கூறிய மோட்ச சாதனப்பேறே மகா முக்கியமானது என்பதற்குச் சந்தேகம் எட்டுக்கொண்டுமில்லை. யாம் இந்த மோட்ச சாதனப்பேற்றினைச் சிறப்புவகையா வெந்ததுக் கூருது பொதுவகையாற் கூறுகின்றாம். எனெனிற் பொதுவகையாற் கூறுமிடத்து எவ்விதக் கொள்கையோர்க்கும் பொருந்தும். மேலோர்கள் இவ்விஷயங்களிலெல்லாம் அவரவர் தத்தம் அறிவிதுக்கு எது உத்தமமாகத் தோன்றுகின்றதோ அதனையே கொள்ளக்கடவார் என்று வாய்ப்பறையறைகள்றார்கள். அதனைச் சுற்று செவியில் ஏற்பீர்! அறிவால் மிக்கீர்! இதன் கண்நமது கொள்கைகள் ஒன்றேடொன்று மாறுபடினும் நாமெல்லாம் விரோதமின்றி நட்பாளராய் வாழுத வன்றே தவறுக் கடன்பாடு? செழுந்தமிழுளர்காள்! இதனை மறவன்மின்! கடவுளது அருட்பேறன்றே செல்வத்து வொல்லாங் தலையாய செல்வம்! அதுவன்றே முத்திக்கு வித்து! அதுவன்றே ஆங்ந்த மழைபொழிய முகில்! அதுவன்றே பேரின்ப வாழ்வளிக்கும் அமிர்தம்! அது வன்றே மலமாச ஒழிக்கும் மதியம்! அதுவன்றே அஞ்ஞான இருள் நிக்கும் இரவி! இத்தனைச் சிறப்பினதாகச் சொல்லப்படும் அத்தெய்வவருளைப் பெறுதல் யாங்நனம்? சிறிது சிந்தனை செய்மின்! உபாசக்னையினுலுங் தியானத்தினுலும், அன்றினுலும் பத்தியினுலுமேயாம் என்று ஆன்றேருறைப்பர். ஆதலின் திருவருட்ட பெருங்கடலாகிய கடவுளைத் தியானித்து அவர்கள் பெற்றுத் தற்காத்துப் பரோபகாரங்கு செய்து புகழ் பெற்ற பின்றை யுலகத்திலுள்ள ஆன்மகோடிகள் எல்லாம் மோட்சாந்தம் பெற்று வாழ்க்கே!!

இஃதுடன் தற்காப்பு நியமத்தினைப் பற்றிய வியாசமும் ஒருவாற்றுள் முடிந்தது. இதனுட் பிழைகள் பொதுளியிருப்பின் கல்லறிவுடையோர் அவையிற்றினத் திருத்தி யெம்மீது கருணைக்காரராக.

## II. பொய்த்தோற்றங்கள்

### 1. ஆரோபம்

இந்தப்பூலோகத்திலே நாம் ஒவ்வொருவரும் அனேகம் பொய்த் தோற்றங்கள் பார்த்திருக்கிறோம். அதாவது சில சில தோற்றங்கள் நமக்குப் பார்க்கும் போது உண்மையாகக் காணப்பட்டபோதிலும் ஆராய்கை பிற் பொய்யென்று தெரியும். இந்தத் தோற்றங்களைல்லாம் பஞ்சேந்திரி யங்களுக்கும் புலப்படும்; அதாவது சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஒவ்வொன்றிற்கும் பொய்த்தோற்றங்கள் உண்டு. இந்தப் பொய்த் தோற்றங்களிலே இரண்டு விதங்கள் உள்; அவற்றில் ஒன்றினைப்பற்றிப் பீப்பொழுது கூறுவோம்.

‘அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்’ என்ற ஒரு பழமொழி நமக்குள்ளே வழங்குகின்றது. இந்தப் பழமொழியில் அடங்கிய உண்மையை ஆராய்த்தறிவதே நாமெடுத்துக்கொண்ட விஷயம். தற்காலத்தில் நாமெல்லோரும் பெரும்பாலும் புகைவண்டிகளிலே பிரயாணம் செய்திருக்கின்றோம். அவ்விதமாகப் பிரயாணஞ்ச செய்க்கையில் நம்மவர்களில் அநேகர் ஒரு விஷயம் அறிந்திருக்கலாம். அதாவது: வண்டிக்குப்பக்கங்களிலே உள்ளமரங்களும், செடிகளும், ஓடுவனவாகவும், தாங்கள் அசையாது ஒரேயிடத்தில் நிலையா யிருப்பவர்களாகவும், அவர்களுக்குத் தோற்றுவது வழக்கம். ஆனால், அவர்கள் நாம் புகைவண்டியிலன்றே பிரயாணஞ்ச செய்கிறோமென்று சுற்றுச் சிந்திப்பார்களாயின் உண்மை வெளிப்படும். ஆகையினாலே முதலில் அவர்களுக்கு மரங்களுஞ் செடிகளும் ஓடுவனவாகத் தோற்றிய தோற்றம் பொய்த் தோற்றமாயிற்று.

இனி, ஒருநாளிராத்திரியில் பயப்படும் பிரகிருதியுள்ள ஒரு மனி தன் கால்நடையாக ஒருவிலிருந்து மற்றொருவிலிருந்து செல்லவேண்டுமென்ற போய்க்கொண்டிருக்கையில் ஒரு பழுதை யானது அவன் போகின்ற வழியில் நெளிந்து கிடந்தது. அப்பொழுது ஆகாசத்திற் சந்திரனானவன் மேகப் படலத்தால் மறைப்புண்டு பிரகாசங் குறைந்து விளங்கினான்; நட்சத்திரங்களோ மின்னிக்கொண்டிருந்தன. அங்கோம் அவன் இந்தப் பிரகாசத்தில் நெளிந்துகிடந்த பழுதையைக் கண்டான். கண்ட வடனே அவன் அதைப் பாம்பு படித்திருக்கின்றதென்று நினைத்துக்கொண்டு பயந்து விலகி, நம்மை யெங்கே பாம்பு தொடர்ந்து வந்துவிடுமோ வென்று ஒடினான். ஓடும்பாதையிற் பிளங்த மாங்கொட்டையொன்று கிடந்தது. பயத்தோடு ஓடுகின்ற அவசரத்தில் இவன் அந்த மாங்கொட்டையை மிதித்து விட்டான். அது பிளங்த மாங்கொட்டையாகையினாலே மிதிக்கப்பட்ட வடனே அவனுடைய வலதுகாலின் சிறுவிரலைக் கவ்விற்று. தவமின அளவில், ‘ஐயோ! அப்பா! என்னைப் பாம்பு கடித்துவிட்டதே! என்று அலறிக்

கொண்டு போனவன் வழியெல்லாம் நிமிஷத்திற்கு இரண்டு தரம் சிவிகா! சிவிகா! என்று கடவுளைப் பிரார்த்தித்துக் கொண்டு செல்லுகையில், இவனுக்கெதிரே 'லாந்தர்' ஒன்றை யிடதுகையிற் பிடித்துக்கொண்டு, வலது கையில் ஒரு தடியோடு இன்னென்று மனிதன் வந்தான். வந்தவன் இவ்வித மாகக் கதறிக்கொண்டு போகிறவனை நிறுத்தி என்னென்று கேட்க, 'ஜூரா, என்னைப் பாம்பு வலதுகாற் சிறுவரிற் பிடித்துவிட்டது' என்றான்.. இதைக் கேட்டவன் 'லாந்தரை'ப் பிடித்துக்கொண்டு அவ்வளவிச்சத்தில் அவன் காலைப்பார்த்து 'ஒரு காயத்தையும் காணுமே, பல்லுப்பட்டிருக்கின்றது என்று சொல்லவும் இடமில்லையே' என்று சொல்லி, 'என்னிடத்திலே தடியிருக்கிறது, கையிலோ விளக்கிருக்கிறது, கடித்த இடத்தைக்காட்டு பார்ப்போ' மென்று அவனையும் அழைத்துக்கொண்டு போய்ப்பார்த்ததில், அங்கே பிளங்த மாங்கொட்டை கிடக்கக்கண்டு 'இதுதான் உன்னைக்கவுடி யிருக்கும்; அதை சீபாம்பு கடித்துவிட்டதென்று மயங்கிவிட்டா' யென்றான். அதற்கு அவன் 'இல்லை, நான் பாம்பு நெளிந்து படுத்திருப்பதைப் பார்த்துத்தான் ஓடிவந்தேன்'. என்றான். இன்னுங் கொஞ்சதூரங்கு சென்ற பார்க்கையில் அங்கே ஒரு பழுதை நெளிந்துகிடப்பதைக் கண்டார்கள். உடனே 'கண்டது பழுதை, கடித்தது மாங்கொட்டை' என்று தீர்மானித்துப் பொய்ப்பாம்பு கடிக்கப்பட்டவன் தேற்றுப்பட்டு ஊப்போய்ச் சேர்ந்தான். ஆகையினாலே, பழுதையைப் பாம்பென மயங்கியதும்; மாங்கொட்டை கவுப்பித்தைப் பாம்பு கடித்ததாக நினைத்தும் பொய்த்தோற்றங்களென்று கண்டோம்.

இனி, இவ்விதமான பொய்த் தோற்றங்களை 'யெல்லாம் ஆரோபம் என்னும் பெயராற் குறிப்போம். ஆரோபம் என்றாலென்ன? ஆரோப மென்பது ஓர்விதப்பொய்த்தோற்றம். அது ஒருபொருளை மற்றொருபொரு எரக அறியும் பிராந்தியுணர்ச்சியாம். இதை ஆங்கில பாலையில் 'இல்லூ டன்ஸ்' (Illusions) என்பார்கள். இந்த ஆரோபமென்னும் பிராந்தியுணர்ச்சியான்து எல்லா ஜாதியாரிடத்திலுமள்ள போதிலும் நம் இந்துக்களிடத்தில் அதிக விசேஷமாயிருக்கிறது. இந்த ஆரோபத்தில் மூன்று பிரிவுகளுண்டு அவை இந்தியாரோபம், குபகாரோபம், நம்பிக்கை யாரோபம் என்று சொல்லப்படும். மெய், வாய், கண், மூக்கு, செவியென்று இந்தியப்பக்கள் ஐந்து உள்ளன. ஆகையால் இந்தியாரோபம் ஜ்வவைகப்படும்: கண்ணுக்கு விஷயமாகும் ஆரோபத்தை, குபகாரோபம் என்போம். 'திருட்டர்' பயத்தோடு இரவில் வழிப்பயணம் போவார், சில மொட்டை மரங்களைக் கண்டு திருட்டரென். மருண்டி சிறிதும் ஒசைப்பட்டாமல் வாய்ப்புதைத்துச் செல்லுதலும், புகைவண்டியிற் போகையில் செடிகளோடுவணவாகக் காணப்பட்டதும், வழி நடக்கையிற் பழுதையைப் பாம்பென மயங்கியதும் நூபாரோபங்கள் தான். தற்காலத்திலுள்ள கோள் தத்துவ சாஸ்திரிகள் (Astronomers) குரிப்பு

ஒரேபிடத்தில் நிலையாயிருக்கின்ற தென்றும் பூமியானது அதைச்சுற்றி வருகிறதென்றும் தீர்மானித்திருக்கிறார்கள். ஆகையினாலே சூரியனுள்வன் பூமியைச்சுற்றுகிறது என்ற நம் பூர்வீக இந்துக்கஞ்சையை கொள்கையும் ரூபாரோபத்தின் சக்தியினால்தான் என்பதற்கு ஆகேஷபணையில்லை.

சேவிக்குப் புலப்படும் ஆரோபத்தைச் சப்தாரோபம் என்போம். இதற்கு உதாரணங்கள் அதிகமாய் அகப்படும். ஒரு பெரிய மனுஷனுடைய கிரகத்திலே ஒருநாள் அன்றைக்கு விசேஷ தினமாகையால் பாட்டுக்கச்சேரி நடந்தது. அங்கேமகா அழகுள்ள பெளவன் ஸ்வருபியாகிய ஒரு பெண் ணைவன் பாடிக்கொண்டிருந்தாள். அவளுடைய பாட்டைக்கேட்டு ஆங்கிக்கும்படியாச அந்தப் பெரிய மனுஷனுடைய சிநேகிதர்களில் அநேகர் வந்திருந்தார்கள். அவள் அழகுக்குத் தக்கபடி குரல் அவ்வளவு நன்றாய் இருக்காது. அவள் சங்கராபரணம் பாடுகையிற் காம்போதியைக் கலப்பாள்; தோடிபாடுகையில் தன்யாசியைக் கலப்பாள்; பைரவி பாடும்போது முகாரியைக் கலப்பாள்; காண்டாப் பாடும்போது சுகாஞ்சைவைக் கலப்பாள்; இவ்வளவு நன்றாக அவளுக்கு இராகங்களின் வித்தியாசங்கள் தெரியும். இப்பேர்ப்பட்டவன் பாடத்தொடங்கியது முதல் முடிகிறவரைக்கும் அங்கிருந்தவர்களில் அநேகர் ‘பேஷ்’ என்பவர்களும் ‘அச்சா’ என்பவர்களும் ‘பலே’ என்பவர்களுமாயிருந்தார்கள். இவ்விஷயத்தில் அவர்களெல்லோரும் பாட்டு இனிமையில்லாமலும், சூரல் நன்றாயிராமலுமிருக்க, ‘பேஷ்’ப் பட்டங்கொடுக்கும்படி யிருந்தது பொய்த் தோற்றமோ அன்றே?

‘ஒருவன் தன் மனைவியானவள் உப்பில்லாமற் சமைத்தாலும் வெகுருசியாய்ச் சமைத்திருக்கிறான்று மெச்சிக்கொள்ளுதல் நம்மவர்களிற் பெரும் பாலாருக்குத் தெரியும். புருஷன் தன் மனைவியின் பேரில் வைத்திருக்கும் அன்பினாலே அவளுடைய சமையலையும் நன்றாயிருக்கிறதாகச் சொல்லுகிறன். இப்படிப் புருஷர்கள் கண்ணை மூடிக்கொண்டு சொல்லுகிறதைப்பற்றி அவர்களுக்கு முன்னிலையிலேயே வீட்டிலிருக்கும் தங்கை தமக்கையர்கள் “எப்படியும் பெண்டாட்டியோ இல்லியோ, அப்பா, அவள் எப்படிச் சமைத்தாலும் உனக்கு நன்றாயிருக்கும்” என்று சொல்லிக் காட்டுவதுமுண்டு. ‘விழுதிலைத்துவையலும், வேப்பங்காய்க் குழப்பும் அகமுடையாள் சமைத்தால் அமிர்தமாயிருக்கும்’ என்று நம்முடைய பாட்டிகள் சொல்லிக்கொள்ளும் பழமொழி இதைவற்புறுத்தும். இந்த உதாரணம் வரபிற்குப் புலப்படுதலின் ரசாரோபமாம். மூக்கிற்கு விஷயமாகும் பொய்த் தோற்றத்தைக் கந்தாரோபம் என்று சொல்லலாம். தூர்நாற்றமுள்ள ஒருத்தியினிடத்தில் இச்சை வைத்துத்திரியும் காமுகன் ஒருவன். அவன் அவள் நறுநாற்றமுள்ளவளென்று சொல்லிக்கொள்ளுதலும், இவைபோல்வன பிறவும், இவ்வித ஆரோபத்திற்குத் திருஷ்டாந்தங்களாகும்.

நன்றாய்ப் பாடக்கூடியவரும் சுகந்த பரிமளாதிகளைப் பூசிக்கொண் டிருப்பவருமாகிய ஒரு ஸ்திரீ அழகில்லாதவளாயும் தீர்க்கமுடியாத வியாதிகளையடையவளாயுமிருக்க, அவருடையபாட்டில் மயங்கியவர்கள் அவள்மேல் காதல்கொண்டு அவளிடத்திலில்லாத இதர சுகந்களையும் உள்ள தாக மெச்சிக்கொண்டாடுதலும், இவைபோல்வன பிறவும் ஸ்பரிசா ரோபமாம். இது மெய்யிற்கு விஷயமாகுதலினாலே இப்பெயர் இதற்கு இடப்பட்டது.

இதுவரைக்கும் இந்தியாரோபங் (Illusions of Sense Perceptions) களைப்பற்றிப் பேசினேரும். இனி, இரண்டாவதாகிய ஞாபகாரோபத் (Illusions of Memory) தைப்பற்றிச் சொல்லப்படுகிறவோம். ஞாபகாரோபம் என்பது யாது? முன் நடந்தவைகளை நினைவுடைக்கொள்ளுங் காலத்திற் சில பொய்த்தோற்றங்கள் உண்டாகும். அப் பொய்த்தோற்றங்களையெல்லாம் ஞாபகாரோபம் என்று கூறலாம். மனிதரியற்கையானது எப்பொழுதான் சுகத்தையே நாடுவது என்பது சுபாவுஷியமமாம். ஆகவே அவர்களுடைய எண்ணங்களும் சுகத்தையே நாடிச்செல்லும் என்பது பெறப்படும். அப்படியே சுகத்தை நாடுங்கால் துன்பங்களை மறந்து இன்பங்களைப்பற்றி யென்னுதல் இயற்கையாம். யாவரேனுமொருவர்க்குத் தற்காலத்தில் ஏதேனும் ஓர் அற்பத்துன்பத்தை அனுபவிக்குஞ் தூர்ப்பாக்கியம் நேரிட்டால் அவர் தாம் இப்பொழுது அடைகிற சுகத்தைக்காட்டிலும் இளமையில் அதிகமாகச் சுகமடைந்திருந்தோமென்று எண்ணுகிறார். இவ் விதமாக எண்ணுவதில், தாம் அதிக சுதமடைந்ததாக எண்ணுகிற அவ்விளமைப் பருவத்திலேயே யநுபவித்த துன்பங்களைத் தனியோ அத்தனை துன்பங்களையும் மறந்து தொலைத்து விட்டுக் கேவலம் சுகமாத்திரமடைந்திருந்ததாக எண்ணுவதைப் பொய்த்தோற்றமாகிய ஞாபகாரோபம் (Illusions of Memory) என்று சொல்லுவதற்குத் தடையுமுன்னோ?

இனி, மூன்றாவதாகிய நம்பிக்கையாரோபம் என்பது இன்னதன விளக்குவோம். நாம் ஆராய்ந்து உண்மையென நம்புகிற அநேக விஷயங்களை வேலேயே ஆராய்ச்சிக் குறைவினாற் சிற்சில பொய்த்தோற்றங்கள் உண்டாய்விடுகின்றன. தன்னைப்பற்றிய விஷயங்களை எல்லாம் அதிகப்படுத்திச் சொல்லிக் கொள்ளுதல் இவ்வகையாரோபமாம். அறிவில்லாத ஒருவன் தான் சிரமபக்கெட்டிக்காரனென்று நினைத்துக்கொள்ளுதலும், மகர கோர ஞாபியாயிருக்கு மொருத்தி தான் மகாலெட்சமிபோல் அழகுள்ளவளா யிருக்கிறதாக எண்ணிக்கொள்ளுதலும், பைத்தியக்காரன் ஒருவன் தான் பேசும்போர் தெல்லாம் வெகு புத்திசாலித்தன்மாய்ப் பேசுவதாக நினைத்தலும் நம்பிக்கையாரோப (Illusions of belief) மாம்.

இந்த நம்பிக்கை யாரோபமானது வீவதாந்த சாஸ்திரங்களில் மிகவும் பிரபோகிக்கப்பட்டுள்ளது. ஈரிருட்டிற் பழுதீபாகிய அச்சு

வல்துவைப் பாம்பாகிய சரவஸ்துவாக மருண்டதுபொல, அஞ்சளன் அந்தகாரத்தில் ஜடமாகிய சரித்தையும், அசத்தாகிய இந்த லோகத்தையும் முறையே சித்துப்பொருளாகவும், சத்தாகவும் மயங்குதலும் இவ்வித ஆரோப மென்பர் வேதார்த் தாலார்.

இனி, ஆரோபங்களுக் கெல்லாம்காரணமென்னே? இவ்விதப் பொய்த் தோற்றங்களெல்லாம் என் அவ்வாறு காணப்படல் வேண்டும்? இவ்வாரோபங்கள் உற்பத்தியாவதற்குந் தத்துவ சாஸ்திர சம்பந்தமான காரணங்கள் ஏதேனுமுண்டா? இந்த விஷயத்தைக் குறித்து ஆராய்க்கு பார்ப்போம். இப்பொழுது திருஷ்டாந்தமாகச் சிறிது நாளைக்குமுன் ஒருவன் மதுரைக் கடுத்த திருப்பாங்குன்றம் என்னும் ஒரு மலையினுக்கியிலேறி நின்று கீழேயுள்ள சராசாங்களை யெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தான். பார்த்துக் கொண்டிருந்த சிறிது நேரத்திற்கெல்லாம் கீழே விழுந்து இறந்து போனான். அவன் வேண்டுமென்று விழுவில்லையென்று அவனேனுடி கூடப்போயிருந்தவர் களுக்கெல்லாம் வெகு கங்குக்கெரியும். அப்படி வேண்டுமென்று விழுவதற்குக் காரணங்களுமில்லை. அவனேனுடி கூடப்போயிருந்தவர்கள் அவனைத் தள்ளிவிட்டார்கள் என்று சொல்லுவதற்கோ இடமுமில்லை. ஏனெனில் அவனேனுடிகூடப் போயிருந்தவர்களெல்லாம் அவனுடைய பெற்றேருந்து, மஜைவியுமே யாவார். அப்படியானால் அவன் விழுவதற்கு வேறு காரணமிருக்கவேண்டுமே அது என்ன? சிறிலை எண்ணங்கள் மனதிலே உற்பத்தி யாகி நிலைபெற்று நின்று மூனையிலே வியாபகமாகி எவ்வித முயற்சியாலும் நீக்கப்படுதலில்லாமல் உடம்பைத் தன் வசப்படுத்தி நடக்கச்செய்யுங்குண்ட்தையுடையனவர் யிருக்கின்றன. இவ்வித எண்ணங்களுக்கு நிலைத்த வேண்ணம் (Fixed Ideas) என்று இப்போது நாம் பெயரிடுவோமாக. மேற்கூறிய உதாரணத்தில் அந்த மனிதன் மலையினின்றும் உருண்டதற்கு இங்கிலைத்த வேண்ணமே மூலகாரணமாம். அது எப்படியென்பதை விளக்குவோம். அந்த மனிதன் மலையுக்கியிலிருந்து கீழேயுள்ளனவற்றை நோக்கிக் கொண்டிருக்கும்போதே, எங்கே விழுந்து விடுவோமோ என்ற பயத்தோடு கூடிய ஓரெண்ணமானது உற்பத்தியாகி அவன் மனதைக் கைவசப்படுத்திக் கொண்டு அவ்விடத்திலேயே நிலையாய் நின்று அவன் அறிவை மேகஞ் சங்கிரனை மூலவதுபோல, மறைத்தினுலே அவ்வறிவின் வழிக்கெல்லும் உடம் புனரது மேற்கூறிய எண்ணத்தின்படி நடக்கத் தொடங்கவே அவன் மலையுக்கியினின்றும் விழுந்து இறந்துவிட்டான். இவ்வளவு வல்லமையையுடைய தாய் விளக்குகின்றது அந்த நிலைத்த வேண்ணம். இன்னு மிதனுடைய வல்லமையைப் பற்பல விஷயங்களிற் காண்லாம். இது மானஸ தத்துவ சாஸ்திரத்திலே (Psychology) மிகவும் உபயோகிக்கப்பட்ட ஒருவித நியமமாகும். இங்கிலைத்த வேண்ணமே சகலவிதமான பொய் தேர்றங்களுக்கும் ஆகிகாரணமாம். மேலேசொல்லிய மூவகையாரோபத்து உதாரணங்கள்

ஒவ்வொன்றையும் இந்த 'நிலைத்து வேண்ணோம்' என்னும் நியமத்தைக்கொண்டு விளக்கிவிடலாம். ஒவ்வொருதாரணத்தையுமெடுத்து விளக்கப்படுகிறதால் அதிகமாய் வளருமாதலாற் படிப்போர்க்கு பொறுமையிருக்கமாட்டாது. ஆகையினாலே ஏதாவது ஒன்றைமாத்திரம் விளக்குவோம். திருஷ்டாந்த மாகச் சப்தாரோபத்திற்குக் கூறிய உதாரணத்தில் அந்தப் பெண்ணினுடைய யெளவனத்தோடு கூடிய அழகில் அங்கிருந்தவர்கள் மயங்கி நின்ற அளவில் 'நன்றாகப் பாடவாள்' என்ற ஒரு எண்ணமானது அவர்களுடைய மனத்திலே ஜனித்து நிலைத்துக்கேவ, அவர்களைச் செய்வார்கள்! அவ்வெண்ணத்தின் சக்திக்குட்பட்டு 'பேஷ்' 'அச்சா' 'பலே' என்று சொல்லிவிட்டார்கள். இதே மாதிரியாக நிலைத்துவெண்ணத்தின் ஆகிகாரத்தைப் பிறவற்றினும் இனிது காணலாம். இனிப் பொய்த் தோற்றங்களில் மற்றொருவித்தைக் குறித்துக் கூறுவோம்.

## 2. வெளித்தோற்றும்

இப்பொழுதுநாம் பேசப்படுகிறது பொய்த்தோற்றங்களின் இரண்டாவது விதத்தைப்பற்றி. அதினீர ராமபாண்டிய ரியற்றிய கைத்தத்து, நளன் தூதுப்படலத்திலே நம்மவர்களில் அடினாகர் ஒரு விடையம் படித்திருக்கக்கூடும். அதென்னவென்றால்:—நளன் தமயந்தியைச் சந்திப்பதற்கு முன்பு தன்னிடத்திற்குத் தூதுவந்த அன்னத்தினால் நளமகாராஜனுடைய வனப்பினை வர்ணிக்கக் கேட்டுக்கொண்டிருந்த தமயந்தியானவர் அவன்மீது காதலுற்றுத் தனியாய் வருந்திக்கொண்டிருந்தாள். அங்கைம் அவன் நினைத்து வருந்திய சிறிது கேரத்திற்கெல்லாம், அவனுக்குத் தானிருந்தவிடத்தில் நளன் தனக்கெதிர்ப்பட்டான் போலத் தோன்றிற்று. தோன்றினவுடனே, “அம்ம! பழம் நழுவிப் பாளில் விழுந்ததுபோல, நாம் விரும்பிய தலைவன் நம அந்தப்புரத்திற்கே யெழுந்தருளி விட்டான்” என்று தனக்குள்ளே அடங்காமல்கிறுக்கிப்பட்டத்து, தனுடைய முத்துமாலையைக் கழற்றி அவனுடைய கழுத்திலே யணிந்தாள். உடனே அது கீழே விழுவது தெரித்து, தனக்கெதிரே தோன்றிய நளன் பொய் நளனென்த தெளிந்து வெட்க்கும்பூருள். ஆகவே, நளன் தன்னிடத்திற்குத் தூதுவருமுன், தமயந்தி அவனைக் கண்டதும் மாலையிட்டதும் பொய்த் தோற்றத்தினால் என்பதற்கு ஆகோசப்போனில்லை.

இன்னும் ஸ்ரீமத் ராமாயண ஆரண்யகாண்டத்திலே மார்சன் வகைப் பட்டலத்திலே கவிச் சக்ரவர்ததியாகிய கம்பநாட்டாழ்வார் இவ்விரண்டாவது விதமான பொய்த்தோற்றத்தின் சக்தியைச் சம்பாஷனாருபமாக இனிது காட்டியிருக்கின்றனர். அது எப்படியென்னில்:— சூர்ப்பண்ணையால் கந்தல் மேகத்தையொக்கு மென்றும், அம் மேகத்தினின்றும் விழும் மூழுத் தாரைகள் கூர்தலின் ரோமத்திற்குச் சமானம் என்றும், அடிகள் பஞ்சின மென்மையை யுடையனவென்றும், விரல்கள் பவளமாகுமென்றும், அநங்கு

கன் உடலிழுந்தது இவளைக்கண்டு காழுற்று ஆசை பூர்த்தியாகாமல் இறந்த தினுலென்றும்,

“ தோளையே சொல்லு கேளே சட்டுமுத்து துவலு கின்ற  
அவாளையே சொல்லு கேளேந்தல்லவை வழுத்து கேளே  
மீவுங் தினகப்ப தல்லால் தனித்தனி விளம்பலாற்றேன்  
நாளையேட்காண்டி யன்றே நாலுனக் குரைப்பதென்னே ?”

என்றும் பலவாரூகச் சிதாப்ராட்டியாருடைய வடிவத்தின் அழகை வர்ணி க்கக் கேள்வியுற்ற இராவணன் “சிற்றிடைச் சிதை யென்பாள் வடிவமுஞ் சின்தைதானும், உற்றிரண் டொன்றுப் பின்று” காமவிகாரத்தால்வருந்தி ஒரு பக்கத்திலே பிருந்து அபர்வானுயினான். இவனிப்படியிருக்க, சூர்ப்பண கையோ ஸ்ரீராமபிரானுடைய அழகை நினைந்து நினைந்து உருகி மற்றெலு பக்கமிருந்து வாடுகின்றார். சிதையின் திருமேனியே தியானமாயிருந்த இராவணன் தனக்கு முன்னர்க் காணப்பட்ட பெண்ணுருவத்தை நோக்கிச் சூர்ப்பணகை நமக்குப் பலவாரூக வர்ணித்துச்சொல்லிய பெண் இவளே யாகுமென்று தனக்குள்ளே தீர்மானித்துக்கொண்டு தன் தங்கையாகிய சூர்ப்பணகையை வரவழைத்துப்,

“ போய்தின்ற நெஞ்சிற் கொடியாள்  
புகுந்தாளை நோக்கி  
நெய்தின்ற கூர்வாளவன் நேருற  
நோக்கு நங்காய்,  
நெமங்கின்ற வாட்கண் மயினின்றன  
வங்தென் முன்னர்  
இந்தின்றவ ளாங்கொக் வியம்பிய  
சிதை யென்றான்.” (கு)

ஸ்ரீராமபிரான் திருவுருவத்தையே நினைத்துக் கொண்டிருந்த சூர்ப்பணகையாளவள், தனக்கெதிரே தோன்றிய இராமனுருவத்தை நோக்கிச்,

“ செந்தாமரைக் கண்ணெனுடிஞ் செங்கனி வாயினுடிஞ்  
சந்தார் தடங்தோளாடுந் தாழ்த்தடக் கைகளோடும்  
துந்தா ரகலத்தொடாடும் அஞ்சனக் குன்றமென்ன  
வந்தானிவனுகு மவ்வல்வில் இராமனென்றான்.” (கு)

இம்மாதிரியாக, இராவணன் சிதையையும் சூர்ப்பணகை இராமனையும் தரிசித்தது பொய்த்தோற்றங்களே யென்பது சொல்லாமலே விளங்கும்.

இனி இந்தவிதமான பொய்த்தோற்றங்களுக் கெல்லாம் வெளித்தோற்றம் என்னும் பெயர் கொடுப்போம். வெளித்தோற்ற மென்று வெளன்ன?

\*வாள் - கண். †வல் - ஸ்தனங்கள். ‡காண்டி - காண்பாய். (செய்யுள் - ரி)

\*இயம்பிய - சொன்ன. (செய்யுள் - ச) †ஆம் - அழகை, தார் - மாலையைத் தரித்த, அகலம் - மார்பு.

வெளித்தோற்ற மென்பது ஓரிடத்தில் ஒன்றில்லாதிருப்ப அவ்விடத்தில் அது உள்வதன அறியும் பொய்யுணர்ச்சியாம். இது ஆங்கில பாலையில் ‘ஹல்யூவினே ஷன்ஸ்’ (Hallucinations) என்று சொல்லப்படும். ஆரோபத்திற்கும் இதற்கும் வித்தியாசம் இதைப் படிக்கும்போதே பெரும் பாலார்க்குத் தெரிந்திருக்கலாம் ஆயினும் சிறிது சொல்லுதல் தவறாது. ஆரோபமுண்டாதற்கு ஏதேனும் புறத்திலே சாதனமிருக்கவேண்டும். இன்றேல் ஆரோபம் நிகழாது. வெளித் தோற்றத்திற்கோ அவ்வகையான புறச்சாதனமொன்றும் வேண்டுவதின்று. இந்த வெளித்தோற்றமும் ஆரோபத்தைப் போல மூன்று பிரிவுகளையுடையதாயினும் மிகவும் முக்கியமாயுள்ளது ஒன்றே. அது புலன் வெளித்தோற்றம் (Hallucinations of sense perceptions) என்னப்படும். புலன் ஜாதாகையினுலே புலன்வெளித்தோற்றமும் ஜாதாம்.

கண்ணுக்குப் புலமாகும் வெளித்தோற்றமானது உருவெளித்தோற்றம் என்று பெயர்ப்பெறும். மேலே கூறியுள்ள உதாரணங்களிலே, தமயந்தி நளைனத் தன்னிடத்திற்கு வருமுன் கண்டதும், இராவணன் சிவதயைபும், சூர்ப்பணகை இராமணையும் கண்டதும் உருவெளித் தோற்றங்கள்தான். இவ்வருவெளித் தோற்றமானது நம்முடைய தமிழ்ப்பாவளப் பிரபஞ்சங்கள் ஒவ்வொன்றிலும் அனேகமாய்க் காணப்படும். உருவெளித் தோற்றம் உரையாத நூலொருநூலா? என்ற கேட்கும் தமிழ் வித்துவான்களும் இருக்கின்றார்கள். இப்பொழுது சாதாரண ஜனங்களுக்குள் சொல்லிக் கொள்ளப்படும் ‘மோகினிப் பிசாச்’ என்பதும் இவ்வருவெளித் தோற்றமேயாம்.

சேவிக்கு விஷயப்படும் வெளித்தோற்றத்தை ஓசைவெளித் தோற்றம் என்போம். இவ்வொரசை வெளித்தோற்றங்களுக்குத் திருஷ்டாந்தங்கள் ஏராளமாயுண்டு. ஒருநாள் இராத்திரி மதுரை ஜில்லாவில் கஸ்பா மதுரையில் இரண்டு மனிதர்கள், விடியற்காலம் 4-மணிக்கு மதுரையைகிட்டுப் புறப்படும் ‘ரயில்’ ஏறிவேலேர் ஊருக்குப் போகும்பொருட்டு ‘ஸ்டேஷனுக்குச் சமீபத்திலுள்ள தெருக்களிலொன்றுக்கையை தெப்பக் குளத்தெருவில் ஒருவர் வீட்டுத் தின்னையில் படித்திருந்தார்கள். வெகுநேரம் வரையில் தூக்கம் வராமையினுலே ஒருவரோடொருவர் பேசிக்கொண்டிருந்தார்கள். இப்படிப் பேசிக்கொண்டிருந்த சிறிது ரேத்துக்கெல்லாம் ஸ்டேஷனிலே மணியடித் ததுபோல ஒருவர் காதில்பட்டது. உடனே அவர் மற்றவரைப்பார்த்து “இப்பொழுது ‘ரயில்’ மணி அடித்தான்ல்லவா?” என்று கேட்டார். அதற்கு அவர் “ஆமாம், என் காதிலும் மணிச்சத்தம் பட்டதுபோலிருந்தது” என்றார். உடனே இருவரும்தங்கள் மூட்டைகளைத் தூக்கிக்கொண்டு ‘ஸ்டேஷனுக்குப் போய்ப் பார்த்தால் எல்லாருந் தூக்குகிறார்கள். ஒரு சிறு விளக்குமாத்திரம் அவ்விடத்திலிருந்தது. அவ்விளக்கு வெளிச்சத்திற் கடிகாரத்தைப்பார்த்தால் மணி ஒன்று ஆயிருந்தது. ஆனால் ‘ரயில்’ மணி

அடிப்பது நாலுமணிக்குத்தான். ஆகவே, அவர்கள் ஒரு மணிக்கு அந்த 'ரயில்மணி'ச் சத்தங்கேட்டது பொய்த் தோற்றமாயிற்று. பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணுகர்களுக்கு மணிப்படிப்பதற்குமுன் மணிப்படித்ததாகக் காக்கில் படிவதும் ஒரைவெளித் தோற்றதான்.

இனி மூக்கிற் புலப்படும் வெளித்தோற்றத்தை நாற்ற வெளித்தோற்றும் என்று அழைக்கலாம். இதற்கு உதாரணமாக எமது ஊரில் கடந்த விஷய மொன்றைக் கூறுவோம். ஒருநாட்காலையில் பத்துமணிக்கு ஒருவர் தாம் கச்சேரிக்குப் போகும்போது தமது மனைவியானவள் “நீங்கள் கச்சேரியிலிருந்து வரும்போது பூக்கடைக்குப்போய் எனக்கு நல்ல செந்தாழும்பூவாய்ப் பார்த்து இரண்டு வாங்கிக்கொண்டு வாருங்கள்” என்று வேண்டிய வேண்டு கோருக்கின்கீ “ஆகட்டும் வாங்கிவருகிறேன்” என்றார். பிறகு கச்சேரியிலினரும் வரும்போது மற்றொரு கனவானேடு வேறு விஷயமாகப் போய்விட்டார். அவர் அவ்விஷயத்தை முடித்துக்கொண்டு வீடுவர இராத்திரி எட்டு மணியாய்விட்டது. அவர் வீட்டுக்குவரும் வழியெல்லாம் “ஐயோ! தாழும்பூ வாங்க மறந்துபோய் எங்கேயோ சுற்றிவிட்டு இப்படி வெறுங்கையாய் வீட்டுக்குப் போகிறோமே? என்ன சொல்லுவாளோ? தெரியவில்லை” என்று சினித்துக் கொள்ளுவதற்கார். வீட்டுக்குச் சமீபமாக வரவும்தாழும்பூவாசனை ‘கமகம’ வென்று வீசின துபோல் அவருக்குத் தோன்றியபடியால் வெகு தெரி யமாய் உள்ளே சென்று தமது மனைவியைப் பார்த்துத் “தாழும்பூக்காரனை வழியிற்கண்டு நம்பிட்டு அடையாளஞ்சொல்லி இங்கே யனுப்பினேனே! அவன் வந்தானு? தாழும்பூவாங்கினுயா?” என்று தாம் மறந்து போனதைச் சொல்லாமல் கேட்டார். இவர் வீட்டிற்குள்ளே நுழையும்போது தாழும்பூவே சினைவாயிருந்த அவர் மனைவிக்கும் இவர் நுழைந்த மாத்திரயில் தாழும்பூ வாசனையடிப்பதாகத் தோன்றின்தினாலே தன்னுடைய கணவர் தாழும்பூவாங்கி வந்துவிட்டு இப்படிப்பேசுகிறார்கள்பது அவளுடைய எண்ணம். ‘ஆகையால் அவர்கேட்ட கேள்விக்கு அவர் மனைவி “தாழும்பூக்காரன் வரவுமில்லை நான் வாங்கவுமில்லை” என்று வெகு சாவதானமாய் பதில் சொன்னான். அப்படி அவள் சொல்லியது உண்மையாயிருந்தும் அவர் மனம் சமாதானப்படாமல் தம்முடைய மனைவி தாழும்பூ வாங்கிவைத்து விட்டு இல்லையென்று சொல்லுகிறதாக சினைத்துக்கொண்டு “சரி அதெல்லா மிருக்கட்டும். இந்த அறைக்குள் இருக்கிற தாழும்பூவையெடு ‘நல்ல தாழும்பூவா?’ என்று பார்ப்போம்” என்றுகேட்டார். அதற்கவள் “மடிப்பிலே பூவைத்துக்கொண்டு ஏன் இந்த மாதிரியாக விளையாடுகிறீர்கள்? நர்மிழக யாய்விட்ட போதிலும் பாதகமில்லை கொடுக்கள்” என்று வைப்பை நீட்டினான். ஐயர் இவள் பூவை வாங்கி வைத்துக்கொண்டு நாம் வாங்கிவர மறந்துவிட்ட தற்காக்க கேளி பண்ணுகிறீர்கள் என்று எண்ணிக்கொண்டு எந்த அறைக்குள் கு இருக்கிறதாக சினைத்தாரோ அந்த அறையில் போய்ப்பார்த்தார். அங்கு

ஒன்றுமில்லையென்று அவர் திரும்பிவருமுன் அவர் மனைவி அவர் வைத்து விட்டுப்போன வேஷ்டிகளில் தேடிப்பார்த்துப் பூ இல்லாமையைக் குறித்து வருத்தப்பட்டுக் கொண்டிருந்தாள். அவ்வறையிலிருந்து வந்தவர் வீடு முழு வதுங் தேடிப் பார்த்துப் பூ அகப்படாமையால் ஒரு வேளை அயல் வீடுகளில் வர்க்கியிருக்கக் கூடுமென்று சிசாரித்தால் அவ் விடங்களிலும் இல்லையென்று தெரிந்தது. எம் ஜூர் மாண்ஸத்துவசாஸ்திரங் கற்றுவல்லவராதலின் இது வரையிலும் வீசிப் வாசனை பொய்த்தோற்றமா?" என்று பிரமித்து வியங்கனார்.

கள் குடித்துக் களிக்கும் வழக்கமுள்ள ஒருவன் ஒருநாள் குடிப் புதற்குக் கள் அகப்படாமற்போனபோதிலும், கள் குடிக்க வேண்டுமென்றும் ஆசையோடு கூடிய எண்ணத்தின் மேலீட்டினால் தான். கள்ளாருந்திபதாக சினாத்துக் கூத்தாடுதலை அடைகம் பேர் கவனித்திருக்கலாம். இது சுவை வெளித்தோற்றுமாம். இதுவாயிற்கு விஷயமாகுதலின் இதற்கு இப்பெயர் இடப்பட்டது. உடம்பிற்குப் புலமாகும் - வெளித்தோற்றுத்தை ஊற்று வெளித்தோற்றும் என்போம். ஊறு என்பது ஸ்பரிசுவனர்ச்சி. ஒருவன் ஒருத்தியோடு கூடவேண்டுமென்று மெண்ணத்தோடிருந்து சிறிது நேரத்திற் கெல்லாம் தான் அவரோடு கூடியதாகத் தோன்றினதைக்கண்டு ஆங்கித்தல் இவ்வுற்று வெளித்தோற்றுத்திற்கு உதாரணமாம்.

இனி வேதாந்த சித்தாந்த சம்பந்தமாகிய (Science of Intellectual Intuition) யோக தத்துவ சாஸ்திரங்களிலே. சோபானமுறையில் (படிப்படியாய்க்) கூறப்படும் உண்மைகளின் ஈற்றிலுள்ள அவனே தானும் சின்று சிந்திக்கும் சிந்தனையின் பயனுகிக் ஏகஞாகிச் சிவசாயுச்சியம் அடைத்து ஆங்கித்தலை ஆங்கில பாவையிலுள்ள தத்துவசாஸ்திரங்களை யெல்லாம் கற்றேப்படிட்ட 'ஹக்ஸ்லி' (Huxley) என்றும் சாஸ்திரி வெளித்தோற்று மென்றுரைப்பர்.

இனி இவ்விதமான வெளித்தோற்றுங்களுக்கெல்லாம் காரணம் என்ன வென்று ஆராயப்படுகுந்தால் முன் அத்தியாயத்தில் ஆரோபத்திற்குக் காரணம்க்கறிய நிலைத்தவேண்ணமே இதற்கும் காரணமாம் என்று வெளிப்படும். அதெப்படி என்பதை உதாரண முகத்தால் விளக்குவோம். தமயந்தி னளைனக்கண்ட உதாரணத்தில், தமயந்தி னளஞ்சியை மூபத்தையே சதா சினைத்துக் கொண்டிருந்ததினாலே, இவ்வோரெண்ணமே அவளுடைய மூனையில் வியாபகமாகி அவள் அறிவினை மூடி அவளுடம்பையும் மனதை யுங்கைவசப்படுத்திக்கொண்டது. ஆகையினாலே அவ்வெண்ணத்தின் வழிச் செல்லும் அவளுடைய மனமே தன்னிடத்துள்ள னளஞ்சியை வெளிப்படுத்திக் கண்ணிற்குக் காட்டிற்று. "இவ்விதமாகவே மற்றைய உதாரணங்களையும் விளக்கிக் கொள்க.

### III. ஜீவராசிகளின் நாநாவித வர்ணங்கள்

இப்பொழுது நாம் எழுதப்படுகிற விஷயமானது உயிருள்ள ஜந்துக்களினுடைய பலவிதமான வர்ணங்களாகும். அதாவது, இந்த பூலோகத்திலே காம்பார்க்கிற ஒவ்வொரு பிராணியும் ஏதாவது ஒருவிதமான நிறத் தோடூக்கி விளங்குகின்றது எந்த மாதிரியாக பிராணிகள் மாதேனும் ஒரு வர்ணத்தோடூக்கி விளங்குகின்றது எதாவது ஒரு பிரயோசனத்தை உத்தேசித்தா அல்லது ஒரு பயனுமில்லாமலா வென்பதுவே நாம் உபநியகிக்கத் தொடங்கின விஷயமாகின்றது.

ஆகவே இந்த விஷயமானது, 1. அழிவகற்றுவர்ணம், 2. எச்சரிக்கைவர்ணம், 3. பாலறிவர்ணம், 4. சாதாரணவர்ணம் என நான்கு பாகங்களாகப் பிரிக்கப்படும். இவற்றில் ஒவ்வொன்றையும்பற்றி வரிசைக்கிரமந் தப்பாமல் எழுதுவதற்கு முன்னரே பொதுப்படச் சில தொடர்மொழிகளை இவ்விஷயத்திற்கு முக்கியமாயிருத்தலேன் விளக்க வேண்டியது நிரம்ப ஆவசியகமாகிறது. அவை தற்காப்புசியமம், இயற்கைப்பிரிநிலை, தகுந்தவை தங்கீநிற்றல் என்பனவாம். தற்காப்புசியமாவது இவ்வுலகத்தில் ஒவ்வொரு பிராணியும் தன்னுடைய பிராணத்துக்கு அழிவுவராமல், காத்துக்கொள்ளுவதற்காக உபாயந் தேடுந்தனமையை இயற்கையறிவாக (Instinct) உடையது என்றதேயாம். இயற்கைப் பிரிநிலையும். தகுந்தவை தங்கிநிற்றலும் ஒரே தாற்பரியத்தைத்தருங் தொடர்மொழிகளாகும். இம்மன்னுலகிலே சுபாவ குணத்திற்கேற்க இன்னின்ன வஸ்துக்கள் இருக்கத்தகுதி யானவை யென்று, கருதப்படுவனவெல்லாம், பிராணதாரணப் பிரயத்தினத்தில் (Struggle for existence), ஒழிந்துபோகாமல், தாமே தங்கிநிற்கும். இந்த நியமங்களெல்லாம் சகலப் பிராணிகளுக்கும் பொருந்தும். இவற்றிலுள்ள மையை எங்கும் பரக்கக்காணலாம். இவைகட்டு முறையே பிரயோகிக்கப் பட்ட ஆங்கிலையைப் பதங்களைக்கூறினால் எளிதில் விளங்கலாம். தற்காப்பு நியமம் (Law of Self Preservation) என்றும், இயற்கைப்பிரிநிலை (Natural selections) என்றும், தகுந்தவை தங்கிநிற்றல் (Survival of the fittest) என்றும் பெயர் பெறும்.

இதுகிடக்க-மேலேகொண்ட நான்கு பிரிவுகளையும் முறை தவறுமல் விவரிக்க ஆரம்பிப்போம்.

#### 1. அழிவகற்று வர்ணம்

பொதுப்பட எல்லாவர்ணங்களும், இயற்கைப் பிரிநிலை அல்லது தகுந்தவை தங்கிநிற்றல் என்ற சுபாவ நியமத்திற்கு இனங்கியே உற்பத்தியாகின்றன வென்பது, தற்காலத்துச் சுபாவ தத்துவ சால்திரிகளின் கொள்கை சில பிராணிகளுக்கு அழிவு வராமல் தங்கள் தங்கள் நிறங்களே காப்பாற்றுக்கையினாலே இவ்வித வர்ணத்திற்கு அப்பெயரிடப்பட்டது. இது ஆங்கிலத்

தில் 'Protective colours' என்று சொல்லப்படும். மேலே சொல்லிய நியாயத்திற்குச் சில உதாரணங்களை யெடுத்துப் பார்ப்போம். பாடுக்கொழிலில் புடைய புளிகளுக்குக் கண்கவரும் வர்னக் கோடுகளிருப்பதினாலே என்ன பயனிருக்கிறது என்று சற்று ஆலோசிப்போமானால், இந்த மிருகஜாதிகளுக்கு மஞ்சட் கீற்றுக்களும், கருநிறக்கீற்றுக்களும் தன்னிறத்தோடு கலங்கிறகிற தினாலே மூங்கிற்பதர் அல்லது நீண்டகோரைப் புற்களுக்கு மத்தியில் அந்தப் புளியானது ஒளிந்துகொண்டிருக்கும்போது அது அங்கு ஒளித்திருக்கிற தாகக் கொஞ்சங்கூட்டத்தெரியாது. அப்படித் தெரியாததற்குக் காரணம் என்ன வென்றால் மூங்கில், கோரை இவற்றின் நிறத்திற்கும், புளிநிறத்திற்கும் வித்தியாசம் பார்த்தவுடனே மனதிற்படாமையே யாம்; இவ்வாறு இயற்கைப் பிரிவிலையென்னும் நியமத்தின்படி அப்புலியானது இவ்வாற்றனத்தைப் பெற்றிருக்கிறதினாலே, அதற்கு இரையாகத்தக்க மான், பசுமூதலாகிய பிராணிகளெல்லாம், புளியிருக்கிறது தெரியாமல், அச்சமின்றி உலாவித் திரிகையில், இது அவற்றின் மேற்பாய்ந்து கொன்று உணவெடுத்துக் கொள்ளுகிறது. இதைவிட்டு வேறே ஏதாவது என்றுமெடுத்துக் காட்டக்கூடிய ஒரு வர்ணத்தை அது பொருந்தியிருந்தால் அதன் இரைகளெல்லாம் பயிற்து ஓடிப்போய்விடும். புளியுமிழாயின்றி இறந்துவிடும், இதுபோலவே மான்களும் புளியுமிழியவற்றின் கையில் அகப்படாதிருக்குமாறு தன்னைச் சூழ்ந்துள்ள வஸ்துக்களின் நிறத்தையடைந்து ஏகதேசந் தப்பித்திரிகின்றன. மலைகளிலும், குகையிலும், வனங்களிலும் சஞ்சரிக்கும் பிராணிகளெல்லாம் இந்தப் பிரகாரம் சுற்றியிருப்பனவற்றின் நிறத்தையடைந்திருக்கின்றன. பாலைவனங்களிலே திரிகின்ற தீக்கோழிகளின்(Ostriches)இறகுகளெல்லாம் மணலின் நிறமாகவே யிருக்கிறதினாலோதான் அவைகள் மனிதர்களாலும், வேறுப் பிராணிகளாலும் உண்டாகுஞ் சேதத்திற்கு உயிர்தப்பி நீடித்திருக்கின்றன. பக்கப்பொருள்களின் நிறங்களை ஆக்கிலத்தில் "Colours of the environment" என்பார்கள். இந்தமாதிரியாக அகேக் பிராணிகளுக்குத் தம்மைக் காத்துக்கொள்ளும் இயற்கையறிவினாலே, பக்கப்ப பொருள்களின் நிறங்களாகிய அழிவுகற்றத்தகுந்தவை இயற்கைப் பிரிவிலையாகத்தங்கி நிற்கின்றன. வர்னங்களிற் பெரும்பான்மையில் சுற்றுலாக்கே உபயோகப்படுகின்றன.

## 2. எச்சரிக்கை வர்ணம்

இப்பொழுது நாம் வழக்கத்தில் "குளவிகள்", என்று சொல்லுகிற ஓர்விதத் தேனீக்கள் இடையில் சிவந்த மஞ்சள் கீற்றுள்ளனவா யிருக்கின்றன. இவ்விதமஞ்சட் கீற்றுக்கள் விசேஷமாய் விதமுள்ளது. தேனீக்களிடத்தோன்று இருத்தலால், பூர்ப்பவர்களுக்கு இவைகளெல்லாம் விஷஜந்துக்கொண்று அறிவிக்குங் குறியாக இருந்து அவர்களை எச்சரித்தலால், எச்சரிக்கைவர்னைமென்று பெயர் கூறப்பட்டது. இனி நாகசர்ப்பங்களிலுடைய படத்திலே காணப்படும் ஒள்ளிகளும் அவை விதமுள்ளன:

கூர்துக்களைத் தெயிப்பதற்கேற்பட்ட எச்சரிக்கை வர்ணக் குறிக் கேள்வே டார்வின் (Darwin), வால்லேஸ் (Wallace) முதலிய பண்டிதர் கள் தீர்மானித்திருக்கின்றனர். இப்பொழுது நமக்குள்ளே சிவப்புக்கொடு யெதித்தால் ஏதோ ஓரபாயம் வரப்போகிறதென்று எதிர்பார்க்கிறோம். அதைப்போலச் சில பிராணிகளுக்குள்ளாமிது காணப்படுகிறது. உதாரணமாக, முயல்கள் பயந்து ஓடியிடபோது தமது வெண்மை நிறமான வாலினது நுனியை உயர்த்துகின்றன. இந்த வெண்ணிறக் கொடியைக்கண்ட மற்றைப் பிராணிகள் ஏதோ அபாயம் நெருங்கியதென்று அறிந்துகொண்டு தப்பிக் கொள்ளுமாறு மறைந்துவிடும். இது ஆங்கிலத்தில் (Warning colours) என்று பெயர் பெறும்.

### 3. பாலநி வர்ணம்

அநேக பட்சிக்கூட்டங்களில், ஆணிது பெண்ணிதுவென்று அறி வது அதிக துர்பம். இப்படி துர்பமா யிருக்கப்பட்டவற்றுட் பெரும் பாண்மை வர்ணபேதங்களா வறியப்படுகின்றன. சிறுபாண்மை, உதாரணமாகக் கருவிறக்காக்கை, மீன்கொத்தி, மரங்கொத்தி முதலியனவற்றிற் செய்குறிப்பாலன்றி வேறொவ்விதத்தினாலும் ஆணிது பெண்ணிதுவென நிர்ணயிப்பது மாகஷ்டம். ஆசித்தும் சேவலும், பேடும் வர்ணபேதம் பொருந்தியிருக்கின்றன. சாதாரணமாகச் சிட்டுக்குருவிகளிற், பெண்குருவிகள், மங்கல் நிறமாயிருப்பது யாவர்க்கும் தெரிந்தவிஷயம். பச்சைக் கிளி களிலே ஆண்கிளியானது அதிக அழகும், கம்பிரமும், உடையதாகிக் கழுத் திலே ஆரம்போன்ற பசிய மயிர் கற்றையைப் பொருந்தியிருக்கின்றது. மயில் வர்ணங்களிலோ பெண்மயில்கள் நீண்டதோக்கானாகும், காந்தியும் வனப்புமில்லா கிருக்கின்றன. குக்குடங்களிலோ, சேவல், அழகும் பிரகாசமுழட்டதாயும், கோழிகள் மந்தவர்னாந்தோடு கடியனவாயும் விளங்குகின்றன. இந்த விதமாக வித்தியாசமிருப்பதற்குக் காரணம் பேடுகள் அழகிய ஆண்களையடையும் பொருட்டு இயற்கைப் பிரிவிலியாக ஏற்பட்டிருப்பதோயம் என்று டார்வின் துரை சொல்லுகின்றனர். இது சரியான காரணமல்லவென்று மறுத்து வாலேஸ் துரை ‘ஆண்பட்சி யதிகாரந்தியும் அழகுமுட்டைய தாயிருதல், ஆணின் உயர்ந்த தத்துவத்தினாலும் சுறசுறப் பின்னுமே யுண்டாகியதாய்த் தோன்றுகின்றது’ என்று எழுதுகிறார். இது பாலநி வர்ணம் (Sexual colours) ஆம்.

### 4. சாதாரண வர்ணம்

வர்ணத்தால் பாதொரு பயனுமில்லாதமயால் இப்பெயரிடப்பட்டது. இதை ஆங்கிலேயபாலவுமில் ‘Normal colours’ என்று கூறுகிறார்கள். வெகு கேர்த்தியோடு கடியப்பற்பல வர்ணங்கோடுகளாலும் புள்ளி களாலும், மீன்களிற் சில அல்லங்காக்கப்பட்டிருத்தலும், சில வெட்டுக்களிகள், புக்காக்கோட்டினால் கித்திரிக்கப்பட்டிருத்தலும், வரிப்புவிபோது கோவேறு

கழுதைகளும் கோடைனைப் பெற்றிருத்தலும், ஒரு பயனும் கருதியல்ல. ஆகையினாலே இவற்றைப் பயனில் வர்ணம் என்றும் சொல்லலாம்.

இனி, மேலே சொன்ன நான்கு பிரிவுகளினின்றும் ஏகதேசம் வெறுப்பட்டனவற்றை பிரண்டிபிரிவாக வகுக்கலாம்:

1. அழிகுறிவர்ணம் (colour as means of recognition) அதாவது வர்ணவித்தியாசங்களினாலே பிராணிகள் தங்கள் தங்களினங்களையறிந்து கொள்ளுவதாம்.

2. போலிவர்ணம் (Mimicry) இது அழிவகற்று வர்ணத்தின் குணத்தையும், எச்சரிக்கைவர்ணத்தின் குணத்தையும் பெற்றிருத்தலினாலே தீவிரம் பிரித்துக் கூறப்பட்டது. உதாரணமாகச் சில் விஷமில்லாத பாம்புகள், விஷமுள்ள நாகசர்ப்பங்கள் எச்சரிக்கைவர்ண முட்டையத்போலப் போலிவர்ண முட்டையைவாயிருக்கின்றன. இப்போலிவர்ணத்தின் பயனானவென்றால், இவற்றின் பிரோதிகள் இவற்றையும் நாகசர்ப்பு மென்று பயிற்து போய்விடுமோதனின் அழிவையும் மகற்றுகின்றது. இனிப் பட்டாண்களில் (Heliconider) ‘ஹெலிகோணிடா’ என்றாலும் பிரிவுண்டு. இது உணவுக்கு, மிகவும் அருவருக்கத்தக்க ருசியுள்ளே வேறு சிலபட்டான்கள், இந்த ‘ஹெலிகோணிடா’ என்பனவற்றைப்போலவே போலிவர்ணம் பெற்றிருத்தலினாலே காப்பாற்றப்படுகின்றன. பற்பலகாரனாச் செறிவினால் சில ஆசிரியர்கள் இப்போலிவர்ணத்தை எச்சரிக்கைவர்ணத்தை வட்க்குகின்றார்கள்.

3. போலேக்றிய பிரிவுகளில்லாவற்றினும், அழிவகற்றும் வர்ணமே மிகப் பிரதானமானது: இதுவும் எச்சரிக்கைவர்ணமுடைய ஏராளமான அத்தாட்சிகளையடையனவர் பிரிருக்கின்றன. ஆகவே அதேக்மாய் வர்ணங்களைல்லாம் ஏதாவது ஒரு கியோசனத்தை யுத்தேசித்தே யுற்பத்தியாயிருக்கின்றன வென்பதில் எவ்வளவும் சந்தேகமில்லை என்பது சர்க்கோபாங்கமாய்விளங்கும்.

இனி யிதுகிடக்க—சில ஜாதியார்களுக்குள் தங்கத்தின் சிறமுடையவர்கள் அதிக அழுகுடையவர்களென்றும், கரியநிற முட்டையவர்கள் திருடர்களென்றும் மிலேச்சர்களென்றும் எண்ணங்களுண்டு. இவையெல்லாம் நாகரிகாப்பிரதி அதிகாரிக்க அதிகாரிக்க அசங்கதமென்றே காணப்படுகின்றன. மேற்கூறிய அழிவகற்றல் முதலிய பிரோசனம் பகுத்தறிவள்ளும்னி தார்களுக்குள் கிடையாதிதனபடே எமதுதுணிவு. சில பிராணிகளுக்கு அவற்றினது இயற்கையறிவினுடைய நன்டாகித்தக்கூடிய வினா வர்ணங்களின் பயனை மனிதர்களுக்கு அவாகளுடைய பகுத்தறிவே நந்துவிடுகின்றது. ஆதலினது தகுந்த வற்றுட் சேராது போனமையாலே தங்கின்லாது ஒழிந்தது:

ஆகவே ஜிவராசிகளின் நாஞ்சித வர்ணங்களினாலே நம்க்கும் நாமே பூந்த பிரரணைகட்டும் அதிக பிரயோஜனமிருக்கிறதிடனக் காட்டப்பட்டது;

## IV. மனவமைதி

மனவமைதியாவது தாக்கருஞ் துன்பங்கள் தலைவந்தக் காலும் அவற்றைக்கண்டு உள்ளாழுடையாது அவை போசியாமென கீக்கி நிற்கும் உரானுடைமையாம் இதனை கலக்கமில் சின்தை பென்பாருமுளர். இயற்கையால் நேருஞ்சுதுன்பங்கள்கண்டு மக்கள் மனம் வருஞ்சுவாரெனினும், அன்னார் தாம் கினஞ் செலுத்ததற்குரியதோர் இடமுமின்மையால் தாமே அடங்கி அமைவர். மற்றுச் செயற்கையால் நேரும்துன்பங்களால் உள்ளனிலை வேறு படாதிருத்தலே மேதக்கதாம். செயற்கையால் நேரும்துன்பங்களாவன. பிறர் தமது மொழிசெயல்களான் அறிந்தால் அறியாமலாதல் செய்வனவாம். அன்னார் அறியாதுசெய்தனராயின் மனவமைதி குலைந்து வெகுள்வதற்கு நியாயில்லை. எனவே பிறர் அறிந்து வேண்டுமென்று துன்பஞ்செய்துழியே பலர்க்கும் மனவமைதி குன்றுதலியல்பு. அன்னாரை பொறுக்க அறக்கடவு ஞம் அரசனுமூனர்.

“தம்மை யிகழ்ந்தமை தாம்பொறுப்ப தன்றிமற்  
றெம்மை யிகழ்ந்த விணைப்பமத்தான்—உம்மை  
பெரிவாய் ஸிரயத்து வீழ்வர் சொலென்று  
பரிவது உஞ் சான்றேர் கடன்.” (எ)

என்று வேளான்வேதம் முழங்குதலை யாவரே கேட்டிலாதார்? நாவடக்க பின்றி வாய்த்திறந்து வழங்குஞ் சொல் பிறர்க்குத்துன்பஞ்செய்துமென்பதை யுணர்தும் உணராப்பேதகள் எத்துஜையோர்! இத்தகைய பேதகளார் சினாது புன்சொற்களைக் கேட்குமாறு நேரிடினும் அவற்றூர் சின்தைகலங்க வின்றி வாளாதிருத்தலே நலம். அவ்வாறன்றி அவர் வாயை யடக்குவே மெனப்புகுவார் செயல் வீணாகு மென்பது தின்னனம். இதனைத்

“தெரியா தவர்தந் திறகில் சொற்கேட்டாற்  
பரியாதார் போல விருக்க—பிரிவில்லா  
வும்பலர் வாயை யவிப்பான் புகுவாரே  
லம்பலங் தாழ்க் கூட்டுவார்.” (ஏ)

என்று பழமொழிப்பாடல் வலியுறுத்துமாறு காண்க. தம்மினும் மிக்கார் தமக்குத்துன்பஞ்செய்தாராயினும் அவர் மாட்டுச் சினஞ் செய்யாதமைதல் அறிவுடைமையாம்; தம்மையொத்தார் அங்கனாஞ் செய்யின் அவரை வெகுளாதமைத்தல். நல முடைத்தாம்; தம்மினும் இழிந்தார் அவ்வாறு செய்துழிச் சினக்காத்தமைதல் சிறப்புடைத்தாம். ஆகவே இம்முவகை பிடத்தும் மனவமைதியடையாதலே வேண்டற்பாலதாம்.

.. மனம் இயற்கையாகவே யெப்பொழுதுஞ் சஞ்சலப்படுந் தன்மையது. அதனையடக்கியானுதல் ஒவ்வொரு வருக்கும் உற்றகடப்பாடாம். தீயோர் மல்கிய இவ்வுலகத் தியல்புகளுள்ளான்று தம்மினுமுயர்க்கோரத் தமக்கிணை பாவாரென மதித்தொழுகுதலாம். அதனாற் பெரியோர்க்கு

வருவதோர் இழிவென்னை ஒன்றுமின் ரெண்பது தேற்றம். மற்று அதுபுன் காகம் அன்னாடை நடக்கப்புதுவது போலும்! இது பற்றியன்றே,

“நேறியா ஓன்றாது நீர்மையு மின்றிச்  
சிறியா ரெளியரா லென்று பெரியாரைத்  
தங்கணேர் வைத்துத் தகவல்ல கூறுதல்  
திங்களை நாய்குரைத் தற்று.”

(க)

என்று முன்றுறையரையனார் கூறியது மென்க.

என்னே மனவமைதியினியல்பு! அதுவே எல்லா நற்குணங்களுக்கும் முதற் பெருங்கருவி; அதுவே பெரியோருக்கு உற்றதோர் வல்லரண்; அதுவே இன்பப்பேரூற்று; அதுவே அன்பினுக்காணிவோர்; அதுவே அருளிற்குவித்து; அதுவே மெய்த்தவம்; அதுவே தலைப்பயன்; அதுவே நல்லறண்; அதுவே தலைப்படுவிரதம்; அதுவே சிந்தைக்கணிகலன்; அதுவே நிலமகள் பெரு கலன்; அதுவே யுளத்திற்கு எந்தா விளக்கு; அதுவே புகமூளி வழங்கும் மதியம்; அதுவே திங்கிருள் நீக்கும் பரிசு!

இத்துணைச் சிறப்புக்கருமுடையதாப் விளங்கா நிற்கும் அம் மனவமைதிப் பேறுடையாரே பாக்கியவான்கள்; அவரே நோயற்ற வரழுக்கையர்; அவரே பேரறிவாளர்; அவரே நல்லெலாழுக்கமுடையவர்; ஆதலின் மனவமைதியுடையமையே நமது கடமைகளுட் சிறந்ததாமென வணர்ந்து அது பெறத்தக்கவாறு ஒழுகுவோமாக. நூல்களைனைத்திற்கும் முடிந்த கருத்து இதுவே யாகும்.

என்று மென்குறை யெங்கும் பரப்புவோன்  
என்றன் மாணவ ஜென்னினு மற்றென்பால்  
நின்று வேலை சிகிச்த்துங் ஜென்னினு  
மென்ற வென்குரு வாக மதிப்பென்று.

(க)

#### V. உயர்தணிச் செம்மொழி

கடல் புடை சூழ்ந்த இவ்வுலகின் கண்ணே பயிலுறும் மொழிகள் அனைத்தையும் ஆராய்ந்து வகுத்து அடைவுபடுத்தி நின்ற மொழிநாற் புலவர்கள் அவையிற்றை ஆரியமொழிகள் துரானியமொழிகள் என இரு பகுப்பு. ஆம் அடக்குவாராபினர். ஆரியமொழிகளுள் அடங்குவன் பலவற்றுள்ளும். தமிழ் மொழி தலைசிறந்த தொன்றும். எனவே சமஸ்கிருதமும் தமிழும் வேறு வேறுமொழிகளைப்பது வெள்ளிடை மலையென விளக்கும். ஆகவும். சிலர் தமிழ் முன்னதன் வழிமொழியே யன்றித் தனி மொழியன்றெனவாய் கூசாது கூறுவாராபினர். சமஸ்கிருதமுந். தமிழும் ஒரேநாட்டின்கண்.

\* ஸிகத்து-செய்யவன். † மண்ற-நிச்சய்மாக

முறையெவட்க்கினிச் தெற்கினுமாக வழங்கிய காரணம்பற்றி இவ்விரண்டிரும் தமிழ் சில்லாற்றுற் கலப்பனவாயின. அங்கனங்க் கலப்புழி ஒன்று பேச்சு வழக்கற்று ஏட்டு வழக்காய் மட்டில் நிற்ப, மற்றொன்று இருவகை வழக்கி ஆம் நின்றமையால் முன்னதன் சொற்பொருள்கள் பல பின்னதன் கட்போங்கு வழக்கேற்பனவாயின. இது மொழி நால்முறையே. இதனை யெப்பாதார் கூற்று ஒதுக்கற்பாலதெனவிடிக்.

இனிமொழி நாற்புலவர்கள் வகுத்வகை ஒருபுறமிருப்புச் சிலர் தமிழ்மொழியின் ஏற்றமுனராது மயங்கிப் பிற்கு படவகுத்தனர். வட மொழியை உயர்தனிச் சேம்மோழியினும் (Classical Language) தென் மொழியை உண்ணுட்டு மோழியினும் (Vernacular Languages) அடக்கி வகைப்படுத்தனர். அங்கனம் வகைப்படுப்புழி ஒன்று உயர்வும் மற்றொன்று தாழ்வுமாம் என்றாட்கருத்துடன் படிப்பாராயினர். அவ்வட தருத்துச் சின்னுட்களில் வளியுறுவதாயிற்று. தனிமொழி யொன்றை அதன் வழிகளோடு வகைப்படுத்தலாமோ? அது முன்னதனை இழிவு படுத்தத்தகாதோ? தமிழின உண்ணுட்டு மொழிகளுட்படித்ததே யன்றித்தலுங்கு தன்னடம் மலையாளம் ஆகிய அதன் வழிமெரழிகளோடு ஒரு சிக்கிரனக்கற்றலாமோ? ஆரியமொழிகள் தலைநின்ற வடமொழியை அதன் பாதகங்களோடு ஒருங்குவைத்து எண்ணத் துணியாமைபோலத் துர்ரனிய மொழிகளுள் தலைநின்ற தென்மொழியை அதன் வழிமொழிகளோடு ஒருங்குவைத்து எண்ணத்துணியாதிருத்தலே அமைவடைத்து.

இவ்வாருகவும் நடது சென்னைச் சர்வகலாசாலையார் மேற்கூறியாக குத்தமிழை இழிவு படித்து வகுத்தபோதே, தமிழராயினார் முற்புகுஞ்சு அவ்வாறு வகைப்படுத்தவ் சாலாதென மறுத்திருத்தல் வேண்டும். அப்போது கெல்லாம் வாய்வாளாமை மேற்கொண்டிருஞ்சுதல் விட்டனர் நம் தமிழ்மொழியாளர். ஆதலின் இப்போழ்த்துச் \*சர்வகலாசாலை விசாரணை (Universities Commission) யில் தமிழ்மெரழிக்கல்வியை போக்கியதைப்பட்டப் பரீகைக்களினின்றும் ஒதுக்கிவிட்டனர். வடமொழி மட்டில் உயர்தனிச் செம்மெரழியாதவின் வைத்துக்கொள்ளப்பட்டது.

எஃகு தென்னை வம்பு! அவ்வயர்தனிச் செம்மொழி என்பதன் இலக்கணஞ்சு நென்னை? அதனைச் சிறிது ஆராப்போம். தான் வழங்கும் நான் டின் சுனுங்கள்; பலமொழிக்கட்டுக் கூடுதலைமையும். அவையிற்றினும் பிக்க மேதக்குவட்டமையும் மொழியே உயர்மொழி என்பது இவ்விலக்கணத் தாலுக்குருாப்பர்தவழி. நம் தமிழ்மொழி தென்னுட்டில் வழங்கும் தெலுங்கு கண்ட மலையாள துஞ்சவங்களுக்கெல்லாம் தலைமையும் ஆவையிற்றினும் பிக்க மேதக்குவட்டமையால் தானும் உயர்மொழியே யெங்க. தான் வழங்கு

\* இது வேறு இடத்தில் இப் புத்தகத்திலே அக்கிடப்பட்டிருக்கிறது.

நாட்டில் பயிலும் ஏனைய மொழிகளின் உதவியின்றித் தனித்தியக்கவல்ல ஆற்றல் சான்றதே தனிமொழி எனப்படும். தான் பிறமொழிக்குச் செய்யும் உதவி மிக்கும் அவை தனக்குச் செய்யும் உதவிகுறைந்தும் இருத்தலே வழக்காறு. தமிழ்மொழியின் உதவி களையப்படின், தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலியன இயங்குதலெல்லா; மற்று அவையற்றிலுதவி களையப்பட்டும் தமிழ்மொழி சிறிது மிடர்ப்படிதலென்றித் தனித்து இனிமையினியங்கவல்லது. இதிலு இந்தியமொழி நூற்புலவர்கள் பலர்க்கும் ஒப்பு முடிந்தது. ஆதலின் நட் தமிழ்மொழி தனிமொழியை யென்க. இனிச் செம் மொழியாவதயாது? ‘திருந்தியபண்புஞ்சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூய் மொழிபுகல்செம் மொழியாம்’ என்பது இலக்கணம். இம்மொழி நால் இலக்கணம் நம்முடைய தமிழ்மொழியின்கண்ணும் அமைந்திருத்தல் தேற்றம். என்னை? இடர்ப்பட்ட சொல் முடிபுகளும் பொருள்முடிபுகளும் இன்றிச் சொற்றுண்\* கருதியபொருளைக் கேட்டான் தெள்ளிதின் உரை வற்றுப்ப் பழையன கழிந்த புதியனபுகுர்து திருத்தமெய்திசிற்றலே திருந்திய பண்பெனப்படுவது. இது தமிழ்மொழியின்கண் முற்றும் அமைந்திருத்தல் காண்க. நாட்டின் நாகரிக முதிர்க்கிக்கேற்பக் சொற்களும் ஏற்பட்டுப் பாலைக்கும் நாகரிக நலம் விளைத்தல்வேண்டும். அவ்வாறு சொற்களேற் படிமிடத்துப் பிறபாலை சொற்களன்றித் தன் சொற்களே மேற்கோட்டல் வேண்டும். இவையும் நம் உயர் தனித்தமிழ்மொழிக்கும் பொருந்துவன வாம். ஆகவே தமிழ் தூயமொழியுமாம். எனவே தமிழ்செம்மொழி என்பது ஒருதலே. இதுபற்றியன்றே தொன்று தொட்டு நம் தமிழ்மொழி ‘செக் தமிழ்’ என நல்லிசைப் புலவரால் கவின்றேதப் பெறுவதாயிற்று.

ஆகவே தென்னாட்டின்கண் சிறந்தொளிரா கின்ற நம் அமிழ்திய மினியதமிழ்மெர்மி எவ்வாற்றுனராய்ந்த வழியும் உயர்தனிச் செம்மொழியேயாம் என்பது தின்னணம். இத்துணையர்வுஞ்சிறப்பும்வாய்ந்த நம் அருமைத் தமிழ்மொழியை உண்ணுட்டுப் புன் மொழிகளோடு ஒருங்கென்னுதல் தவிர்ந்து, வட்டாட்டுயர் தனிச் செம்மொழி சமஸ்கிருதமெனக் கொண்டாற் போல, தென்னாட்டுயர்தனிச் செம்மொழி தமிழ்மெனக் கொண்டு விதிகள் வகுத்தலே ஏற்படுத்தாம். இதனை நமது கனம் பொருந்திய இராஜப்பிரதி நிதியவர்களும், சர்வகலாசாலையின் அவையிகளும் உள்ளவாறே கவளித்து நடப்பார்களாக. இவர்கள் தமக்கு என்றால் குன்றுப் பழியை விளைக்கக்கூட்டக் கூட்டுப்புகாது புகழ் பயக்கற்பால நல்லாற்றிற் சென்று நம்தமிழ்மொழியும் உயர்தனிச் செம்மொழி யென்றேகொண்டு ஒழுகுவார்களாக. ஆவர்பிற் பெருமானநடகளாகிய இறையனார் திருவருள்பெற்ற நம் தமிழ் மகள் என்று தலைகவிழாது ஒளிர்க.

## VI. பதினெட்டாம் நூற்றுண்டின் தமிழ்ப்பாஷாபிவிரத்தி

தமிழ்ப்பாஷையானது சென்னைப்பட்டினத்திற்கு வடக்கே இருபது மைல் நூர்த்தினுள்ள பழவேற்காடு முதல் தெற்கே கன்னியாகுமரிவரைக்கு மூன்றா நாடுகளிற் பேசப்பட்டு வருகிறது. இலங்கைத்தீவிலும் ஏறக்குறைய மூன்றிலாருபங்கு ஜனங்களாற் பேசப்படுகிறது. தமிழ் பேசும் ஜனங்களின் தொகை \*சென்ற வருஷத்து ஜனங்களினிடக் கணக்கின்படி ஏறக்குறைய 170 லட்சமாகிறது. இவ்வளவு ஜனங்களாற் பேசப்பட்டுவரும் நம் தமிழ் பாஷையானது ஆரியர் மகம்மதியர் இவர்கள் மூலமாய்ப் பொறுக்கமுடியாத துன்பமடைந்து தன்னுருமாறி நின்றது. இந்தத் தமிழ்ப் பாஷையினுடைய 18ம் நூற்றுண்டின்கணிருந்த நிலையையும் அபிவிருத்தியையும் பற்றிச் சொல்ல வேண்டியது நாமெடுத்துக்கொண்ட விஷயம்.

தீருநெல்வேலி ஜில்லாவிலிருந்த (Bishop Caldwel) பிஷப் கால்ட் வெல் துரையவர்கள் “சென்ற 200 வருஷங்காலமாகத் திராவிட பாஷையானது அபிவிருத்தியற்றுக் கிடக்கின்றதெனக் காணப்படுகிறது”\* என்றெழுதுகிறார். அது ஏகதேச முன்மையே என்பதற்கு ஆகேஷபணையில்லை. இப்படி அபிவிருத்தியற்றுக் கிடப்பதற்குக் காரணம் என்னவென்று சற்று விசாரித்துப் பார்ப்போமானால் எசிதில் விளங்கலாம். நம் சுதேச பண்டிதர்கள், இதற்குக் காரணம் “ஆங்கிலேய அரசாட்சியே” என்பார்கள். இப்படி இவர்கள் சொல்லுவது தன்னைப்பெற்ற தாயாரை மலடி என்றாற் போலுமிருக்கிறது. இவ்வாறு தமிழ் அபிவிருத்தி இல்லாதிருக்குங் குற்றம் நம்மைச் சார்ந்ததே யொழிய அரசாட்சியாரைச் சார்ந்ததேயல்ல வென்பது எல்லார்க்குங் தெரிந்த விஷயம். ஆகையால் நமக்கு நம்முடைய தமிழ்ப் பாஷையானது அபிவிருத்தியடைந்து ஆங்கிலேயம் போலத் தழைத்தோங்கல் வேண்டும் என்ற எண்ணமிருக்குமானால் நாமெல்லாரும் அங்கம் பத்திரிகையை நடாத்துதலையும் பத்திரிகைகளை நடத்துங் கனவரன்களுக்கு நம்மாலியன் றவளவு உதவ செய்தலையும் கைக்கோடல் வேண்டும்.

இது கிடக்க—எடுத்துக்கொண்ட விஷயத்தைப்பற்றிச் சொல்ல வேண்டியவற்றைக் கூறுவாம்:—சென்ற 18-ம் நூற்றுண்டின்கண் எழுதி பிரிக்கப்பட்ட பிரபந்தங்களைல்லாம் விசேஷமாகச் சைவம், வைணவம் முதலிய மதசம்பந்தமான நூல்களோயாம். ஆகையினாலே அந்தப் பிரபந்தங்களைல்லாம் மதவைராக்கியமென்றும் பேப்பிடித்து அந்தாலாசிரியர் களை அலைக்க அவர்கள் அதன் கைவசப்பட்டு, அக்கடவளே பெரியவர், இக்கடவளே பெரியவர் என்று வீண்வாதம் பேசிப் பொய்யையும் புரட்டையும் பற்றி விவரிக்கும் நூல்களாய் முடிந்தன. இவ்விதப் பிரபந்தங்களைல்லாம் உண்டாவதற்குக் காரணம் என்னவென்றால் யாராவது ஒருவர்

\*In the year 1891.

ஒரு மதத்தைப் பற்றிப் பிரசங்கம் செய்தால் அதைக் கேட்டுக்கொண்டிருந்த மற்றெல்லாவர், பிரசங்கியார் கூறிய நியாயங்களையும் உண்மைகளையும் அனுவாவேலும் யோசிபாடல் எம் சடவளைக்கு விரோதமாக எழுந்து இவன் பிரசங்கம் செய்யவாவது என்று கோபங்கொண்டு அவர்க்கு மாறுக நியாய வாயிலாகப் போகாமல் என் சுவாமி இப்படிச் செய்தால் உன் சுவாமியும் இப்படிச் செய்தாரே என்று புல்தகங்களில் எழுதிக்கொண்டும் கவிகள் பாடிக்கொண்டும் உலாவுவர். ஆதியிலிருந்த தமிழர்கள் மிகுந்த ஊக்கமுள்ளவர்களாயும் எளிதில் விவுபங்களின்உண்மையை உணரக்கூடிய சக்தியுள்ளவர்களாயும் இருந்தார்கள். ஆகையினாலே தான் ஆரியர்களுடைய மதக்கொள்கைளை அவர்கள் எளிதில் பற்றிக்கொண்டார்கள். தமிழர்களும் ஆரியர்களும் அதிகமாய் ஊடாடல் வேண்டி நேரிட்டதினால் இருவர்களுக்காண்டும்ஒரே மாதிரியாய் ஏற்பட்டுவிட்டன. யாம் பிடித்ததைபே சாதிப்பேமன்னும் செருக்கும், எவ்வளவுநியாயமாய்க் கூறினும் உண்மை உணராமையும், உணர்ந்தாலும் அதற்கு ஏற்க நடவாமையும் ஆகிய தூர்க்குணங்கள் காலக்கிரமத்தில் உற்பத்தியாய்விட்டன. ஆகையினாலேதான் மதவாதம் விசேஷமாய் அதிகரித்தது. இம்முன்று தூர்க்குணங்களையும் அறஞித்தாலன்றி நான் தமிழ்நாடு முன்னுக்கு வரல் மாட்டாது.

மேலே சொல்லிய மதச் சார்பானவை பொழுந்த நால்களிற் பெரும்பான்மை யமகமுந் திரிபுமாக எழுதப்பட்ட அந்தாதிகளும், கலம்பகங்களும் மடக்குகள் நிரம்பிய சிலேக்ட வெண்பாக்களும், நாகபந்தம், கமலபந்தம், முரசபந்தம், முதலியன் நிறைந்த சித்திரக் கவிமஞ்சரிகளும், மைந்தர் விளையாட்டுப் புராணமுமாயிருக்கின்றது. மேற்கூறியவற்றுட் புராணமாவது என்னவென்றால், பூர்வீக ஆசிரியர்களாகிய, திருத்தக்கேதவர், கல்லாடர், கம்பர். முதலிய விதவசிரோமணிகள் கூறிய கற்பணைகளைத் தவிர்த்து சதந்தராயு கத்தாலமைந்த கற்பணைகளும் அலங்காரங்களும் அர்த்த புட்டியும் கிஞ்சித் தேனும் இல்லாமல், கடவுளைப்பற்றித் தமக்குத் தோன்றியவாறு ஸைசெப்ததாகச் சிறு பிள்ளைத்தனமாக எழுதப்பட்டிருக்கும்ஒருநாலாம். இது ஸிற்க, சிலர் கலம்பகம், அந்தாதி முதலியன், பெரியகாவியங்களை முதுவதற்காக ஏற்பட்ட அப்பியாசப் பிரபந்தங்களா மாகையால் அவற்றிலே எழுதி எழுதி யதிகப் பழக்கமிருந்தாலோழிய, வேறு பெரிய நால்கள் செய்யமுடியாதென்று கூறி மயங்குவர்கள். கலம்பகம் என்பது சாமாணியமான பிரபந்தமன்று. கவி செய்யும் திறமையில் மிகவும் பேர்பெற்றவர்களே கலம்பகம் எழுதத்தனுந்தவர்கள். பாடிப்பாடித் தீர்ந்தவர்களே கலம்பக மெழுதப்பட்டு வார். அஃதெப்படி யென்றால், சாதாரணமாயுள்ள விருத்தங்களைத் தமிழின் கிஞ்சித்து அப்பியாசமுள்ளவர்களும் எழுதலாம். இப்பேர்ப்பட்டவர்கள், மடக்கும், திரிபும் துறைகளும்மைந்த கவிகள் செய்ய முடியாது. ஆகையால் இவற்றை அப்பியாசப் பிரபந்தங்களென்று கொள்ளுதல் கேவலம் அசங்கத

மாம். இவ்விதமாகக் கலம்பகம் முதலியன் எழுதுவதில் வினை காலத்தைச் செலவித்தலீப்பார்க்க, வசனங்களாலேனும் எளிதாய்ப் பாடக்கூடியதும் தாற்பரியங்களை நன்றாய் வெளியிடக்கூடியதுமான கவிகளினுலேனும், சத்தி ஷயங்களைப்பற்றி எழுதுதல் அதிக நன்மையை உண்டாக்கும் என்று தற் காலத்துள்ள பொரியோர்கள் சொல்லுகிறபடி யாழும் நடத்தல் வேண்டியது நிரம்ப ஆவசிக்கமான காரியம்.

சற்குணசாஸ்திரம் (Ethics) அங்கஜீவசாஸ்திரம் (Physiology) மநோதத்துவசாஸ்திரம் (Psychology) ஆகிய இவற்றின் சம்பந்தமாக ஒரு விதப்பிரபந்தமுக் கிடைப்பது முற்றிலும் அசாத்தியமாய்ப் போய்விட்டது. பிறகு அந்தநிற்றுண்டின்கண் உற்பத்தியானவற்றுள் எவ்வதான் பிரயோஜனமுள்ள நூல்களைன்று விசாரிப்போம். அவைகளெல்லாம் \* பிராயிகம் தற்காலத்து சாஸ்திரீதியாக அமைந்த இலக்கண சம்பந்தமாகவும் ஏகதேசம் நீதி சற்குணமாகிய இவற்றினை விளக்கும் பொருட்டு உற்பத்தியானவைகளாகவும் இருப்பனவாம். இலக்கண சம்பந்தாயிருப் பனவற்றிற்கு உதாரணமாக வைத்தியாத நாவலர்வகுத்த “இலக்கணவிளக்கம்” Constatius Bes-chi என்ற வீரமாழுனிவியற்றிய “தோண்ணால் விளக்கம்” சுப்பிரமணியதீச்விதி செய்த “பிரயோகவிலேகம்” சுவாமிநாத தேசிகரியற்றிய “இலக்கணக்கோத்து” என்பனவற்றைக் கொள்க. நீதிசற்குண சம்பந்தமானவற்றிற்கு உதாரணமாக மேற்கூறிய வைத்தியாத நாவலரும் வீரமாழுனிவரும் முறையே செய்த பிரபோத சந்திரோதயம், தேம்பாவணி முதலியவற்றைக் கொள்க. தமிழில் வசனநடை விஷேசமாக எழுத ஆரம்பித்ததும் இந்தநிற்றுண்டிலே (19 ஆம் நாற்றுண்டிலே) தான் என்பது பின்னே நியாய வாதங்களாற் காட்டப்படும்.

மேற்கூறிய பிரபந்தங்களின் விஷயங்களித்தன்மையானவை என்பதும் அவற்றின் பயன் இவை என்பதும் அப்பிரபந்தங்களின் தாரதம்மிய மின்ன என்பதும் இவற்றையியற்றினவர்களின் † சாமரத்தியம் இனித்து என்பதும் அவர்கள் பிறப்புவளர்ப்புக்களைப் பற்றிய சரித்திரம் இன்னதென்பதும் பின் விரிவாக எழுதப்படுவாம்.

## VII. சொற்பொருளாராய்ச்சி

வடமொழியிற் பாணினி முதலாயினர் சொற் பெருளாராய்ச்சி செய்து அம்மொழியின் கணுள்ள பகுதிகளைனைத்தையும் ஒருங்கு தொகுத்து வைத்திருக்கின்றனர். ஆங்கிலம் முதலிய பிறமொழிகளினும் அவ்வாறே பகுதித்தொகைகள் தொகுக்கப்பட்டுள் ஆங்கிலவாணர் அத்துணையில் நின்று

\* பிராயிதம் - பெரும்பாலும். † “தமிழ்ப்புலவர் சரித்திரம்” என்னும் புலதகம் ஆசியப்பட்டிருக்கிறது. ஆங்குக் கணுகோள்க்

விடாமல் இவ்வழியிற் புகுந்து மேன்மேறும் ஆராய்ச்சி செய்து தத்தங்கருத்துக்களை வெளியிட்டும், ஆராய்ச்சியை னிறுதியில் விண்றனவற்றைச் சேர்த்து அகாதி செய்தும், தம்மொழிக்கனுள்ள சொற்களின் இயல்புகளை நன்குணர்ந்து நாடோறும் மொழிறூற்புலமை நடாத்துகின்றனர். இவ்வாரூக, நாம் அத்தகையாரது ஆளுகையிலிருந்தும், அன்றாது நால்களைக் கற்றும், அவர்கள் செய்யும் பெரு முயற்சிகளை யெல்லாங் கண்ணார்க்கண்டும், நமது தாய்மொழியாகிய தமிழ்ந்காக நடமொன்றும் புதுமை வழியா துழுத் தவின்றி, வாளா காலம்போக்குதல் நேரிதன்றெனவுணர்ந்த யாம், ஏதோ எம் சிற்றறிவிற் கெட்டியமட்டில் ஆராய்ந்த சிலவற்றைத் தொகுத்துச் ‘சொற் பொருளாராய்ச்சி’ யென்னுங் தகிப்பெயரிட்டு வெளியிடலாமெனத் துணிந் தேம். துணிந்து தமிழ்ப்பகுதிகளை தத்தையும் ஓராற்றுற்றெடுக்குத்து வைத்துக் கொண்டுளோம். அன்னணாந் தொகைசெய்து வைத்துள குறிப்பினின்றும் ஒவ்வொரு பகுதியாகத் தனித்தனி யெடுத்துக்கொண்டு ஆராய்ச்சிசெய்து வாராகின்றோம். அவ்வாராசியிற் சிற்சிலவற்றைத் தமிழுலகமும் அறிய மாறு வெளிப் படுத்துகின்றோம். ஆசிரியர் தோல்காப்பியனுர் “மொழிப் பொருட்காரணம் விழிப்பத் தோன்று” என்று கூறியதற்குமாருக யாம் உழைக்கப்புகுந்தே மென்றுகருதிப் பேரறிவாளராயினுர் எம்மை என்னாது ஏற்றுக்கொள்வாரென நம்புகின்றோம். “பழையன கழிதலும் புதியன புகுதலும், வழுவல கால வகையினுனே” என்ற பவணங்திமுனிவர்தங் கூற்றியா மனைவரும் ஏற்றுக்கொள்ளத் தக்கதோர் பொருள்பொதி மெய்யுரையன்றும் வல்லாரி! நம்மக்கள் இதுகாறுஞ் செல்லுதற்கரிதாயிருந்த தமிழ்ச்சொற் காட்டிற் புகுந்து வழியறுத்துச் சென்று ஆராய்ந்து, கண்டபொருள்களை நும்முன்னர் அடியுறையாக இடுகின்றோம்.

### I. அறு எண்ணும் பகுதி.

இதனடியாக, அறம், அறல், அறவு, அறவை, அறதல், அறதி, அறுத்தல், அறுப்பு, அறும்பு, அறகால் அல்லது அறதாள், அறவை, அறை, அற்றம், அற்றை, ஆறு முதலீய பலசொற்கள் பிறக்கின்றன. இவை யிற்றுட்ட சிலவற்றைப் பகாப்பதங்களைக் கூறுவாருமூலர். அவர்களை வரும் யாம் கூறுமாற்றைச் செம்மை வழியாற் சிகித்து ஏற்புடையன வழிப்பகாள்வாராக,

(1) அறு + அம்: அறம் = அறுக்கப்பட்டது: மனுமுதலிய நால்களால் இன்னன் செய்க இன்னன தவிர்க என வரையறுத்துக் கூறப்பட்டமை பற்றி ‘அறம்’ என்பது அங்கங்ம் அறுத்துரைக்கப்பட்ட தருமத்திற் காயிற்ற, கண்டு ‘அம்’ செய்யப்படுமொருண்மை விகுதி. தொழிலாகுபெயர்.

(2) அறு + அல்: அறல் = கருமணல், சிறுதாறு, நீர், விழுவு முதலீய பல பொருளங் தருவது. ஒருங்கு சேர்ந்து கருங்கட்டியா யிருந்தது அற்று வேறுபட்டுத் தனித்தனியாகிப் பிரிந்து நின்று கருமணலாயிற்று;

தரையினுள்ளிட்ட விதையானது தன்மீதுள மண்ணை யறுத்துக்கொண்டு வெளிக்கூள்ம்புதலிற் சிறு தாரூபியற்று; கிணறு முதலியன வெட்டிய வழிப் பக்கங்களினின்றும் அடிப்பினின்றும் மண்ணையும் பாறையையும் அறுத்துக் கரைத்துக்கொண்டு வெளிப்படுதலின் நீராயியற்று; கடவுட்பூசை முதலிய காலங்களில் மக்களாவார் செயல்று ஒரு மனத்தினராகியிருத்தலின் விழாவாயியற்று.

(3) அறு+அ+வ+டு: அறவ=அறுபட்டஇடும், ஒடிவு, கடவை, புல முதலியன அறுபடுதலின் அங்கணம் அறுபட்ட இடத்தை யும், அறதல் ஒடிதலுமா மாதலின் ஒடிவையும், வேவி நாற்புறமும் வேப்ள் தழி அதனுள்ளிருப்பான் வெளிச்சேற்றஞ் அவ்வேவியுட் சிற்று அறுத்து வாயில் செப்து கோடவிற் கடவையையும் முனர்த்திற்று.

(4) அறு+அ+வ+ஜு: அறவவ = அநாதி; உறவற்றவனுதலின் இப்பொருள் தருவதாயிற்று.

(5) அறு+தல்: அறுதல்=கைம்பென். மாங்கவியமிழுந்தார் தாவி யறுபடுதல் இயல்பாமாதலின் இக்கொல் தொழிலாகுபெயராய்க் கைம் பெண்ணை யுணர்த்துவதாயிற்று. இந்து இகாவிகுதிபெற்று ‘அறுதலி’யென விற்றலுமென்டு. இவ்வாருகவுஞ் கிளர் இதனை ‘அறுதாவி’ யென்றதன் குறுக்கலாகச் சுறவாராயினார்.

(6) அறு+தி: அறுதி=இல்லாமை, சாவு, சொந்தம், முடிவு, முடிந்த விலை, விலைக்கிட்டு முதலியபல பொருளோயுஞ் தாராசின்றது. இது பொருளறுதலில் இல்லாமையும், உயிரறுதலிற் சாவும், ஏறருக்கு உரிமையறுதலிற் சொந்தமும், அறும் விலையாதலின் முடிவும், மேற்பேச்சற்றுத்தீர்க்க விலையாதலின் முடிந்த விலையும், ஒருவனுக் குரித்தாயபொருள் விற்கப்பெற்ற நமையின் அவனது உரிமையற்றுவாங்கினானிடஞ் சேர்தலின் அங்கணம் விற்றுரிமையற்றதற்கு அறிகுறியாகிய விலைக்கிட்டுமாகிய பலவற்றையும் முனர்த்துவதாயிற்று.

(7) அறு+த+தல் : அறுதல்=‘அறுதல்’என்பதன் பிறவினை.

(8) அறு+ப்பு : அறுப்பு=அறுத்தல்,அறுத்த துண்டு, ஆகேஷ்ட பம். தொழிலாகுபெயராய் அறுக்கப்பட்ட துண்டையும், ஒருவர் பேசுங்கால் அவர் பேச்சை யூட்டறுத்துத் தடித்தலின் ஆகேஷபத்தையுமுனர்த்திற்று.

(9) அறு+ப்பு+பு : அறு+ம்+பு : அறும்பு=கொடுமை பஞ்சகாலம்; ‘அறுப்பு’ என்பது மெலித்தல்விகாரம் பெற்று ‘அறும்பு’என நின்றது. நன்மையற்றுக் கொடுமையையும், நாட்டின்கண் உணவு பொருள்களெல்லாம் அறுங்காலமாமாதலிற் பஞ்சகாலத்தையுக் குறிப்பதாயிற்று.

(10) அறு+கால் : அறுகால்; அறு+தாள்=பாம்பு. அற்றகால் களையுடைது, அஃதாவது, கால்கள் அற்றது ஆதலிற் பாம்பாயிற்று; விஜைத் தொகை விலைக்களத்துட் பிறந்த அன்மொழித்தொகை.

(11) அறு+வ+ஜை : அறுவை=துகில் அல்லது வஸ்திரம். நீளமாக ஒரே விரைவுப்படியென்றதனை இடையிடையேயறுத்துத் தனித்தனி வஸ்திரமாக்குவதின்துகிலை யுணர்த்துவதாயிற்று. அறுக்கப்பட்டது அறுவை சன்னு'ஜை' செய்ப்படி பொருண்மை விகுதி. முன்காலத்தில், இக்காலத்திலும் பல விடங்களில், சாலியர் தறியின்கண் ஆடையெங்கையில் ஒரேநிரையாய்களெந்துகொண்டே போவார்கள். அவ்வாறே முழுதும் எந்த பின்னர் அறுத்தற்கென இடம் விட்டிருந்தஇடங்களில் அறுத்துத் தனித்தனி யுடையாக்கு வார்கள். இவ்வழக்கத்தையுதாரித்தே நம்தமிழ்மொழியின் கண்ணே. பிற சொற்களும் பிறங்கருக்கின்றன. உதாரணமாகத் 'துணி', 'துண்டுக் 'குறை' முதலியசொற்களின் பொருட்காரணத்தையு முய்த்துணர்க. துணி, கப்படுதலிற் ருணியும், துண்டிக்கப்படுதலிற்றுண்டும் கூறுபடுத்தப்படுதலிற் குறையுமாயின.

(12) அறு+ஜை : அறை=இஃது உள், மலை முழுஞ்சி, குறை, திரை: பாத்தி, பாறை முதலிய பலபொருள் பயப்படோர் சொல். நான்கு பக்கங்களிலும் மதிலெழுப்பி ஏனைய விடங்களினின்றும் அறுக்கப்படுதலின் உள்ளாம்; மலையின்கண் அறுத்துக் குடைந்து குகை செய்யப்படுதலின் முழுஞ்சாம்; அற்றது குறைந்ததாமாதலிற் குறையாம்; கடவின் ஸிர்ப்பரப்பினின்றும் அற்று எழுந்து மற்றினு வீழ்தலில் திரையாம்; நிலத்தின்கட்டு கரைகோலப்பட்டு மற்றையவற்றினின்றும் அறுபட்டு நிற்றலிற் பாத்தியாம்; நிலப்பரப்பினையறுத்துக்கொண்டுமேலழும்பித் துறுத்து நிற்றலிற் பாறையாம்.

(13) அறு+அம்: அற்று+அம்: அற்றம்=அச்சம், அழிவு, உண்மை, சமயம், சோர்வு, மறைவு, மெலிவு, வறுமை முதலிய பல பொருள் பயப்படுது. தைரியமறுதலின் அச்சமும், வாழ்வறுதலின் அழிவும், தன்னை மூடிடாத பொய் முதலியவற்றினின்றும் அறுதலின் உண்மையும், பொருண்முதலாயின அற்ற சமயமும், வலியற்ற சோர்வும், மெலிவும், கண்கடற்றமறைவும், பொருளாறுதலின் வறுமையுமாம்.

(14) அறு+ஜை : அற்று+ஜை: அற்றை=சிறுமைமேன்மையற்று நிற்கும் நிலையாதலிற் சிறுமையாயிற்று

(15) அறு: ஆறு=நதி, வழி. இது முதனிலைஸ்ட் தொழிலாகுபெயர். நதியானது தரையையறுத்துக்கொண்டும் காடு முதலியனவற்றை யூட்டுத்துக்கொண்டும் செல்லுதலின் இப்பெயர்த்தாயிற்று. கல்லுங்காடுமாயிருந்த நிலத்தை வெட்டி யறுத்துத்திருத்தி மக்கள் நடப்பதற்கு ஏற்றதாக்குதலின் வழியாயிற்று.

இனி இப்பகுதியினின்றும் பிறகும் விளைவிகற்பங்களைப் பற்றிக் கூறப்படுகின்றியுமென விடுத்தனம். இவ்வாறு 'அறு' என்னும் இவ்வொரு பகுதியினின்றுமே.. பல சொற்கள் மேன்மேலுங் கிளைத்துப் பலவேறு பொருள் பயப்பனவாமாறு கண்டோம். இவ்வகுளட்சில் நம்முன்னேரது

கருத்துக்கள் இன்னின்னவாற்றிற் சென்றுளவென்பதனையும் முன்னாளிலி ருந்த வழக்கத்தையும் இவைபோல்வன பிறவற்றையும் நமக்குத் தெரிவிக்கின்றன. இன்னும் உற்றுகோக்கிச் சிலர் “அறு” என்னும் இப்பகுதியும் தனிப்பகுதியன்று; இதற்குமூலப்பகுதி பிறதொன்றுளது” என்ற கூறினால் கூறலாம். ‘அல்’ என்னும் எதிர்மறையிடைச் சொல்லொடு துவங்குதிசேர்ந்து விண்தத்தைப்பட்டு கீன்றேதே ‘அறு’. இக்கூற்றுயாவருக்கும் உடன்படாயின் ஆயிரக்கணக்காக விரிகள் நமிழ்ப் பகுதிகளைவாம் நூற்றுக்கணக்காகச் சுருக்கிவிடும். இவ்வாறே வடமொழிலையாகராகிய பாணினி பகவான் இரண்டாயிரக்கணக்காக வகுத்திருந்த சமஸ்கிருத தாதுக்கள் அணைத்தையும் சுருக்கி எழுநூற்றிற்கு எடக்கிகிட்டார் காலஞ்சென்ற மோட்டுஸுப்பட்டாசாரியர் (ProfMax Muller) என்பார்.

யாம் இதன்கண் வழியல்வழிச் செல்வதாகப் பேரறிவாளர் காண்பார் யின் அன்னார் எம்மைத் தெருட்டுவாராக.

### VIII. ஒரு நண்டுத்தெறுக்கால்

சேன்னைக் கிறிஸ்தவ கலாசாலையின் கணுவன் உயிர்ப்பொருட் சாலைக்கு உயிருள்ள நன்டுத்தெறுக்காலொன்று கஞ்சத்தினின்றும் 1901-ம் (ஏ) ஆகஸ்டீ 15-போந்தது. அங்கு அப்பொழுது சினையாயிருங்கது; ஏறக்குறைய ஒரு சாண் நீளமுள்ள அது 19-ஆங்கேததி சனத்தலைப்பட்டது. அவ்வாறுதலைப்பட்டு மூன்று நான்கு மணிநேரத்திலுள் 20 குஞ்சுகள் வெளிப்பட்டன. ஒவ்வொரு குஞ்சும், தன் தாயின் வயிற்றினின்றும் வெளிப்பட்டவுடன் தானுகத் தனது இயற்கையுணர்ச்சி வலி காரணமாகத் தன்னுடையதாயின் முதுகின்மேலேறிக்கொண்ட பிறகு தாயானது தனது கொடுக்கை வளைத்து நிறத்தி அவற்றைப் பாதுகாத்துக்கொண்டது. தாய் கருந்தெளாயினும் குஞ்சுகள் வெண்ணிற மூள்ளவையாயிருந்தன. தாயின் கழுத்திற்குச் சிறிது கிழே யுள்ளதோர் புழைவழியாகக் குஞ்சுகள் வெளிப்பட்டன. ஆகவே தாய்த்தெறுக்காலின் முதுகு வெடித்து அதன் குஞ்சுகள் வெளிப்படுகின்றவென்ற சாமானியக் கொள்கை தவறுடைத்தாகின்றது. தாய் தனது குஞ்சுகளைப் பாதுகாத்தலிற் காட்டுக் கவலை யாவருங் கண்டு வியக்கத்தக்கது. தான்றியக் குஞ்சுகளினங்குகே ஒரு சிறு துரும்பை யெடுத் துப்போகடிடும், தாய் வெகுண்டு கொடுக்கினால் கொட்ட முயலுகின்றது. தாய்க்குத் தெரியாமல் குஞ்சுகளைத் தொடலாம்.

இனி அத்தெறுக்காலினிடத்தில் 22-ஆங்கேதி மாலை சில சேரதனைகள் செய்து பார்த்தோம். முதற்கண் அதன் குஞ்சுக்குள் ஒன்றைக் கலாசாலை உயிர்நூல் புலவர் கொன்று அத்தாயின் முன்னர் வைத்தனர். அப்படி வைத்தவுடனே அது தனது இறந்த அக்குஞ்சை யெடுத்துத் தின்று

விட்டது. பிறகு பிறிதொரு குஞ்சைக் கான்முறித்துத் தாயின் முன்னர் இட்டனர். அதன்மேல் அத்தாய் தனது குஞ்சைகளுளொன்று காலோடிந்து போனமையால், தன் முதுகிலேறிக் கொள்ள மாட்டாது தனிப்பது கண்டு உடனே தனது கரங்களையும் கால்களையும் நீட்டி அதற்குப் பலவிதத்தினும் உதவி செய்து பார்த்தது. அவ்வாறு செய்து. பார்த்தும் ஆக்குஞ்ச தன் தாயின் முதுகின்மீது ஏறிக்கொள்ளும். வலியிலதாயிற்று. அஃதுணர்த அதன் தாய் அக் குஞ்சின்மேல் உடனே பாய்த்து அதனைக் கொன்று தின்று விட்டது. இவ்வாறு அத்தாய்த் தெறுக்கால் சிறிதேஹும் அன்பின்றிக் செய்தமைக்குக் காரணமென்ன? தன்குஞ்ச நகர்தலின்றிவாளாவருந்தி யுழுன்று துன்புறவுதினும் அது சாதலே எலமென்று கருதிற்கேரூ? அற்றேல் அது தன் குஞ்சினைக் கொன்றமட்டில் நில்லாது அதனைத் தின்னவும் புகு வானேன்? நம் உயிர்நூற் புலவர் செய்த சோதனையிலும் இறந்ததன் குஞ்சைத் தாய் தின்றுவிட்டதே! ஆதவின் இதன் மெய்க்காரணம் பிறிதொன்றுயிர்தானிருக்க வேண்டும். அஃதென்னை? நந்தம் உயிர்நூற்புலவர் பின் வருங் காரணங் கூறுவாராயினார்:-

அத்தாய்த் தெறுக்காலானது அவ்வாறு தின்னாது தன்னுடைய இறந்த குஞ்சையும் தற்காத்துக் கொள்ள முடியாத குஞ்சையும் அஃதலீகிடருந்த இடத்திலேயே கிடக்கும்படி விடவேண்டுமாயின், தேன்களுக்கும் தெறுக்கால்களுக்கும் பகையாகிய பிற ஜந்துக்கள் அக் குஞ்சைகளையுங் தின்று விட்டுத் தேன் தெறுக்கால்களின் குஞ்சைகள் எங்கேஹும் காணப்பட்டால் அவ்விடத்திற்குச் சமீபத்திலேயே அவற்றின் தாயும் உடன்பிறந்த மற்றைக்குஞ்சைகளும் இருக்குமென்பது தின்னமாதலின் அக்குஞ்சைகள் வந்த வழியாகத் தாமுஞ்சென்று மற்றைக் குஞ்சைகளும் அவற்றின் தாயும் இருக்குமிடம் அறிந்துகொண்டு அவை சேர்ந்திருக்கும் அற்றம் பார்த்து. அவையினைத்தையுங் கொன்று தின்னப் புகுதலீயிலும், ஆதவின் தன்பகையாய் ஜந்துக்களினின்றும் தானும் தன் மற்றைய குஞ்சைகளும் தப்பிப் பிழைக்கக் கருதியே அத்தாய்த் தெறுக்கால் அங்குனஞ் செய்ததென்க. அஃறினைப் பொருள்களிடத்தும் இவ்வியல்பு என்னே! பலவற்றின் எலங்கருதி பொன் நீணக்கோறலுமென்னே! தான் கொல்லாவிடி-ஹும் தன் பகையாகிப்பெறி தொன்றனாற் கொல்லப்படுமென்றே! தற்காக்கும் வன்மையற்றது தரணியில் வாழுதல் தகாதோ? என்னே! இயற்கை பொழுங்கு! என்னே! இறைவன் படைப்பு மகிழ்ச்சி! அவனருட் செயல்களின் காரணங்கள் அவன் அருளாற் புலப்பட்டாலன்றி அவன் பிரிது வழியால் நமக்குப் புலப்படுத்தலுமுன்டோ? இவ்வாறு கடவுளருளால் நம் ஆங்கில வாணர் புலவகைப்பட்ட பொருள்களின் பெற்றிகளையும் உய்த்துணர்து வெளியிடும் நால்கள். அணைத்தையுங் கூட்டுண்ணுதல், என்று கொலோ? அம்மேற்புல விஞ்ஞானிகளைப்போல், நாமும் உழுமத் துப் பொருளியல் உணர வேண்டாவோ? தமிழ் வல்லீ! எழுமின்! எழுமின்!!

### IX. தமிழ் நூலாராய்ச்சியின் தற்காலநிலைமை

ஓரு நூலென்றால் அதிற்குணக்கஞ்சும் குறைகளும் இருத்தல் இயல்பே. குறையேபில்லாத நூலும் குணமேபில்லாத நூலும் இவ்வுகிற காலாகால் அரிது. ஆகவே நாம் நூல்களைக் குணம் மிகுந்த நூல்களென்றும், குறை மிகுந்த நூல்களென்றும் குணமும் குறையும் ஒத்த அளவுடைய நூல்களென்றும் மூன்று பிரிவாகப் பிரிக்கலாம். நம்முடைய தமிழ்ப் பாவை யில் எடுக்கிற கடிய நூல்களே பெரும்பான்மை. இது நிற்க.

இந்த மூன்றுவகை நூல்களையும் பற்றி ஆராய்ச்சி செய்யுமிடத்துப் பலருந்தமுகிக்கொள்ள வேண்டியன்கிலவுள். நூலாராய்ச்சி யென்றால் அஃது அங்குலிலுள்ள முறைகளைபே எடுத்துக்காட்டுதலன்றென்பது தமிழராவர் ஒவ்வொருவர் மனத்திலும் பதியவேண்டும். குற்றமே கூறுதல் பொழுமைக் கூற்றீழயாம்.

“குற்றமே தெரிவரக்குறு மாழுனி  
சொற்ற பாவினு மொர்குறை சொல்வரால்”

(கக)

என்ற கச்சியப்பர் வாக்குமிக்க அதுபவத்தின்மேற் பிறந்ததன்க்கே? இதனாலே நூல்களிற் குற்றங்கள் மிகுந்து கிடந்தால் அவற்றை யெடுத்துக் காட்டாது பொதிந்து மூடிவைக்க வேண்டுமென்று நாம் கூறவரவில்லை. நூல்களிற் குற்றங்காணின் அவற்றை நூலாசிரியர் மனம் புண்ணுகாமல் இன் சொற்களால் எடுத்துக் காட்டி, கூடுமானால் அவற்றைப் போக்குமாறு இவையென்று சுட்டலும், குணங்காணின் அவற்றையெல்து வியந்து மதித் துப்பேசுமூம் வேண்டும். இவ்வாறு செய்யாவிடின் நூல்களெழுதப்பட்டு வர்க், தெர்கை மிகச் சருங்கவிடும்; நம்முடைய பாவைக்கே இறுதி விள்ப்ப தார்கும். மற்று மேந்கையைபடி செய்தாலோ, நூலாசிரியர்கள் ஊக்கங்குறையாமல் மேன் மேலும் புதியநூல்கள் எழுதப் புகுவார்கள். இவ்வாறு யூது நோடோறும் பழகுதலால் தம்முடைய நூல்களில் நேரக்கூடிய குறை பருக்களைத் தாங்களே நித்திக்கொள்வார்கள்.

இனிப் பிறபாவைகளில் இருத்தல் போல நம்முடைய தமிழ்ப் பாவையில் ஆராய்ச்சி நூல்களே இல்லை யென்று வாய் கூசாமற் சொல்லி, கிடலாம். ஆங்கிலேரோடு நாம் ஊடாடப் புகுந்த இப்பொழுதுதான் இரண், பெட்டன்று வெளிப்படத் தலைப்பட்டிருக்கின்றன. தமிழ் நூற் பயிற்சி யொன்றமேயுடையார் ஆராய்ச்சி நூலாவது இன்னதென்று அறியார். அவர்கள் செய்வன் வெல்லாம். மறுப்புக்களும், குராவளிகளும், திவாகரங்களும் இவைபோல்வன பிறவுமேயாம். ஆங்கிலப் பயிற்சி மிகுந்து நாகரிக சிலை மிகுந்த இங்காளினும் அத்தன்மையான நூல்கள் நின்றபாடில்லை. நின்கைப் பிரதி நின்கைத் கூறலும், வஞ்சகமரகப் பத்திரிகைகளிற் பிறர் நூல்களை இழித்துரைத்தலும், பிறர் நூல் நன்றாயிருப்பி

னும் பொருமைக் காரணமாக நன்றன்றெனத் தம் மனத்திற்கு விரோதமாகப் பொய் மொழிதலும் இக்காலத்தில் மிகுஞ்சிருக்கின்றன; இவையென்றும் நாளாவட்டத்திற் குறைந்துபோமென்பது தின்னன்.

சிலர் புது நூல்கள் எழுதுவதில் யாது பயன்? பழைய நூல்களே போதும்; அவைகள் தாம் நல்லன; மற்று இன்றும் நேற்றும் உதித்தன வெல்லாம் போவிகளே என்று கூறுகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறுதற்குற்ற காரணம் தெற்றென விளங்கவில்லை. இத்தன்மையான கொள்கை தொன்றுதொட்டுள்ளது போலும். வடமொழிக் காளிதாச மகா கவியும் தமது மாளிகாக்கினி மித்திர நாடகத்தில் இதைக் குறித்துக் கூறியிருப்பது யாவரும் அறியத்தக்கது.

தொன்று தோன்றிய யாவவை நூயன  
இன்று தோன்றிய யாவவை தீயன  
என்றியம்பு மியல்புன ராமகன்  
அன்றி மூதறிவாள ரறைவரோ?

(கட)

இஃது இவ்வாருக, வேறு சிலர் 'நம்பிடத்தில் மகாகவிகளினுடைய வல்லமைக்கிடான் வல்லமையில்லாமையால் நாம் அவர்களுடைய நூல்களை ஆராய்தல் அறிவின்மையாம்' எனக் கூறுகின்றனர். என்னே இவாதம் பேரவிவுடைமை. ஆராய்ச்சித் திறம் வேறு. நூலியற்றுந்திறம் வேறு; ஆகவே ஆராய்வோனிடத்தில் அம்மகா கவிகளைப்போல நூலியற்றுந்திறம் இருக்கவேண்டுமென்பது அவசியமில்லை. இனித் தற்காலத்தில் நம்மவரிடத் தில் ஒரு பெரிய தீவழக்கங் குடிகொண்டிருக்கின்றது. ஒன்று ஏதேனும் ஒரு நூலை முற்றிலும் நன்றென அளவுக்கு மின்சிப் புகழினும் புகழ்வராகள்; அன்றி மற்றென்று, அதனைமுற்றிலும் தீதெனவரம்புகடந்து இகழி அம் இகழ்வார்கள். இங்கள் செய்வதற்குக் காரணம் அந்தநாலாசிரியர்ப்பத்துத் தமக்குள்ளங்கபேனும் பகையேனுமாம். இது நேரிதோ?

இன்னுள்ள சிலர் பிறருடைய நூல்களை ஆராய்ச்சி செய்வோமென்ப புகுந்து நூல்களைப்பற்றிய சில நற்கருத்துக்கள் தமிழ்மனத்திற் கொண்ட பின்னர் அந்தநாலாசிரியர்கள் உயர்விலையில் இல்லாதிருந்தாலாவது, தம் மெண்ணத்தின்படி நல்லியல்பினர் அல்லராயினுலாவது, மிக்கட்கழி பழட்யாதிருந்தாலாவது, அங்கனங் தாம்கொண்ட கருத்துக்கள் அளித்தலையும் மாற்றி அந்தநால்களை இழித்துரைக்கின்றனர். அந்தோ! இவர்கள் எவ்வளவு விரைவில் தம் மனத்தை மாற்றிவிட்டனர்.

“தன்னெஞ்சு சுறிவது பொய்யற்க பெருத்தயின்,  
தன்னெஞ்சுசே தன்னைச் சுடும்.”

(கட)

என்ற திருவள்ளுவனுர் கூற்று வீண்போகாது. இன்னும் அவர்கள் ஆராய்வேண்டுவன். நூல்களாமேயன்ற நாலாசிரியர்கள்ல்லரே? அவ்வாருக்கண்

அவர்கள் நால்களை விடுத்து அவற்றின் ஆசிரியர்களைப்பற்றி யாராய்தல் குருட்டுத்தனமன்றே?

ஆகவே, இனிமேலும் கம்மவர்கள் யாவரும் நாலாராய்ச்சி செய்ய மிடத்து அவற்றின் ஆசிரியர்களது இயல்புகளை நோக்கி மனந்திரவின்றிப் பொருமைக்கிடங்கொடாது, குறைகளை இன்சொற்களான் மெல்லெனக் கூறி, நயங்களைப்பெரிதும் எடுத்து வியந்துவரத்து அவ்வாற் நாலாசிரியர் விடத்தில் ஊக்கமெழுப்பி அதாபங் காட்டி ஒழுகுவாராக.

### X. வறுமையும் தமிழ்ப் புலமையும்

முற்காலத்தே செந்தமிழ்ப் புலமை மக்களிடத்தே மிகுஞ்சிருந்ததென்றும், இக்காலத்தே அது எளாவட்டத்திற் குறைந்துபோகின்றதென்றும் பலர் கூறுகின்றனர். இக்கற்று உண்மைதானேவென்று ஆராய்ப்புகுந்தால் இதன் கட்கொள்கைகள் வேறுபடும். செந்தமிழ்க் கல்வியும் புலமையும் வரவர மிகுஞ்சுகொண்டேயிருந்தல் கண்கூடாகவும் பலர் மேற்கூறியவாறு உரைத்தற்குந் தக்க காரணங்கள் புலப்படவிலையென்றும், ஆங்கிலவர் சாட்சியின் பெருங்கூடுகிய அச்சியந்திரத்திலுதல்யால் தமிழ் நூல்களுட் சிறந்தனவெல்லாம் வெளிப்பட்டிலவுகின்றனவாதனின் யாவரும் அவற்றைப் படித்துனரத்தக்க நிலையிலிருக்கின்றனரென்றும் அவ்வாறே பலரும் அங்குனம் வெளிப்பட்ட நூல்களைப் படித்துக் கல்விமார்களா யிருக்கின்றன ரென்றுங் கூறுவர் ஒரு சாரார். தமிழ் நூற்பயிற்சி முன்னொயினும் இப்போது அதிகமாயிருக்கின்றதெனிலும், ஆழ்ந்த கல்வியும்/சிரம்யை புலமையும் வாய்ந்த நன்மக்கள் தொகைக்கூறுவேயென்றும் அக்குறைவிற்குக் காரணங்கள் பலவென்றுங் கூறுவர் மற்றொரு சாரார். இவ்விருசாரார் கூற்றையுஞ் சீர்துக்கி ஆராயிடத்து இருக்கற்றினிடத்தும் உண்மையுள்ளதன்பது புலனும்,

மற்று முற்காலத்துத் தமிழ்ப் புலமை சான்றேர் மிக்கிருந்தமைக்குக் காரணங்கள் பலவாம். அக்காலத்தில் அரசபாவையுந்தமிழே; அரசருந் தமிழ்வல்லீரே; ஆகவே தமிழ்வாணர் அரசர்களால் ஆதரிக்கப்பட்டுச் செல்வமும் புகழுமடைந்து சிறந்தனர். அக்காலத்தில் நாட்டின்கண் செல்வப் பெருக்குக் குறைந்திருந்தமையானும், காடு முதலியன் கடந்து சேறல் அரிதாயிருந்தமையானும், நிலங்களின் விளைவுண் குன்றியிருந்தமையானும், பொருட் செல்வமைனத்தும் வல்லாளராகிய அரசரிடத்தேயே பொருவழித் தொக்கிருந்தமையானும் புலவர்களாவர் அரசரை நாடிச் சென்று அவ்வரசரது அமயம் கோக்கியிருந்து, அது நேர்ந்துழி மன்னைப் புதழ்ந்து பல்வகைப் பொருள்களைடு யானை முதலியன் பரிசுபெற்றும், அரசன் பரிசு கிடைத்தவழி வெகுண்டு வேற் றரசரிடஞ் சென்று பரிசுபெற்றும்,

சொல்லே ருஹவராய்த் தமிழ்ப் புலமையே வாழுக்கைத்தொழிலாய்ப் பூண்டு காலக்கழித்தனர். அன்னார்தம் மிடத்து வாழ்க்கைக்குப் போதிய செல்வ மிருந்தவழி அரசனை நாடிப் போவதில்லை. வறுமைவந்து வருத்தும் பேர்தே அவர்கள் செந்தமிழ்ப் பாடல்களைப் பாடிக் காவலன்தோடோ கடவுளாரிடத்தோ முறை யிடேசெய்வார். ஆகவே வறுமையும் அக்காலத்துத் தமிழ்வாணரது புலமையின் மாட்சிக்கு ஒரு பெருங்கருபியர யிருந்தது. வறுமை யில்வழிப் புலமையில்லை; புலமையில் வழி வறுமையில்லை. செல்வ மூள்வழிப் புலமையில்லை; புலமை யுள்வழிச் செல்வமில்லை. இதுபற்றியன்றே.

“பல்ளான்ற கேள்விப் பயனுணர்வார் பாடழிந்

தல்ல துழுப்பு தறித்திரேற்— கெருல்சிறப்பி

ஞாவின் கிழுத்தி யுறைதலாற் சேராளே

பூவின் கிழுத்தி புலங்கு”

(கக)

என்று சைனமுனிவருங் கூறுவராயினார். மேலும் அவர்கள் பொருளின் மையை வறுமையாக் கருதாது அறிவின்மையையே வறுமையாக் கருதின ரெண்பது,

“துண்ணுணர் வின்மைவறுமை யங்குதடைமை

. பண்ணப் பணைத்த பெருஞ்செல்வ— மெண்ணுங்காற்

பெண்ணவா யாணிழுந்த பேடி யணியாளே

கண்ணவாத் தக்க கலம்.”

(கு)

என்றநால் வெளியாம். அன்னார் மிடத்துன்பத்தை பெடுத்துரைத்த பாடல் கள் அளவில்; தமக்கு பேராதரவாயிருந்த வேந்தர்கள் வீங்குதழி அப்புலவர் கள் புலம்பியலமந்துரைத்த பாடல்கள் அளவில். அவற்றைப் புறநானாற்றிற் காண்க. அப்பாடல்களை யாம் படிக்குத்தோறும் அவர்களது இலம்பாட்டை வியத்தலும் நேருமென்பது தின்னாம். அவர்கள் வறுமையுற்றிராத வழி அவ்வருமையான பாடல்களை யாம் படித்தலென்கனம்? வறுமை ஸீங்கிச் செல்வ மதைந்த பின்னர் அஃது அவர்கள் தமது கல்வியை மறத்தற்கேரேதுவமாயிற்று. இக்கூற்று,

“நள்ளி வாழியோ நள்ளி நள்ளென்

மாலை மருதம் பண்ணிக் காலைக்

கைவழி மருங்கிறசெல் வழிபண்ணி

வரவெமர் மறந்தன ரதுநீ

புரவுக்கடன் பூண்ட வண்மையானே:

(கக)

எனக் கண்ணர கோப்பெரு நள்ளியையும்,

“சென்றது மன்னெங் கண்ணுள்ளங் குமிபே

பனிஸீர்ப் பூவா மணிமிடட் குவளை

வானுர்த் தொடுத்த கண்ணியுங் கலனும்

யானை பினத்தொடு பெற்றனர் ஸீங்கிப்

பசியா ராகன் மாறுகொல் விசிபினிக்  
கடுகோ வின்னியங் கறங்க  
வாடலுமொல் லார்தம் பாடலு மறந்தே.” (கன)

என வல்விலேரியையும் வன்பரணர் பாடியவற்றான் வலியுறுமாறு காண்க. இற்றை நாளினும் ஆராய்ச்சி நிகழ்த்தியவழிச் சிற்சில் விடங்களில் நன்னிலையிலுள்ள சிலர் தமது முதாகையார் மிக்க கிர்த்தி வாய்ந்த தமிழ்ப் புலவராயினமைபற்றிப் பரிசு கொடுக்கப்பெற்ற கிராமங்களே தாங்களிப்போது அது பசித்து வருவனவென்றும், தாங்கள் நிலத்தின் பயிர்த்தொழில்கள் முதலீய வற்றிற் கவனஞ்செலுத்த வேண்டியிருந்தமையின் தங்கள் பரம்பரைத் தொழிலாகிய தமிழ் நூற்பயிற்சி செய்து அதன்கட்டு புலமை நடாத்துதல் நின்றுபட்டதென்றும் கூறித் தமது முந்தையோர் புகழில் தாமுங்களித்து அவ்வளவில் அமைவாராகின்றனர்.

முற்காலத்தில் தமிழ்ப்புலவர் அரசரிடத்துள்ள செல்வத்தைத் தமது எய்ப்பினில் வைப்புச் செல்வமாகவும் அவரது வறுமையைத் தமது வறுமையாக வும் கருத்தியாழுகினர். இது புறானானாற்றிற் பெரும்பதுமானார் பாட்டானும் வலியுறுவது காண்க. இக் காலத்திலோ செல்வம் ஒருவழித் தொக்கிராது யாண்டும் பரவி நிலவதவின் அதனைப் போற்றுதற்கட்ட சிலரும் தமிழ்ப்புலமைத் தொழிலான் வரத்தங்க ஊதியத்தினும் பிறதொழில்களான் ஊதியம் அதிகமென் ருணர்ந்து தமிழ்க் கல்வியைக் கைவிட்டு வேற்றுத் தொழின் முயற்சியிற் சிலருமாகப் பிரிந்துமைத்தலீன், தமிழ்க்கல்வி குறை வருத் தலைப்பட்டது. முற்காலத்தில் தமிழ்ப் புலமைக்குச் சிறந்ததோர் கருவியாயிருந்த வறுமை இக்காலத்தில் தமிழ்ப்புலமைக்குப் பெருங் கேடாய்ப் பொருந்தியதந்தோ! இன்னுஞ் சின்னுளில், உள்ள தமிழ்ப்புலவர்களது வறுமையும். இன்னே கனையப்படாதொழியின், அஃது அருந்தமிழ்ப் புலமை. யெனும் ஆரமிழ்தில் வீழ்ந்து அதனை நஞ்சமாக்கி விடுக்காண; புலமையே யின்மையாய்விடும். ஆதலைன் அறிவுடையார்காள்! தமிழ்ப்புலமை மாட்சியுறச் செய்மின்! தமிழராய்ப் பிறந்த ஸ்விர ஒவ்வொருவருஞ் சிறிதேனும், பாஷாபிமான முடையராய்த் தமிழ்ப்புலமை யோழிந்து படாது அதனைப் போற்றுவீராக.

“நாருத்தகடேபோ னன்மலர் மேற்பெற்பாற் பாவாய்  
நீரூய் நிலத்து வினியரோ—வேறுய  
புன்மக்கள் பக்கம் புகுவர்ய்சீ டெங்னபோ அலு  
நன்மக்கள் பக்கச் சுறந்து.” (கா)

என்ற புலம்பை தமிழ்ப்புலவர் வாய்மொழியைச் சிறிது செல்கிலேற்றிர் அறிவான் மிக்கீர!

### XI. தமிழ்ப் புலவர் பொருமை

நல்லாசிரியரை யடுத்துத் தமிழ்க்கலை பயின்று பார்த் கொள்கையாளராய் திகழும் அறிவுடையோரே தமிழ்ப் புலவராவார்: ‘அன்னூர் தமக்குட் பொருமை நிகழ்தல் அதிசயமானதொன்றன்றே ?

“தமிழனுக் கற்றூரை ஸோக்கிக் கருத்தழிக் கற்றதெலா

மெற்றே பிவர்க்குஞா மென்று”

(கக)

என்ற நீதிநெறி விளக்கமுடையார் கூற்றுத் கல்வி விஷயமாகப் பொருமைப் படுதல் ஓராற்று லேற்புடைத்தாகுமென வலியுறுத்துரைக்கு மாயினும் அதன் மெய்ப்பொருளுணர்ந் தொழுகுவோர் மிகச்சிலரே: அது கருதிய தெல்லாம் அங்கனங் கருத்தழிந்து அவர் போலுங் கல்விமான்களாகத் தக்க வாறு மேன்மேனும் நூற்படிப்பின் கண் ஆர்வமுடையரா யெழுதலவேண்டு மென்பதாம். அவ்வாறன்றிக் கற்றறிந்த புலவர்காயினாது ஆக்கங்கண்டு நெஞ்சம் புழுங்கியழுக்கறத்தவன் கருத்தன்று.

மற்றுப் | பிறது ஆக்கங்கண்டு பொருமைப்படுவது இறப்புப் பெரிய தோர் தீக்குணமாக நூல்கள் முழங்குமாற்றை நன்கூப்படித்தறிந்தவரெனச் சொல்லிக் கொள்ளும் தமிழ்ப் புலவர்களே தமக்குள் அழுக்காறுடையரா யொழுகுதல் எவ்வாறு நேரிதாகும்? அவர்தங் கல்விப்பயன் யாதாயிற்று. கல்விக்குப் பயன் எல்லாமுக்கமண்றே? தூத்தாலுங் காயாமரமுளவாதல் போலவும், முத்தாலும் நன்கறியார் தாமும் நனியளராதல் போலவும், பாத்தி விரைத்தாலும் நாளுத வித்துளவாதல் போலவும், உரைத்தாலும் உணர்வு தோன்றுத பேதைகளுளராதல்போலவும்; எவ்வாவு படித்தாலும் ஒழுக்கங் திருந்தாத புலவரும் உளரே போலும்! இச்தகைய தமிழ்ப் புலவரைத் தமிழ்ப் புலவரென்னலாமோ? இவர்களைப் போலிப் புலவர்களென் ஏற் படுமிழுக்கென்னை?

இது விற்க. இவ்வுலகின்கண் உள்ளவாறே பெருமை; வாய்ந்த நற்றமிழ்ப் புலவராவார் ஆக்கஞ் சிறக்தொளிருமிடத்து, அது கண்டு புன்புலவர் வெறுத்து வேறுபட வொழுகி ணென்னும்? தாமே யழிந்துபடுவரே யன்றிப் பிறிதில்லை.

“அழுக்காவென வொருபாவி திருச்செற்றுத்:

தீயழி யுடுத்து விடும்.”

(உ-ஏ)

என்ற திருவள்ளுவனுர் கூற்று மெய்ம்கை யுடைத்தன்றீ? தமிழனும் உயர்ந்த புலவர்களது நன்கு மதிப்பேற்றுவொருவரானும் ஏற்றுக் கொள் எத் தக்கது; மற்றுத் தமிழனு மிழிந்த புன்புலவர்கள் தமிழ்நின்கு மதித்தா வென் மதியாக்காலென்கி?

“அவ்மதிப்புமர்ன்றி மதிப்பு மிரண்டு

மிகை மக்களான் மதிக்கற்பால்ச்சிந்தியழுணர்க்:

கையறியா பாக்களிலிப்பு மெடுத்தேத்தும்

வையார் வடித்தன லார்?"

(உக)

பொருமை பிடர் பிடித்துந்துதலான் ஒரு புலவர் மற்றொரு புலவர்க்குத் தீங்கேதேனும் மொழிபினானுக்கல் செயலினானுதல் இயற்றுவரேல் அஃது அவனரக் கல்லாருமிழி குலத்தாருமாகச் செப்பு விடுங்கான். ஒரு புலவர் தாழூர வேண்டின் கல்லாற்றின் முயன்று உயர்க; அதற்காகப் பிறரை சிழிவுபுதித்துவம் வென்முவதென்னை? ஒருவருக்கொருவர் துன்பம் நேரா தவாறும் இன்பம் மிகுமாறும் உதவுதலே மேதக்கதாம். ஒரு தமிழ்ப் புலவர் ஏதேனுமொன்றனார் புகழ் நலம் பொளிந்து சிறந்துமிரு அதுகண்டு மகிழ்ச்சி யடைதலே ஏணைய புலவர்கள் யாவர்க்கும் எய்தியதோர் கடப்பாடாகவும், அதனை மறந்து பொருமைப் பேய்க்காளாகி அவரொடு மாறுபட்டு அவரடைந்த நன்மையின் பயணைத் தாழூம் நகரவேண்டி அவருக்கு இடுக்கண் விளையத் தக்கவாறு ஏதேனுமொன்று செய்தல் எவ்வாறு ஏற்படைத் தாகுமோ? குடிக்க வியலாதேற் கொட்டிக் குப்புறக் கவிழ்ப்பல்' என்பது புல்லறிவாளனது வெறிக் கூற்றியென்றோ? 'கீரைக் கடைக் கெதிர்க்கடை' வைப்பார் போன்று தமிழ்ப் புலவர்களாவார்ஒருவரேடொருவர் முரணித் தாக்குதல் சாலாதுகான். ஒருவனுண்பதைத் தடிப்பது தவறுடைத்தன்றோ? வேண்டுமெனின், நன்னெறியாறுணவு கிடைக்குமாற்றை யுப்த்துணர்து ஒழுகாது பிற்துபட வொழுகுதல் பைத்தியமேயன்க.

இனித் தமிழ்ப் புலவர்க்கும் பொருமைக்கும் இன்றியமையாத தோர் தொடர்பு கற்பித்தல் எமது கருத்தன்று. பெரும்பான்மையாகத் தமிழ்ப் புலவர் பலர் மாட்டு இப்பெருமைத் தீக்குணம் கிகழ்தல் கண்டு மனம் புழுங்குவேம் இங்கணம் எழுதினேன். செந்தமிழ்ப் புலவரர்வார் தமக்குட பெருமைப்பட்டவின்றி மனமொத்த நட்பாளராய் வாழ்ந்து நந் தமிழ் மொழிக்கும் தமிழ்நாட்டிற்கும் புகழ் மிகத் தக்கவாறு ஒழுகுவாராக. நமது மதுரைப் புதுத் தமிழ்ச் சங்கங் கருதுவதும் இல்லே யாமென்பது தேற்றம்.

### XII. தமிழ் அகராதி

நம் தமிழில் 'அகராதி' என்ற சொல்லே ஆட்சேபத்துக்கு இடமா விருக்கின்றது. எழுத்துக்களுக்குக் கரச்சாரியை வழக்கு, தமிழ் மொழி களிலே யன்றி வட்டமொழிகளில் இன்று. வட்டநால்ர் கெர்ஸ்வது காரச்சர்சரியையே. ஆதவின், தற்காலத்தில், 'அகராதி'யென்று வழங்குஞ்செல்ல அகராதி', யென்றிருத்தல் வேண்டுமென்பது பலருடைய கொள்கை. ஆற்றேல், பாலையில் வழங்கிவந்த அகராதி'யென்ற சொல்லை 'அகராதி'யென்று மாற்றுதல் ஏற்படைத்தாகுமோ? அகராதி'யென்ற சொல்லே: 'அகராதி' யென மருவிற்றென்றாற் பழீமுக்கென்னை?

அகராதியென்ற சொற்பொருளாராய்ச்சி யில்வாருக, பிற பாலைகளிலுள்ள அகராதிகட்டுள்ள கொவலமும்மகிளமையும் நந்தமிழ்மொழியின் கனுள்ள அகராதிகட்கு ஏற்படாமற் போயினவென்று பல்லோர் கூறக் கேட்டிருக்கின்றோம். இஃதுண்மையேயென யாம் அஜுமோதிப்பதின்கண் யாதொரு தடையுமில்லை. ஏனெனில், பிற பாலைகளிலுள்ள அகராதிகள் பரமர் பண்டிதராயிக் கிருதிந்த்தாராலும் அங்கீரிக்கப்பட்டு மேற்கொள்ளப்படுமாறுபோல நம்முடைய தமிழ்மொழியின்கனுள்ள அகராதிகள் பரமர்கள்ளால்மட்டும் மேற்கொள்ளப்பட்டுப் பண்டிதர்களால் மேற்கொள்ளப்படாமலிருக்கின்றன.

இக்குறைபாட்டிற்குக் காரணம் யாதென் ஆராயப் புகுந்தவிடத்து, நம் தமிழகராதிகளிற் காணப்படுகிறசொற்கள். தமிழ் கிகண்டிச் சொற்கள் மாத்திரமேயன்றி, ஆன்றேராட்சிக்கும் சொற்பொரு ஞனார்ச்சிக்கும் ஒத்து வாராத பலவகைப்பட்ட பாவாந்தர மொழிகளும் பிறவுமாம். ஒருபாலை நாள்தோறும் வளர்ச்சியடைந்துகொண்டே வருவதாயின், அதன்கண் காகிக் கிருத்திக்கேற்றபடி சில புதுச்சொற்கள், புகுந்த பறிதுதல் இயல்லே. ஆதவின் முன்னரே ஏற்பட்டுள்ள சொற்களைத்தவிர்த்து வேறு புதுச்சொற்கள் ஆக்கவகையானதல் மேற்கோள் வகையானதல் கொள்ளப்படாவென்பது அறிவுடைமையின்பாற்படுமோ? எந்தமிழ் மொழி பேசுநடுப்பலருக்குச் சான்றேர் செய்யுட்சொல் இவையெனவும் சாமானிய வழக்குச் சொல் இவையெனவும் பகுத்தறிந்துகொட்டல். அரிதாயிருக்கின்றது. இக்குறைவை நீக்கவேண்டுவது அகராதிகளின் கடமைகளி வொன்றன்றே இச்சொல் செய்யுட்சொல் என்றும், இச்சொல் இழிகளை வழக்குச் சொல் என்றும் ஆக்கிலமுதலிய பிறபாலைகளிலுள்ள அகராதிகள் வரையறுத்துக் காட்டு மாறப்போல நம் தமிழகராதிகளும் வரையறுத்துக் காட்டுதல் வேண்டும். இனிக் குழுஉக் குறிபோல வழக்குஞ்சிலகங்கேதவழக்குச் சொற்களும் அகராதிகளில் தனித்தனியிடம் பெறுதல் வேண்டும். மரக்கலத் தொழில் செய்யும் மீகாமர் வழக்குச் சொற்களும், கொற்றோழிற் சொற்களும்; கம்முத் தொழிற் சொற்களும், தச்சத்தொழிற் சொற்களும் செய்தற்றோழிற் செற்களும்-பிறவும் அகராதிகளிற் காணப்படாவிட்டால் அவ்வகராதிகள்கூட சிறப்பும், விசேடப்பயனுமில்லை. யென்று தனித்திரைக்கலாம். இன்னுக் காலாவரே நோக்குமிடத்து, நிகண்டுடையாரும் பிழைபோன விட்டங்களுண்டு. உதாரணமாகச் சூடாமணி நிகண்டில் “சாகன் சாகனி”வெள்ளுடுதேக்கெலுந் தருவதேனீ” பெய்ன்று கற்பப்படுதலுத் “சாகம்” என்ற சொல் வுக்குத் தேனீயென்ற பெருளில்லை. “சாகம்” என்ற சொல்லுக்கே அப்பெருள்ளுண்டு. ஆகவே “சாகம்” என்றுதிற்னள்ளிகாரத்துத்தச் சார ஆக்கிரமத்தின்டு அநிகுறியாகிய காலென வரிவடிவிற் கண்டுமருண்டு. மருட்கிழேகுப் பிழைக்கு, உற்ற காரணமாமாறு தெற்றும். இவ்வாறு ஆர்ப்பச்சிக்குண்டுவால்

நிகழ்ந்தவழு பிற்றை நாளிலக்கியங்களிலும் இடம் பெற்றுவிட்டது. இலக்கண விலக்கியத்தெழுவரம்பிசைத்த சிவஞான முனிவரது மானுக்கருட் சிறந்தவரும், தணிகைப் புராண நாலாசிரியருமாகிய கச்சியப்ப முனிவர் தமது வண்டு விடுதூது என்னும் நாலின்கண் “ஏக்குலங்கடரங்கி யுகபாத சாகமே” என்று வண்ணட விளிக்கின்றனர். ஆகவே நிகண்டேறி இலக்கியங்களிலும் பயின்றுவருஞ் சொற்கள் தவறுடையன வென்பது பின்னர் விகழும் ஆராய்ச்சிகளிற் காணப்பட்டும் அவற்றைத் திருத்தப் புதுதல் ஒருஊருஞ் சாலாது.

இனி இது விற்க. ஆசிரியர் தோல்காப்பியனார் “மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்று” என்றாலோரும் இக்காலத்து ஆராய்ச்சிகளுக்கேற்றபடி நாந்தமிழுகராதிகளில் ஓராற்றுற் சொற்பொருட் காரணங்களுங்காட்டப்படுதல் வேண்டும். சில சொற்களின் அரும் பொருள்களுக்கு நல் விசைப் புலவர்களது பார்முறைகளினின்றும் பிரயோகங் காட்டிச் செல்ல வேண்டும் நம் அகராதிகள். ஆங்கிலம் முதலிய பிறபாலைகள் நாந்தமிழ் மொழிக்கு எத்தனையோ நூற்றுண்டுகள் பிறப்பட்டுத் தோன்றிவரும் அவையினைத்தும் புதுமை வழிகளிற் புகுந்து சிறந்து குறைபாடுகளாகின்து விளங்குதல் நாம் கண்கூடாகக் காணப்பொன்றனரே? ஆகவே யாம் மேற்கூறிய விஷயங்களை நமது மதுரைப் புதுத் தமிழ்ச்சங்கத்தின் அதிகாரிகளும் அவயவிகளும் செவிக்கொண்டு ஏற்றவாறு முயன்று தக்க தமிழுகராதிகள் வெளிப்படுத்தித் தமிழுலகத்தைக் கடமைப்படித்துவார்களென்று நம்புகின்றோம்.

### XIII. தமிழ் நாலாதரிப்போர்

முற்காலங்களில் செங்தமிழ் நால்கள் சேர சோழபாண்டியர்களென்றும் முந்நாட்டு வேந்தர்களாலும் ஆதரிக்கப் பெற்றன. அதன்மேற் சிற்றாசர்களுங்கு குறுநில மன்னர்களும் ஆங்காங்குத் தோன்றித் தமிழ் நால்களைப் போற்றுவாராயினர். பின்னர்த் திருவாவடித்தை, தருமபுரம் முதலிய மடங்களின் அதிபர்களான் அவையாதரவுடைந்து வந்தன. இக்காலத்தில் தென்னுடுகளிலுள்ள ஜீன்தாரர்களுட் சில்லேரும் மேற்கூறிய மடாதிபதி களும் தமிழம் யாதரிப்பாராயினர். இடையீற் சென்னைச் சர்வகலாசாலை மூயச் சார்ந்த திராவிடபாட சுபையார் தாழுங் தமிழ் நால்களை யாதரிப்போ யெனப் புகுந்து சென்ற சில்லாண்டுகளாக ஓராற்றுவிட தமிழ் நால்களுட் சிலவற்றைப் பற்பல பரீக்கைகட்கும் பாடமாயேற்படுத்தி வாரானின்றனர்.

இனி அற்றை நாட்களில் வெளிப்பட்ட தமிழ் நால்கள் சங்கங்களிலும் அவைக்களங்களிலும் மடத்து வித்துவான்கள் முன்னிலையினும் புலவர்கள் முன்னிலையினும் ஆராய்ப்பெற்று மதிப்பெய்தி வந்தன. இற்றை நாட்களில் வெளிப்படும் நால்கள் அத்தகைய ஆராய்ச்சிக்கிடனின்றித் தாமே

அச்சுவாகன மேறி யலவுகின்றன. நூலாராய்ச்சிக்கென ஏற்பட்ட சபை களுஞ் தந்தொழிலை நேரிய வழிகளிற் செய்கின்றன வல்லவாய்க் கழிகின்றன. சென்னைத் திராவிட பாஷா சங்கமெனப் பெயர் புஜீங்தெமுந்து சின்னுள் ஆரவாரஞ் செய்து நின்ற சபையுஞ் துயின்மேற் கொண்டது. அச்சியங்தி ரங்களினுத்தியால் அளவிறந்த நூல்கள் வெளிப்படும் இக்காலத்தில் அவ் வந் நூல்களின் ஏற்றத்தாழ்வுகளை யுள்ளவாறே குறித்தற்குத் தக்க கருவிகள் இன்னும் நன்கு ஏற்பட்டில். இத்தகைய கருவிகளை யினிதமைத் தற்குரி மையும் ஏற்றமும் வாய்ந்து நிற்பது மதுரைப் புதுத்தமிழ்ச் சங்கமேபாம்.

இதுநிற்க, சர்வகலாசாலைத் திராவிட பாடசபையாரால் ஆதரிக்கப் பெற்று வெளிவந்த நூல்கள் எத்துணை? அவர்கள், நூல்கள் அச்சிடப் பட்ட மின்னர்த் தமக்கு விருப்ப மிருந்தால், அவற்றுள்ளும் சிலவற்றிற் கிறிது பாகமே பாடமென ஏற்படுத்துகின்றனர். அவைகளும் பெயர்த்து இரண்டாமுறையக்கிடப்படுதல் வேண்டும்; அவற்றின் விலையும் மிகக் குறை வாயிருத்தல் வேண்டும். அல்லாக்கால் அவை கவனிக்கப்படா. இத்தகைய ஆதரவுடையார் நந்தமிழ் நூல்களைப் பாடம் வைத்தாலென்? வையாக்காலென்? கும்பகோணக் கலாசாலைத் தமிழ்ப் பண்டிதரும் மகாவித் வானுமாகிய பிரமதி சாமினாதையரவர்கள் தாம் சிந்தாமணியாதிய நூல் களைப் பதிப்பித்துழிச் சென்னைச் சர்வ கலாசாலைத் திராவிட பாட சபையாரை நம்பியோ பதிப்பித்தனர்? தமிழுமிமாணிகளன்றே அவர்பதிப்பிக்கும் நூல்களை விலைக்குப் பெற்றுப் படிப்பாராயினார்? அவரஸ்ரே ‘தமிழ் நூல் களையாதரிப்போர்’ என்னும் பெயர் வகித்தற்குரியார்? ஆங்கில மொழியில் நாடகப் புலமை சாங்கு விளங்கிய \* ஜெகப்பிரியர் என்பார்தாமியற்றிய நாடகமென்றனார் காதல் கொண்டுமிலு மொருவனைக் கண்ட பிற்னாலு வன் அவனை நோக்கி, “ஒ காதலித் துழலத்தக்க வளவு வருத்திய அங்கல்லர் ஸின் இனிய பெயர் யாது சொல்லி” என்று கேட்டனே; அதுகேட்ட காதலன் “இராஜலதை”. யென்றால் உடனே பெயர் கேட்டவன் துவில் தெனாக்கு இன்பந்தாவில்லை” யென்றும், மற்றையோன் “அவட்குப் பெய ஸிமீபோது நும்மை யின்புறுத்தல் வேண்டுமென்ற கருத்தில்லை கண்டர்” என்று கூறினனெனக் கூறி நின்றனர். இது நம்முடைய விஷயத்திற்குப் பும் பொருத்தமுளதே. இரண்டொரு வரைத் தவிர்த்துத் தமிழ்நூல் வகுக்கு மேமேனியோ ரெல்லாம் மேற்கூறிய பேரறிவாள் ருதவியைக்கருதி யெழுத கின்றால்லர்.

“மன்னவனு நீபோ வளநாடு முன்னதோ

வுன்னை யநிந்தோ தமிழை யோதினே—வென்னை

விரைச்தேற்றுக் கொள்ளாத ஹெந்துண்டேர் வுண்டோ

குங்கேற்றுக் கொள்ளாத கொம்பு”:

(உடு)

என்று மன முனைந்துரைத்தார் கவிச்சக்கரவர்த்தியும். அவரே எவ்வாற் குது முயர்வு வாய்ந்த அரசனுதலியை பிகழ்ந்து சாமானிய ஜனங்களுடைய மதிப்பைபே பெரிதெனக் கொண்டு நின்றார். அவர் போலவே தமிழ் நாளாசிரியர்வார் யாவரும் தம்மை பாதிப்போர் சாமானிய ஜனங்களாகிய தமிழ் மக்களே யன்றி யேனோயோரல்ல ரென்பது துணிந்து அதற்குத்தக வொழுகு வாராக.

#### XIV. சுதேச பாஷாத் நிக்கம்

சேன்ற சின்னாட்களாகச் சுதேச பாஷாகளாகிய தமிழ் தெலுங்கு மலையாளங் கன்னட மாதியவற்றை ஏஞ்சென்னைச் சர்வகலாசாலைப் பரீட்சை களினின்றும்சிக்கிவிடல் வேண்டுமென்றோர் பேச்சு வெள்ளிடையினுலவா நின்றது. அஃதெங்கனம் சிகழ்வதாயிற்று?

நமது கனம் பொருந்திய இராஜப் பிரதிநிதியவர்களது ஆணையின் வன்னைம் சர்வகலாசாலை விசாரணை சபையோர் எஞ்சென்னையிராஜதானி பிற் கற்பிக்கப்படும் கல்வியினேற்றத் தாழ்வுகளைப்பற்றி யாராப்வான்புக்கனர். புக்குழி அவரவர் தத்தம் அபிப்பிராயக்களை எடுத்துரைத்தனர். அவ்வாறு அபிப்பிராய முரைத்தாருள் நம்முடைய சென்னை வித்தியா விசாரணைத் தலைவரு மொருவர்.

இவர் “சுதேச பாஷாகள் கெளரவஞ்சான்றன வல்லவாதலானும், இவையிற்றைக் கீர்வாண கிரேக்க லத்தின் பாஷாகளோ டெரூங் கென்னுதல், வகைபிழைத்தல், போலாதலானும் இவற்றின்கண் தூயநூற்றெருகுதி களும் லௌகிகவிடய ஞானத்திற்கேற்ற நூற்றெருகுதிகளு மின்மையானும் இவை காலத்திற்கேற்ப அன்மதுகெள்ள மாட்டாமை யானும், பிராண தாரணப் பிரயத்தனத்தில் அழிந்து பட்டற்பால வாதலானும், சிறவாற்றுதும் இவற்றைச் சர்வகலாசாலைப் பரீட்சைகட்டுக் கற்றத் தூயினவர் ப்ரமத்த வின்றி அரவே ஒழித்துவிடல் வேண்டும்” என அந்தோ! வாய்க்காது தம கட்டிடை உரைத்தார். என்னே இவர்தங்கருத்து! எல்லாப் பாஷாகட்டும் பெருந்து துணைவராய் நின்று உதவேவண்டிய தலைவரே பேதற்றுப் பிற்துபட வரைத்தா லென் செய்வது?

சுதேச பாஷாகளே இக்காலத்து சண்டைமக்கள் வழக்கிப் பேசும் பாஷாகளாய் விளங்குதலின் இவைகாலத்திற் கேற்ற கோலம் புனைந்து கொள்ள மாட்டாதன விவரங்கள் வெற்றுரையா மாதலானும், இவைகளே புதிய கருத்துக்களுள் ஏற்பன்கொண்டு நீர் பிரித்தோதுக்கித் தீம்பாதுண் அன்னப்புட்கள் போதுதானும், திருக்குறளாகிய தூயநூல்கள் பல குழினரே யுண்மையானும், மேற்புல விஞ்ஞானிகளதுகொள்கை கட்கி வைய லென்கை விடய ஞான நூல்கள் பலசுதேசபாஷாகளில் நாளசவட்டத்

தில் வெளிப்படுகின் ரமையானும், ஏட்டு வழக்கோடு பேச்சுவழக்கு முடையன்வா யொளிர்வன வற்றைப் பேச்சுவழக்கற் மேட்வேழக்காய் மட்டில் நிற்பனவற்றே டெருங்கு வைத்தெண் ஜூதல் வசையினைத்தலாமென்பது ‘யானுமறியேன், அவனும்பொய்ப்சால்லா’ என்ற கம்பர் கற்றிற்கிளக்கிய மாய் எம்முறையைபே வளியுறுப்பதாய் அறைபோதலானும், மக்களைச் சீர் திருத்துவதற்குற்ற பெருங் கருக்களாயிருப்பன அவரிடம் பயினும் சுதேச பாணவகாலமேயன்றி மற்று வழக்காறற்றெழுபிந்த ஏணையன வல்லவா மாதலானும், கெளரவஞ்சான்றனவற்றை அத்தகைய வல்லவென்றுரைத்தல் பெற்ற தாயை மலடியென்றுரைத்தலோ டொக்குமாதலானும், இதுகாறும் பிராணதாரணப் பிரயத்தனத்தில் வடமொழியாதியபோலழுப்புது படாது தக்கன தங்கள் முறைப்படி இவையைனைத்தும் மிக்க பயன்பாடுடையனவாப் பிற்றலாதும் பிறவாற்றுனும் வித்தியா விசாரணைத் தலைவருரைத்தது போனியென்றெலுக்கற் பாலதாமாறு தெற்றிறன விளங்கும்.

சுதேசபாணவகளின் வண்ணமயும் ஊற்றமும் பழையனகழிந்து புதியன் புகுந்து இயங்குமேம்பாடும், நாகரிகவிருத்திக்கேற்ற இயல்வனமும் செப்பமுட்டமையுங் கண்டு பல விடங்களிலும் அவை முன்னுக்கு வருதலைப் பெற்றும் விரும்பிவாய்ப்பறை யறைந்து முழங்கிய இராஜப் பிரதிநிதியவர்கள் தமது சென்னை வித்தியா விசாரணைத் தலைவரொருவருடைய உரை கேட்டுச் சுதேச பாணவகளின் சிக்கத்திற் கீடங்கொடாரென்பது தின்னனம்.

#### XV. சர்வகலாசாலை விசாரணை

நாம்: முன்னர் இந்த விசாரணை சபையாரைப்பற்றி யெழுதி யிருந்தோம். இவர்களுந் தாங்கள் இந்தியாவின் கணுள்ள சர்வ கலாசாலைகள் ஐாவற்றையும்பற்றி விசாரித்துச் சீர்திருத்த வேண்டிய அம்சங்களாவன இவை, யெனக் கண்டு, அவற்றைக்குறித்துத் தங்களுள்ளே கூட்டங்கூடிக்கடாவிடைகளான். ஆராய்ந்து, தங்களுடைய அபிப்பிராயங்கள் பொதிந்த சிறுபுத்தகமொன்று பதிப்பித்து வெளியிட்டிருக்கின்றனர்.

இப்புத்தகத்திற் கூறப்பட்டள்ள பல விஷயங்களைப் பற்றி நம்மவருடக்கற்றறிந்த பலர் பயப்படுவராயினர். வடநாட்டிலேயுள்ள ஜோரோப்பியர் இதனை முற்றிலும் அங்கீகரித்தனர். தன்னுட்டிலேயுள்ள ஜோரோப்பியரிற் கிளர் இதனைச் சிற்கில் பகுதிகளில் அங்கீகரிக்க வில்லை. இந்தியப் பத்திராசியர்களெல்லாம், அப்புத்தகத்தினுட் கருத்து இராஜதந்திர பொருமையென்பதும்; இந்தியரது உயர்தாக்கல்வி விருத்தியை ஒரே படியில் தொலைத்துவிடல் வேண்டுமென்பதுமே யென்று வாதாடைன்றன.

இவ்விரு திறக்கார் கற்றும் தமிழுள் வேறுபடுகின்றமைக் குற்றாரணங்கள் யாவை? மேற்கூறிய விசாரணை சபையாரது கருத்து இந்தியா

வின்களுள்ள சர்வகலாசாலைகளைலாம், கல்வி முறை, படிப்பிக்கும் ஒழுங்கு, மாணுக்கர் கல்வியளவு முதலிய பல விஷயங்களிலும் ஒரு நிலைப் பாடு அடைதல் வேண்டுமென்பதே. இதனைச்சாதித்து முடிக்குமுகத்தான், மாணுக்கரது ஒழுங்க விசாரணைக்குரிய முறைகளுமுடன் கூறியிருக்கின்றனர்.

முதற்கண், சர்வகலாசங்க நாவலர்களும், சர்வ கலா சங்கப் புத்தகசாலைகளும் தொழிற்சாலைகளும் மாணவர் விதிகளும் ஏற்படுத்தப் படுதல்வேண்டும். இவ்விஷயம்யாவருக்கும் ஒப்பமுடிந்ததென்றுள்ளுகின்றேம். இதனுணே நம் நாட்டிற்குப் பலவகையான அனுகூலங்களும் விளையலாம்.

இரண்டாவதும் மூன்றாவதும் சர்வகலா சங்கத்தின் அவயவிகளையும், சர்வகலர்சங்க நிர்வாக சபையாறையும் பற்றியன. இவர்களைப்பற்றிய விதிகளைப் பற்றி விரித்தெழுதல் ஓராற்றில் அமைவுடைத் தெனிலும், நாம் அதிகமாய்க் கவனிக்கவேண்டிய விஷயங்கள் இன்னும் பல விருத்தவின் இவற்றை விடுத்துமேற் செல்வாம்.

நான்காவது, சர்வகலாசாலைகளைச் சார்ந்தொழுகுங் கலாசாலைகளைல்லாம் நடக்கவேண்டிய முறையாம். இம்முறை கூறுமிடத்துக் கலாசாலைகளிற் போதனை சிறக்கும்படி உதவிப் போதகாசிரியர் பலரை யமைதல் வேண்டுமென்பதும், மாணுக்கர்கள் சம்பள வொருமைப்பாடுக் கூறப்பட்டுள். இதை மட்டிற் கூறப்பட்டிருந்தால் எல்லாருமே யொத்துக்கொள்ளாமற் போயினும், பலராதல் ஒத்துக்கொண்டிருக்கக்கூடும். இவை யன்றிக் கலாசாலை யென்னும் பெயர்க் குரியன வெல்லாம், இருந்தாற் பி. ஏ. முழுவது மூள்ள முதற்றக் கலாசாலையா யிருக்கவேண்டும்; இரண்டாந்தரக் கலாசாலைகளைல்லாம் ஒழிந்துபட வேண்டுமென்பதுங் கூறப்பட்டுளது. இது நம்மவர் பலர்க்குத் திருப்திகாமில்லை. பிரவேச பரீஷை மட்டிற்கற்பிக்கும் பள்ளிக்கூடங்களாக வாதல், பி. ஏ., பரீஷைவரையிற் கற்பிக்குங் கலாசாலைகளாக வாதலிருக்க வேண்டும். நடுத்தரமான பிரதமகலா பரீஷைமட்டிற் போதிக்குங் கலாசாலைகள் வேண்டுவனவல்ல வென்றல் பலர்க்கும் வெறுப்பு விளைக்கத் தக்க விஷயமன்றோ? சிறிது சிறிதாய்க் கஷ்டப்பட்டு முதல் சேர்த்து இரண்டாந்தரக் கலாசாலை யாகுமளவு முயன்ற பரோபகாரிகளைல்லாம் என் செயற்பாளரீ பணமிருந்தாற்றுன் நன்று; அல்லாக்கால் என் செய்வது? பின்னிடைந்து பள்ளிக்கூட நிலைக்குக் கொணர்வதோ, இப்பு அருமையாய் வார்த்தவொரு பெருங்கிளியை, வார்த்தவன் தர்னே வாளால் துணிப்பதாமன்றோ?

ஐந்தாவது, கல்விமுறை பரீஷைமுறைகளைப் பற்றியதாம். மாணுகர் கல்வியளவு பிரவேச பரீஷை, நடுநிலைப் பரீஷை, பி. ஏ., பட்டப் பரீஷை அல்லது பி. எஸ்எல்., பட்டப் பரீஷையென்ற மூன்றாண்டும் பரிசோதிக்கப்படும். பிரவேச பரீஷைப்பாடங்களுட் பொருள்வலி நாலும், பொருட்

ஷரிவு நூலும் சீக்கப்பட்ட நடுநிலைப் பரிசைப் பாடங்களுட் சரித்திரமும் உடனாலும் சீக்கப்பட்டன; இவற்றிற்குப் பிரதியாகத் தருக்க நூலும், பிரவேச பரிசைக்கு வேண்டா வென்றெதிர்க்கிய பொருள் வலிநூலும் பொருட் ஷரிவந்தும் பாடங்களாக ஏற்படுத்தப்பட்டன. இனிப் புதிதாக வேற்பட விருக்கும் பி. ஏ, பட்டப் பரிசைப் பாடங்களாவன; ஆங்கில பாஷாயும், இலத்தீன், கிரேக்கு ஸமஸ்கிருதம் என்பவற்றுள்ளனரும் தத்துவ நூலும், கணித நூலும் அல்லது சரித்திரமும் செல்வ நூலுமாம் இப்பரிசைப் பாடங்களில் தமிழ் தெலுங்காதிய சுதேச பாஷாக்களோருங்கே தள்ளுன்று புரக் கணிக்கப்பட்டன; தத்துவ நூலும் கணித நூலும் அல்லது தத்துவ நூலஞ் சரித்திர செல்வ நூல்களும் வலியுறுத்தப்பட்டன. பி. எஸ்வலி. பட்டப் பரிசைப் பாடங்கள் ஆங்கில பாஷாயுமில்லை; இரண்டாம் பாஷாயு மில்லை; மற்றுக் கணித நூலும் பொருள் வலிநூலும் பொருட்டிரிவு நூலுமாம்; அல்லது பொருள் வலிநூலும் பொருட்டிரிவு நூலும் உயிர் நூலுமாம்.

இனிமேற் கூறிய விசாரணை சபையராற் சுதேச பாஷை சீக்கமும் சம்ஸ்கிருத பாஷாயுன் இன்றியமையாமையும் வலிவறுத்தப் படுகின்றன. பள்ளிக்கூடப் பரிசைக்கட்டுக் குச் சுதேச பாஷைகளுண்டெனவும், சர்வகலா சாலைப் பரிசைக்கட்டு அவைகளில்லை யெனவுங் கூறுவதனால் விளையுந்தீங்கு கள் பலவா மென்பதிற்றடை யில்லை. இக்காலத்திலுள்ள மாணுக்கர்கள் சர்வ கலாசாலைப் பரிசைப் பாடங்களில் விசேஷ கவனமுடையாரே யன்றி, மற்றுப் பள்ளிக்கூடப் பரிசைக்களிற் கவனமுடையார்ல்லர். ஆதலிற் சம்ஸ்கிருதப் படிப்பே சுதேச பாஷைப் படிப்பினும் மிகுமேயன்றி வேறில்லை, அவ்வாறு மிக வேண்டி மென்பதே சர்வ கலாசாலை விசாரணை சபையாரது கருத்தாமென்று அவர்கள் தாமே வெளிப்படக் கூறியிருக்கின்றனர்.

அவர்கள் அங்குனங்கு கூறுதற்குற்ற காரணங்களைப்பற்றி யாம் ஆராய் வேண்டுவது அவசியமே. அவையாவன: முதற்கண்ணதேனும் ஒரு சுதேச பாஷையை மேற்கொள்வதனால் நாற்செல்வ வாய்ப்புடையதும், ஏதேனுமொரு மனிதவர்க்கத்தாரின் கருத்துக்களும் செயல்களுமடங்கிய குறிப்புக் கள் நிரம்பியதுமாகியதோர், உயர்தனிச் செம்மொழியினுணர்ச்சியானேற் படக்குடிய அதுகலங்களைனத்தையும் மாணுக்கரிற் பலர் இழுந்தவராவா ரென்றும்; சுதேச பாஷைகளின் இன்றியமையாமையைப்பற்றி விசேஷ ஆர். வத்தோடு வாதாடுவேர்கும், சம்ஸ்கிருதத்திற்குச் சமானமாக, நாற்செல்வ வாய்ப்புடையதோர் இந்திய சுதேச பாஷை யெதுவுமில்லையென்ற கூற்றிற் கிணங்குவரென்றும்; இரண்டாவது ஓர் உயர்தனிச் செம்மொழியைக் கற்றலானேற்படும் உள்ளப் பயிற்சியினர்வு, ஒரு சுதேச பாஷையைக் கற்றலானேற்படுவதனினும் மிகவும் அதிகமாமென்றும்; முன்றுவது, உயர்தனிச் செம்மொழிகளின் கல்வி, அவற்றேஷ்ய புடைய சுதேச பாஷைகளின் வளர்ச்சிக்கு, இன்றியமையாச் சிறப்பின் தாமென்றும்; சென்னையிலுள்ள

சுதேச பாவைகளைக்காட்டினும்; வங்காளத்திலும் பம்பாயினுமூன்ள சுதேச பாவைகள் வெகு விரைவாக முதிர்ச்சிபடைந்து நூற்செல்வ வாய்ப்புடையனவாய்ப் பொலிதல் இவ்வண்மையை வலியுறுத்து மென்றுங் கூறப்படுவனவாம். இக்காரணங்களின் உண்மையை யாராயுமிடத்துத் தமிழூன்றனையே யுதாரணமெடுத்து வாதிப்போம்.

முதற்கண் தமிழழுயின்னூட்டுச் சுதேச மொழிகளுட்படுத்ததே பெரும்பீழை. வடாராட்டுச் சுதேச பாவைகட்டகுச் சம்ஸ்கிருதம் உயர் தனிச் செம்மொழியாதல் போலத் தென்னூட்டுச் சுதேச பாவைகட்டகுத் தமிழை. உயர்தனிச் செம்மொழியாகுமாறுணர்ந்து, இதனையும் உயர்வகுப்பிற் படுத்த. வன்றி, இழிவகுப்பின் பாற்படுத்தமை நேரிடன்று.

“பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கின்மோ  
ரெல்லையறு பரம்பொருண்முன் னிருந்தபடி யிருப்பதுபோற். . . .  
கன்னடமுங் களிதெலுங்குங் கவின்மலையா ஓமுந்துஞ்சு  
முன்னுதரத் துதித்தெழுங்கே பொன்றுபல வாயிடினு  
மாரியம்போ அலகவழக் கழிந்தொழிந்து சிதையாவன் . . . .

‘சிரிளையைத் திறம்வியக்கு செயன் மற்று வாழ்த்துதுமே’ (உட.)

என்றார் காலஞ்சென்ற திருவன்தைச் சுந்தரம் பிளையவர்களும். இக்கருத்துக் காலஞ்சென்ற, தி. மி. சேஷ்கிரி சாஸ்திரியாவர்கட்டகுமுடன் பாடாதல் அவரது ஆந்தரசப்பதத்துவநாலினால் தெற்றென விளங்கும். மேலும் சம்ஸ்கிருதத்தை மட்டிற்படித்துப் பண்டைகாலத்து ஆரியாது ஆசாரங்களுங் கருத்துக்களும் உணர்தல் மட்டும் போதுமா? தமிழின் கண்ணும் வடமொழியினும் அதிகமில்லையாயினும், அதற்கிணையாகவாதல் நூற்செல்வ வாய்ப்புண் டென்பது தேற்றம். வடமொழி தென்மொழியென இவ்விரண்டும் ஒரு நிகரனவாகவே பாவிக்கப்பட்டு வந்திருப்ப, இப்போது மட்டில் ஒன்றையுயர்த்தும் மற்றென்றைத் தாழ்த்து முரைத்தல் சாலாதென்க. இனிச் சிறப்புடைய தனிச் செந்தமிழ் நூல்களை மரணங்கராயினார் இப்போழுதேற் படும் கிதியிற்படியாது போவான்றே! இங்கங்டம் எவ்வாறு ஈடு செய்யப்படுமோ? அறிசிலேம். நிற்க.

சம்ஸ்கிருதத்திற்கு இணையாக வேறெந்த இந்தியபாவையும் எடுத்துக்கூறாததற்கும் நென்றல் துணிந்து கூறுதலாம். எமது தமிழ்மொழியும் அதற்கு எவ்வாற்றிருப்பதும் சமம்னன தேபன்றித் தாழ்த்தன்று. இது வ்பு மொழிக்கடலும் தென்மொழிக் கடலும் சிலைகண்டுணர்ந்த சிவஞான முனிவர்க்கு முடன் பாடுடன்க. “இங்குமெரழியுளிக்கரென்று மிதற்கைப் பூனைதேயோ?” என்று அம்முனிவர் பிரான் முழுங்கிய முழுக்கத்தினைச் சுற்றே சென்றிலேற்பீர், அறிவான்மிக்கீ!

‘எமது பைந்தமிழும் ஓர் உயர்தனிச் செம்மொழியாமாதலின்’ இரண்டாவதாகவும். ‘மூன்றாவதாகவும் குறியிகாரணங்கள்’ எமக்கும் உடன்பா

டேயாம். ஆகவே தமிழின் ஒரு சட்டேச பாஷாபெனக் கருதி விதிகள் வகுத் தல் பிழையெனத் தெருண்டு அதற்குத் தகவொழுகுவாராக.

இவ்விசாரணை சபையார் 'எல்லு செட்டிலக்கை யேகலக்கை'. யென்ற பழமொழியின் படியும் 'சொக்கனுக்குச் சட்டியளவு' என்ற பழமொழியின் படியும், இந்தியாவின் கணுள்ள சர்வகலாசாலைக் ளைந்ததையும் ஒரு படியின வாக்க வெண்ணாக கொண்டிவிதிகள் வகுத்த பாண்மையாவரும் மேற் கொள்ளுங் தரத்தன்று. அவ்வும் மாகாணத் தினியல்புக்குத் தக்கவாறு சிற்சில வேறு பாடுகளூ மிருத்தல் இன் நியமையாத தென்றவுண்மை உள்ளுற்புலமை சான்றூர் யாவர்க்கு மொப்பமுடிந்ததே. ஆகவும் இவ்வுண்மையீணின்றும் மேற்குறித்த சபையார் விலகிச் சென்றமை விபக்கத் தக்கதே.

மேற்குறித்த வேறுபாடுகளூ மிகவும் வேண்டற்பால்து சட்டேச பாஷாகளை வலியுறுத்துவதே யாம். அஃதாவது தமிழ், தெலுங்கா தியா தென்னுட்பே பாஷாகளைச் சென்னைச் சர்வ கலாசாலைப் பரீஞங்களினின் றும் நீக்காது போற்றுதலாம். வடக்கேயுள்ள சட்டேச பாஷாகளெல்லாம் சமஸ்கிருதத்தின் பிராகிருதங்களாய் அதனேடியைபு பட்டிருத்தவின்; அவற்றை யற வொழிக்கு மிடத்து வங்காள முதலிய வடாட்டினர் இடர்ப் பாடு காண்றாயினார். இதுபற்றி யன்றே தென்னுட்பே பாஷாகளி னியல் யுணராத நீதிபதி குருதாச பானர்ஜி யவர்களும் சட்டேசபாஷா நீக்கத்திற்கு தீவிரமான விணங்குவா ராயினர். மற்றுத் தென்னுட்பே பிரதிசிதிகளாயின்குத் தோரும் அவ்வுமயத்து வாய் வாளாமை மேற்கொண்டிருந்து விட்டனர் போன்றும்.

தமிழ்மொழி சமஸ்கிருதத்தி னின்றும் வேறுபட்ட பாஷாபாமென் பது; 'தென்மொழி; வடமொழி' யென்றும் அவற்றின் பெயர் வழக்கினானே வலியுறுமாறு காண்க. எப்பொழுது தமிழ்மொழி சமஸ்கிருதத்தின் னின்றும் வேறுபட்டதா கின்றதோ : அப்பொழுதே தெலுங்கு, கன்னடம், மலையாளமாதிய் தமிழின் வழி மொழிகளும் வேறுபட்டனவா மென்பது தின்னம். காலாந் தரத்தில் இத்தென்னின்திய பாஷாகள் சிற்சில, வட-சொற்களை மேற் கொண்டதால் இவையனைத்தும் வடமொழியின் வழி மொழிகளாகமாட்டா வென்பது யாவரு முனர்ந்த விஷயம். வளர்மொழி கள் நாடோறும் குதியபுதிய சொற்களைப் பிறமொழிகளி னின்றும் மேற் கோட்டியல்லபே. தமிழ்மொழியின் கண்ணே பல திசைச் சொற்களும் வந்து வழங்குதல் காரணமாக அவ்வத்திசை மொழிகளின் பாகதமின்த் தமிழ் மொழிப்பக்க கற்றவாருமூன்றோ?

இனித் தென்னின்திய பாஷா நீக்கத்தால் வினைபுச் சீங்குகளோ அல்லது இக்காலத்திற் கலாசாலைகளில் தென்னுட்பே பாஷாகள் பயில் மார்த்தங்கபே யதிகமாக வடமொழி பயில்வர் தொகை மிக்குறிறவே, இதனால்விய வேண்டுது தென்னுட்பே பாஷாகளி னின்றியமையாமை.

இப்பொழுது தமிழ்மூல நீக்கி அதனிடத்து வடமொழியை வைத்துப் பயிற்று விக்கத் தொடங்கு பிடத்துப் பிராமண ராயினர்க்கு விசேஷமான அது கூலமும், ஏனையோர்க்கு விசேஷ பிரதி கூலமும் விளையுமென்க. இங்காட்டுப் பிராமணர்தமது வீட்டிற் பேசுவது தமிழே யாயினும், அதன்கண்ணே வட சொற்கள் அதிகமாகக் கலங்தே பேசுவாராயினார்; சமஸ்கிருதோச்சாரணம் நாடோறும் அவரது நாவிற் பயிலுதலின் அஃது அவர்க்குப் புதுமையன்று. ஆகவே அவர்கள் வெசு கலபமாக சமஸ்கிருத பாஷாப்பியாசஞ் செப்து விடுவார். மற்றத் தமிழர்களோ வம்ச பரம்பரையாகத் தமிழே பேசுவதனு, அலும், வடசொற்களை யதிகமாகத் தம் பேச்சில்வழங் காமையாலும், வழங்கி அலும் அவற்றைத் திரித்துத் தமிழாக்கி வழங்குவாதலாலும், அவர்கள் வடமொழி யுச்சாரணத்திற்குப் புதியாதலாலும், சமஸ்கிருத பாஷஷயைப் பயில் வழிப்பெறிதும் இடர்ப்படுவார். ஆகவே, இப்புதிய வேற்பாடுயாவர்க்கு மொப்ப அதுகலமாகாது. ஒரு திறத்தார்க்கு அதுகலமும் மறுதிறத்தார்க்குப் பிரதி கூலமுமாகவே முடிதல் கண்கூடாகத்தெரிந்த விஷயம். எனவே, தென்மொழி நீக்கமும், வடமொழி யாக்கமும், பசுபாதகமாக முடிகின்றமை காண்க.

இஃதன் ரியும், தென்னிந்தியாவின் கேஷமகரத்தைக் கருதினாற் சுதேச பாஷஷகள் நிலைபுரத்தப்படல் வேண்டும். தென்னிந்தியாவிலுள்ளோர் இது காறும் ஆத்மசம்பந்தமான நூல்களிலேயே போழுது போக்கினர். இதற்கு வடமொழி பேரூதவிபுரிந்தது. இனிமேலாதல் அவர்கள் நாட்டினியல்புணர்ந்து லோக சம்பந்தமான நூல்களிற் காலங்கழித்துப் பல சாதியர் முன் அலும் உயரவேண்டாமோ? இவ்வயர்ச்சிக்குச் சுதேச பாஷஷகளே பேரூதவி புரியத்தக்கன. இது கருதியாதல் சுதேச பாஷஷகள் சர்வகலாசாலையாரால், நிலை நிறுத்தப்படுவனவாக.

இனித்தாம் நாடொறும் பேசிப்பயி அறாலும் 'சொந்த பாஷஷயைக் கற்றுத் தேர்தலிலும் தாம் பயிலாத வடமொழியாகிய பிறபாஷஷகளைக் கற்றுத் தேர்தல் மிக நலமுடைத்தென்று கருதாறின்றனர் சிலர். அவர்கள் அங்கனங்கள் கருதுதற்குற்ற காரணம் முன்னது எளிதின் முடிவதும் பின்னது அரிதின் முடிவதுமாய் நிற்றலின், முன்னதன் கண் ஏற்படுத்த முன்ப் பயிற்சியினும் பின்னதன்கண் ஏற்படும் மனப்பயிற்சி மிகவும் அதிகமாகிப் பயின்ற மாணவர் உள்ளங்களை விரித்து மலர்த்தி வியாபகமாக்குகின்றது என்பதாம்.

இன்னுரது தருக்கவன்மையைச் சிறிது ஆராய்வாம். முதற்கண் சொந்தபாஷஷப் பயிற்சி பியளிதின் முடிவது என்பது ஸ்ரிகமனம் தமிழ் மொழி சொந்த பாஷஷயாதலின், தமிழ்ப்பயிற்சி சொந்த பாஷஷப் பயிற்சி என்பதுத் தெரியும். எனவே யிவற்றினின்றும் போதருந்துணவில்

\* Major Premise.

'தமிழ்ப்பயிற்சி யெளிதின் முடிவது' என்பதாம். இது பக்கம். சண்டுக் கூறிய இவரது பக்கம் உண்மையிற் பொருந்துவதோ வென்று பார்க்குமிடத் தாத் தமிழ்ப் பயிற்சி இக்காலத்தில் மிகவுமின் முடிவதாய் விளங்குவதே யன்றியும், ஆங்கிலம் முதலிய பிறபாலைப் பயிற்சி மிகவுமின் முடிவதாயும் விளங்குகின்றது. ஆதலின் மேற்கூறியாரது பக்கம் போலியாய் மேற்கொண்ட நிகமனமும் அறைபோதல் காணக.

இது நிற்க. சர்வ கலாசாலை சிசாரணை சபையார் சுயபாலைப் பயிற்சி இன்றியமையாத தென்றும், அப்பாலைகள் இக்காலத்தில் என்கு கற்பிக்கப் பட்டில் வென்றுக் கருதிச் சிலகாற்பாகேள் செய்யவேண்டுமென்கின்றனர்! அவ்வேற்பாடுகளாவன:— (1) ஏரவேச பரீஸ்கால மானுகர்களுக்குக் கொடுக்கும் சுயபாலை வினாப் பத்திரிகையைக் கடினமாக்குதல் (2) சர்வ கலாசாலை பரீஸ்காலகளில் சுயபாலைகளிற் கட்டுரை யெழுதுமாறுசெய்தல் (3) \* கலாநாயகப் பரீஸ்காலக்குச் சுய பாலைகளுண்டு; அஃதாவது அவற்றின் மட்டுலேயே பரீஸ்காலப்பட்டுப் பட்டம் பெறவாமென்பது. சண்டுக் கூறிய மூவித வூபாயங்களாலும் சுயபாலைகள் முன்னுக்கு வாராவென்பது மலையிலக்கே. இஃது ஒட்டகத்திற்குச் சளகு மாற்றுதலென்ற கதையாய் முடிகின்றதேயன்றி வேறன்று.

ஆதலின், சமது இந்திய துரைத்தனத்தார் இவ்விஷயத்தைக்குற்றது மீட்டுஞ் சிக்கை செய்து தாம் அவசரப்பட்டு ஏற்படுத்திய விதிகளை மாற்றிச் சுதேச பாலைகளைச் சர்வ கலாசாலைப் பரீஸ்காலகளில் வைத்து ஆதரிப்பாராக.

## XVI. சுதேச பாலையரக்கம்.

வட்டமொழியினின்றும் உருவவகையானும் உறுப்பு வகையானும் ஓலி வகையானும், இலக்கண வகையானும் நூற்பற்பு வகையானும் வேறு பட்டு இயங்குகின்ற தமிழ், தெஹங்கு, கண்ணடம், மலையாளமுன்றுதென னுட்டு மொழிகளை அறியாமை காரணமாகவும் வட்சொற்களை சில இப்பாலைகளுட் பயிலுகின்றமை காரணமாகவும் மருங்கட சில் சுதேச பாலைகளை பொழுத்துவிட்டு அவற்றிற்குப் பிரதியாக வட்டமொழிபயிலுதலே சிறந்த தென்று முழுங்கிய முழுக்கம் தென்னுடெங்கும் நினைக்குரை விளாதது. பண்டிதர் பலர் ஏங்குவராயினர், சாமானிய ஜனங்கள், எல்லாம் ஆன்பகு கட்டுவாடுத்தனர். பலர் ஆங்காங்கு சுபைகள் கூட்டுச் சுதேச பாலைகளைச் சர்வ கலாசாலைப் பரீஸ்காலகளின்றும் சீக்கப்படாது. போற்றக் கொள்ளப்படல் வேண்டுமென்று வினாப்பங்கள் இராசாங்கத்தோர்க்கு அனுப்பினர்.

இவையனைத்தையும் உய்த்துணர்ந்த இந்திய துரைத்தனத்தாம் உடனே காலந்தாழுத்தலீஸ்றி கமது சென்னைத் துரைத்தனத்தாரிடத்திற்குத் தந்தியனுப்பிச் சென்னைச் சர்வகலாசாலையாரது அபிப்பிராயம் இவ்விஷயத் தின் கண் எவ்வாறுள்ளது என்று விசாரிப்பாராயினர். அவ்வாறே சென்னைச் சர்வகலாசாலை யாரும் கூட்டங்கூடி இவ்விஷயத்தைக் குறித்து ஆராய்ந்தனர். அவ்வாராய்ச்சியின் முடிவாகவும் கடவுளின் அருளாவும் கூடேச பாணைகளின் அதிர்ஷ்டமாகவும் இவையனைத்தும் சர்வகலாசாலைப் பாடங்களினின்று நீக்கப் படாது போற்றிக்கொள்ளப்படவே வேண்டும் என்று தீர்மானமிற்ற. இது சென்னைத் துரைத்தனத்தார் மூலமாக இந்திய துரைத்தனத்தார்க்கு அறிவிக்கப் படுவதாயிற்ற.

இனி இந்திய துரைத்தனத்தாரவர்கள் உண்மையை உய்த்துணர்ந்து, சென்னைச் சர்வ கலாசாலையார் விரும்பியவாறே அவர்களது இஷ்டத்தை முடித்தருளுவார் என்று ஈம்புகின்றோம். அவ்வாறு முடித்தலே ஏற்புடைத்தாம்; அற்றன்றிப் பிறிதுபட நடத்தல் சால்புடைத்தன்று. இத்தொப் பேரிலாளராகிய இந்திய துரைத்தனத்தார் அறியாமற் போகாரென பது திண்ணம். ஆகவே கூடேச பாணைக்கம்போய்ச் கூடேச பாணைகளுக்கு ஆக்கம் பிறந்ததென்றே நம்பித் தமிழ்ப் பெருந்தெய்வத்தை வாழ்த்தி இறைவற்குத் தெள்ளேணங் கொட்டுவேமாக.

## XVII. தமிழ்ப் பாடசாலைகள்

கிராமங்கோறும் தமிழ்ப் பாடசாலைகள் தொன்றுதொட்டு நடந்து வருகின்றன. கிராமச்சிஞர்கள் இவற்றிற் கல்விகற்றுவருகின்றனர். இவற்றின் சரித்திரத்தை ஆராயுக்கால் ஜம்பது வருடங்கட்கு முன்னர் இப்பாடசாலைகளில் தமிழ் நன்கு பயிற்று விக்கப்பட்ட தென்பதும் தற்காலத்தில் அத்துணை பயிற்று விக்கப்-படவில்லை யென்பதும் எவ்வாறும் அறிந்தவிஷயமே. இதன் காரணம் யாது? தற்காலத்துத் தமிழ் பாடசாலைகளில் வாத்தினமத்தொழில் நடத்துவோர் பெரும் பான்மையும் தமிழறிவு நட்புங்காலுடையோ. ஆங்கிலேய பாடசாலைகளிற் சில்லாண்டுகற்று ஆங்கிலேய மாயிதும் தமிழாயிதும் சீர் பெறக்கல்லாமல் உதரவளி ஒழித்தற் பொருட்டுத் தீரிபவரே சிறுவர்களுக்குப் போதிக்க வருபவராவர். இவர்கட்கு இலக்கண் இவக்கிய வறிவு குனியம். ‘சட்டியிலுண்டானுலன்றே அகப்பையில் வரும்?’ பண்டமில்லாத வாசிரியரிடங் கற்கும் மாணவர் என்றானம் பயன் பெறுவார்? அன்றியும் ஆங்கிலம் அரசு பாணையானதனால் முதன்மை பெற்றுக்கூட காட்டு ஆலமரம்பேர்ஸ் தழுமத்து விழுதுவிட்டு வலிமையுற்று விளங்கிவரும் இக்காலத்தில் சிறுர் தமிழ்ப் பாடசாலைகளில் தக்கும் காலம் கிறிதையாம். அன்றார் ஜந்து வயதாகு முன்னர் ஆங்கிலம் கற்கத் தொடங்கு

கிண்ணனர். தமிழ் வாசமும் ஏற்காமல் ஆங்கிலக் கல்வி தொடங்கும் மாணவர் உடல் தேய்ந்து கண்பூத்து மனமிற்று நாள்டைவில் யமனுக்குண வாகின்றனர். உலகவறிவும் ஆயுள் விருத்தியும் குன்றிய இவர்களுடைய சந்ததியின் நிலையை நினைப்பிற் பரிதாபமே. மேலும் தமிழ் பயிற்றும் முறை யைக் கவனிக்கப் புகின் வியப்பே. இலகுவாய்ப் பிள்ளைகளுக்குப் பாலை யைக் கற்றுக் கொடுக்கத் கருதித் துரைத்தனத்தார் செய்திருக்கும் ஏற்பாடு கள் தமிழ் பாலைக்கு ஒவ்வாதனவே. முன்னிருந்த தமிழ் பாடசாலை உபாத்தியாயருக்கு ஆங்கிலக் கல்வி கிடையாதாயினும் தமிழ் இலக்கண இலக்கியத் தேர்ச்சி மிகுதியு முண்டு. பிள்ளைகளும் குறைந்தது பன்னிரண்டு வயதுவரை தமிழ்கற்று வந்தார்கள். ஆத்தி சூடி, கொன்றிவேந்தன், மூதுரை, உலகநீதி, வெற்றிவேற்கை, குறள், நாலடி, குறவுஞ்சி, திவாகரம், நிகண்டு, எண்சுவடி, குழிப்பெருக்கம், தானப் பெருக்கம் இவைபோன்ற நூல்களைப் பயின்று வந்தனர். எண்ணெழுத் திகழாத இம்மாணவர் ப்ராக்களை வாசித்து அன்வயப்படுத்தி அருத்தஞ் சொல்லவும் கொடுத்தகணக்கை வாயாற்றீரவும் சக்தியுள்ளவராய், லௌகிக அறிவுபடைத்தவராய், ஒழுக்கம் விழுதிதாக் கொண்டவராய் நன்கு மதிக்கப்பட்டுவந்தனர். ஞாபகசுக்தி தற்காலத்து வாசிப்பகளுக்குப் பெரும்பான்மையுங் கிடையாது. நான்கு பாட்டுச்சொல்ல ஏலாது; சிலேட்டிலாயினும் காகிதத்திலாயினும் எழுதிப் பாராமல் கணக்கு ஓடாது. இஃதன்றியும், கற்குங்கால வளவும் கிறிதன்று. தமிழ்ப் பாடசாலை விட்டபின் குறைந்த பகுதம் பதினெட்டாண்டு செல்லும் பி.ஏ. பட்டம் பெற. பதினெட்டு வயதில் ஆங்கிலம் கற்கப்படுகுந்த மாணவரும் மேற்கூறிய காலளவிற்கு முன்னரே அஃதாவது இருபது வயதில் பட்டம் பெற்றுவந்தனர். இருதிறத்தாருக்கும் வித்தியாசம் என்னவெனில் பின்னவர் சீண்ட ஆயுளும் அறிவு முதிர்ச்சியும், ஒழுக்கச் செல்வமும், உடற்றிறமும், பெற்றிருந்தனர். முன்னவரோ, பப்போல் நெந்தும், கண்ஜொளியிழுந்தும், இழைத்த நாள் எல்லையடையாததும், உடலாக்கம் மனவாக்கம் பெறுதும் கைப்பொருளிழுந்தும் வருவாய் குன்றியும், தம்மைப் பெற்றார் தவிக்கவும், தாந் பெற்ற குழுவிகள் துடிக்கவும் சிட்டொழிகின்றனர். அந்தோபாவும்! இப்பரிதாபிலே தவித்தல் எங்ஙனம்? துரைத்தனத் தாரும் தமிழ்மானிகளும் தமிழ்ப் பாடசாலைகளை நன்கு பாராட்டுதலினாற் குடும். இன்ஸ்பெக்டராக ஏற்பட்டிருக்கும் தமிழர்கள் தக்க தமிழ்ப் பாடங்களை ஏற்படுத்தவேண்டும். தமிழ் கற்பிக்கும்முறை வேறு மற்றபாலை கள் கற்பிக்கும் முறைவேறு என்பதை ஏற்புறுத்தித் தமிழின் விசேஷங்களை எடுத்துக் காட்டி ஆங்கிலப் போதனுமுறை இதற்கு உதவாது என்பதை விளக்கவேண்டும். ஆங்கிலத் தேர்ச்சி மட்டுமல்லத் தமிழிலும் தக்கதேர்ச்சி யுடைய வரைத் தெரிந்து ஆசிரியராக்கவேண்டும். அன்னாக்குமட்டும் போதனுமுறை பயிற்றுவித்துப் போதகாயனுப்ப வேண்டும். சர்க்காருத்திப்

பொருளையும் பாத்திரமறிந்து படைக்கவேண்டும். இத்தகைய குறிப்புக் களை கலப்பரேல், எல்லாத் தீவைத் தொழில் முன்போற் பறக்கும். மாண்ஸ் வர் யிக்க பயன் பெறுவர்; வாழ்நாள் வீணாகாமல் இம்மையிற்றைழுத்து; மறுமைக்கும் வித்திடுவர். தமிழ்பிரிவிருத்திக்கு ஆணி வேர் தமிழ்ப் பாடசாலை களாதவினால் அவற்றைக் கண் திறந்து பாருமின். அவற்றிற்குத் பைதிறந்துதலுமின், வாங்குச் சகாயம் செய்யுமின், எவ்வாற் குதும் சிறுர்கள் தமிழ்த்தாலைப் போற்றவல்ல வழிகளை ஈடுகொடுமின்.

### XVIII. இந்தியர் ராஜபக்தி

நம் இந்தியாவில் முற்காலங்களி வீரந்த மாந்தரைவரும் அவ்வக் காலங் களிலிருந்த அரசர்களிடத்திற் பக்தியுடையரா யெருகுகளுக்கள்; இவ்வண்மை அக்காலத்து இயற்றப்பெற்று இப்பொழுது நாமெல்லாம் படித்துனரத் தக்க பெருமைகான்ற காப்பியுக்களால் இனிதறியப்படும்; மாந்தரது அகண்டுளாகிய அஞ்ஜானத்தை நீக்கும் கல்வியும், உலகத்திலுள்ள புறவிருளை நீக்குஞ் சூரியனும், மாந்தர்க்கு அநிதியாகிய கரிஞ்சை நீக்குஞ் காவ ஆம் ஆகிய இம்மூவரும் மக்கட்கு மூன்றகண்கள்; அக்கண்களுள் முதற் கண் காவ்வலும், இரண்டாங்கண் கல்வியும், மூன்றுங்கண் சூரியனுமென நால்கள் வகைப்படுத்தோதின.

“கண்ணனப்பவே மூன்று காவ்வல் கல்வி காமர்  
வினாவினைச் சமூலவோடும் வெய்யவ ஜென்னும் பேர  
வெண்ணினுட் டலீக்கண் வைத்த கண்ணல் தில்லை யாயின்  
முன்னினுக் கிருளைநீக்கும் வகையிறிதில்லை மன்னே ?” (2-8)

என்று நன்கெடுத் தோதினார், குளாமணிபுடைய தோலாமோழித் தேவர்: வைத்தியன் மக்களது உடலோன்றையே தனது மருந்துகளானாலுஞ் சிகிக்கை களானுக் காக்கவல்லன்; சியாயவுக்கதாவோ மாந்தரது பொருளொன்றையே தனது சட்டவுணர்ச்சியானும். சியாய நாற் பயிற்சியானும் யுக்திகளானும் பாதுகாக்கவல்லன்; குருவேர மனிதரது ஆண்மா வொன்றையே தனது வன் மூயான் மலபந்தத்தினின்றும் நீத்துக்காக்க வல்லவன். மக்களது உடல் பொருளாவி மூன்றையும் தனித்தனி மூறையே பாதுகாக்கவல்லர் வைத்தி யனும் சியாய வக்தாவும் குருவு மென்பதேற் பட்டதே யொழிய இவை மூன்றையும் ஒருங்கே காக்கவல்லர் அவரென்ப தேற்படவில்லை. அவர் இவையனைத்தையு மொருங்கே காக்கவும் வல்லரவல்லர். மற்று யாவரே அவ் வாறு காக்கவல்லர் ரெளில், அரசனே. தன்னுழுங் தன் பரிசுனத்தானும் புதைவரானும் மக்கட்கு இடுக்கண் நேரதவாற் அவரது உடல் பொருள் களைக் காத்தும், மக்களது சாதிகுலாசாரங்கட்கும், சமய சர்வதீர வொழுக் கங்கட்கும் பழுது வாராதவாறு அவரது ஆவிஷைப் பாதுகாத்தும் வருத

வான் வேந்தனே மாந்தரது உடல் பொருளாவி மூன்றையு மொருங்கே காக்க வல்லன்.

“மானிலங் காவலனுவான் மன்னுயிர் காக்குங்காலைத் தானதனுக் கிடையுறு தன்னுற்றன் பரிசனத்தால் அனை மிகுபகைத் திறத்தாற்கள்வரா அயிர்தம்மால் ஆனபய் மைந்துந் தீர்த்தறங் கப்பா எல்லனே” (உடு)

என்றார் பெரிய புராணம் முடைய சேக்கிழார் சுவாமிகள். இதனுடே மன்ன வன் மாந்தரது உடல் பொருள்கள் காக்குமாறு பெற்றும்...

“அந்தனர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது மன்னவன் கோல்” (உசு)

என்றார் தீருக்குற்றஞ்சைய தெய்வப் புலமைத் தீருவள்ளுவனார். இன்னும்

“மாதவர் நோன்பும் மடவார் கற்புங் காவலன் காவல் இன்றெனில் இன்றால்” (உங்)

என்றார் மனிமேகலை யுடைய மதுரைக் கலவாணிகள் சாத்தனார். இவற்று னுனே அரசன் மக்களது ஆவிஷைப்பாதுகாக்குமாறு பெற்றும்.

மேற்கூறி யாந்குத் தன் கீழிருக்குங் குடிகளைப் பாதுகாக்கும் கோமாஜை மறக்கவு மொண்ணுமோ? கடவுளிடத்துப் பக்தியுடைய போதல்லாரக் காவலனிடத்தும் மக்கள் பக்தியுடையரா வரன்றே.

“உறங்கு மாயினு மன்னவன் றன்னெளி காறங்கு தெண்டிரை வையகங் காக்குமால்” (உஏ) என்றார் சீவக சிந்தாமணி. யுடைய தீருத்தக்கதேவரும்.

மேற்கூறியவாறு அரசனுக்குங் குடிகளுக்குமுள்ள இயைபினை நன்குணர்ந்தவராகிய நம் இந்தியர்கள் தம்முன்னவர் ஜாதியினாலும், சமயத் தினாலும் வேறுபட்டவராயினும் அன்னார்க்கடங்கி அவரதாணை வழி யொழுகும் இராஜபக்தர்கள். ‘வல்லான் வகுத்ததே வாய்க்கால்’ என்றிருக்க முற்காலங்களிலேயே நம் இந்தியர் நிலைமையிற்றென்றால், எளியரும் வளியரும் வேறுபாடின்றி ஒரு தன்மையராய்ப் பாராட்டி சடத்தப்படும் நடவு நிலைமையும் தீதியும் வாய்ந்த நம் ஆங்கில அரசாட்சிக் காலத்தில்நம், இந்தியர்களிடத்தில் இராஜபக்திக் குறைவு என்கினம் ஏற்படும்? ஒரு நாளும் ஏற்படாதென்பது தின்னனம்.

பாலைநடையுடை, ஜாதி, சமயம், நிறம் முதலிய பலவாற்றுதும், வேறுபட்டமையின் இந்தியரும், ஆங்கிலரும் தொடக்கத்தில் ஒருவரை பொருவர் நன்குணராது இருவர்க்கும் வேற்றுமை யுணர்ச்சியேற் புடவ, தாயிற்று. வரவர ஆங்கிலபாணி, இந்தியருட் பரவுதாயிற்று; மேற் டிலவாணரது நடையுடைகளும் ஓராற்றுத் தின்பற்றப்படுவனவாயின. ஆகவே நம் இந்தியர்க்கும் ஆங்கிலர்க்கு முள்ள வேற்றுமை யுணர்ச்சி சூன்றி

ஒற்றுமை யுணர்ச்சி மிகுந்துகொண்டே வருகின்றது. அல்லது முன்னையிலும் இப்போழ்த்து இராஜபக்தி மிகவும் வளர்ந்துவருகின்றது.

இவை யளைத்திற்கும் அறிகுறியாய் எம் விஜயை மகாராணியார்காலசூதென்றபோது நம் இந்தியர்கள் எத்திய துக்கத்திற்கோரளவுண்டோ? தாயிழுந்த புனிற்றிளங் கன்றெனக்கதறினர். மற்ற மகாராணியாரது முத்தபுதல்வரும் அரசரினை வாய்ந்தவருமாதிய எட்வர்டு வள்ளலார் சிங்காதன மேற்னமைக்கேட்டு நம் இந்தியரைவரும் பேரான்தக் கடலிலுள் திணைத்து விளையாடினர். இதுபோலவே நம்முடைய சக்கரவர்த்தியாரது முடிகுட்டுக் கொண்டாட்டத்தினிமித்தம் அக்காட்சியை நேரே காண வேட்டுச் சீமீடு சென்றவரும் பரிசில் கொடுக்கச் சன்னத்தரானவரும், அன்னதானம் செய்யவேட்டவரும், பாடல்பாடுகரும், கடவுளைத் துதிப் பவரும், அவ்வானந்தத்தி னறிகுறியாக நாடகமாட விரும்பியவருமா யிருந்தனர். இவ்வாறு நம்மவர் இராஜபக்தி தலைக்கிளர்க்கோடாங்கி வெளிப் பட்டிலவும் அமையத்து, ‘அரசர்க்கு உடம்பு செல்வவையில்கூயாதலின் முடிசூட்டுக்கொண்டாட்டம் இதுபோழ்த்து நிறுத்திவைக்கப்பட்டது’ என்று இடிவிழுந்தாற்போல்வதோர் செய்திகேட்டு எம் இந்தியா முழுவதும் நடுங்கிக் கலங்களுரைய்திற்று. அங்கும் மனந்தளர்ந்த நம் இந்தியராவர் வாளாதிராது உடனே தேவாலயஞ் சென்று மன்னவர் பெயராற் பூஜை செய்வதும், அரசுகளை புரிவதும் சோதிடர்பாற் சென்று கேட்பதும், பத்திரிகைகளில் தந்திச் சமாசாரங்களைப் பார்ப்பதுமாயிருந்தனர்.

பின்னர்ப் பத்திரிகைகளும் அரசரது சௌக்கிய சிலையைப்பற்றி நற் செய்திகள் சொல்லிவரவே எம்மவர் மனங்களெல்லாஞ் சிறிது ஆறுவன் வாயின. ‘அரசர் முற்றிலும் சௌக்கியமே! பட்டாடிஷேக மகோற்சவம் அடுத்த மதியில் சிகழும்’ என்ற செய்திகேட்டு, மூங்கையானுன் பேச்சு வன்மை பெற்றெனக் களிக்கவோமாயினேம். கூடியவிரைவினில் நம் எட்வர்டு மன்னவர்க்குப்பட்டாடிஷேகம் சிகழ்ந்து நம் இந்தியரைவர்க்கும் இன்பம் பயப்பதாக.

இனி இராஜபக்தி நிரம்பிய நம்மவர்மேல் இராஜ விசவாசக் குறைவு காண்பதாக வாய்ப்பறையறைத்து திரியுஞ்சில் போலிமாக்களது வெருட்டுரை நம் இந்தியரை யச்சறுத்தும் வளியிலவாய்க் கழியுமென்க. இந்தியரது ஆக்கமுஞ் சிறப்புங்கள்டு பொறுமை கொண்ட புல்லறைவாளர் சிலர் பொய்க்கடைகள் புனைந்துகூறி எம் இந்தியர்மீது அரசாட்சியார் கொண்டுள நல் வெண்ணத்தை மாற்றவான் புக்கனர். புக்குமென்க? அவரது கருத்துக்கூடாது போகவே வாய்ப்பின் தேவைனர்.

“அரசனுக் குடிகளும்மீம் வேற்றல்

ருணர்செயிதுயிர்ந்தா முடிய மாவர்டல்”

(12)

—மதிவாணன்—